

LAGHUSTUTI

R.

R.R.Tyry

BY

SRI LAGHU BHATTARAKA

T.12078

Acme Series 2

श्री लघुभट्टारक प्रणीता

लघुस्तुतिः

ग्रीलकुल्लत्तुति मूलम्

(लकुत्तीपिका என்னும் தமிழரையும்)

ஆக்கியோர்

வாதால், வே. ராமச்நாசரா அவர்கள்

Sole Selling Agent :

B. S. & F. MART

High Class Stationers

113, Armenian St., G. T., Madras.

Copy right]

1949

[Reserved,

முதற்பதிப்பு: 1500.

Rs. 1-8-0

ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-�
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ
ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-ஓ-�

ஸ்ரீ அன்னையி நுடைய
திருவடித் தாமரைகளில்
ஸமரப்பணம்.

பதிப்புரிமை பெற்றது.

Foreword

The **Laghustuti** is a short devotional poem of twenty verses with a concluding 21st verse in Sardulavikridita metre, addressed to the Goddess **Sarasvati**. In this short poem the author has brought in all the chief doctrines of the Sakta system in a very lucid way. The text with an elaborate commentary by Raghavananda has been already published in the Trivandrum Sanskrit Series as No. LX. by the late Ganapati Sastri in 1917. Now, Pandit Sri. Ramachandra Sarma who is on the staff of the Adyar Library, has written a Tamil explanation of the text and has published the text with this Tamil commentary. Sri Ramachandra Sarma has to his credit a few Sanskrit works published with his own Tamil explanations, besides the work he has done in the Adyar Library by collaborating in various publications of the Library. He is a good scholar in Sanskrit and he has also good command of Tamil. His explanation is accurate and clear.

His plan has much to commend. He takes the words of the Text in prose order and then gives the

meaning for each of the words. Later he gives the total meaning in Tamil, followed by detailed explanations. There are appropriate introductory statements before the verses are taken up for interpretation. Thus it is useful to Sanskrit students who stand in need of some help to understand the text, and also to those who know only Tamil.

The sublime thoughts contained in Sanskrit Literature can reach the people of India only through the regional languages, and it is a very laudable undertaking of the Pandit to have given this precious gem in a Tamil garb. I am sure this book will appeal to a large circle of readers and will meet with full success.

Adyar Library,
30th April, }
1949.

C. KUNHAN RAJA

முகவரை

* ஸ்ரீதேவீபஞ்சஸ்தவங்களில் முதலாவதாகிய இந்த வகுஸ்தவம் ஸ்ரீபாரதீதேவியினுடைய அரும்பெரும் சக்திகளையும், பெருமைகளையும் விளக்குகின்ற ஒரு சிறு காவ்ய வடிவமான ஸ்தவமாகும். இதைச் செய்தவர் ஸ்ரீ வகுபட்டாரகர். இவர் சிறந்த தேவீயபாஸ்கர். காஷ்மீர தேசத்தவர். பத்தாவது நூற்றுண்டிலே காஷ்மீர தேசத்திலே தோன்றிய பல சைவநூல்களிலும், சாக்தநூல்களிலும், இந்த ஸ்தவமானது பெரிதும் மேற்கோளாகக் கொள்ளப் படுவதைக் கொண்டு அதற்குச் சற்று முந்திய காலத்திலே தோன்றியிருத்தல் வேண்டுமெனத் தெரிய வருகிறது.

இக் கவியினுடைய இயற்பெயர் யாதென விளங்க வில்லை. மேற்கோளாகக் கொள்ளும் நூல்களிலே ஆசிரியருக்கு வகுபட்டாரகர் என்றும், இந்நாலுக்கு விம்சதி ஸ்தவமென்றும் விளக்கம் கொடுக்கின்றனர். ஆகவே இது இவரது காரணப் பெயர் போலும். ஸ்ரீதேவீபஞ்ச ஸ்தவத்தைச் செய்தவர் ஸ்ரீகாளிதாஸரெனவும் ஒரு வழக்குள்ளது. எனவே ஸ்ரீகாளிதாஸருக்கே வகுபட்டாரகர் எனவும் பெயர் இருக்கலாம். இந்த விமர்சனமானது சரித்திர ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கே உரியதாகும்.

இந்த ஸ்தவமானது அழகிய நடையும், ஆழந்த கருத்தும், பெருகிய பொருள்விளக்கமும் கொண்ட சிரிய காவியலச்சணங்களமெந்த சிறு (லகு) காவ்யமாகும். ஸ்ரீஸௌந்தர்யலஹரியைப் பேரவே இந்நாலும் ஸ்ரீதிரிபுர

*ஸ்ரீதேவீபஞ்சஸ்தவங்களாவன: வகுஸ்தவம், சர்ச்சாஸ்தவம், கடஸ்தவம், அம்பாஸ்தவம், ஸகலஜூநநீஸ்தவம் என்பன.

ஸாந்தரியினுடைய பெருமையை விளக்குவதோடு, ஒவ்வொரு ச்லோகமும் ஒவ்வொரு பலத்தைக் குறித்த உபாஸனையையும் விளக்குவதாகும்.

மந்த்ரம், யந்த்ரம் முதலியவைகளின் விளக்கங்களும், முக்கியமாகத் தாந்தரிகர்களுக்கு (ஸ்ரீதேவியுபாஸர்களுக்கு) இன்றியமையாததும், அநுதினமும் அநுஷ்டானத்திலே கைக்கொள்ள வேண்டியதும், ஸ்ரீகுருபரம்பரையிலே வந்த உபதேசத்தோடு கூடியதுமான நாமபாராயணத்து இடையை விளக்கமானது இந்நாலிலே சீரிய முறையிலே உபதேசிக்கப்படுவது ஒன்றே இந்த ஸ்தவத்தின் தனிப் பெருமையை விளங்கச் செய்வதற்குப் போதிய சான்றூகும். இந்த நூலைத்தவிர வேறெந்த நாலிலும் இந்த நாமபாராயணம் விளக்கப்படவில்லை யெனவும் தெரியவருகிறது.

எனவே இந்நாலுக்குள்ள அருமை பெருமைகளை அவரவர்களுடைய சித்தத்தின் பரிபக்குவத்திற்குகந்தவாறு அநுபவிக்கவியலுமே யல்லாது ஒருவர் மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லுவதும் எளிதான காரியமல்ல. ஆயினும் இச்சிறந்த ஸ்தவத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வருவது நமது நாட்டிலே தோன்றிய ஆஸ்திகக் குடும்பத்தினரது சீரிய மரபாகும்.

பாராயணமென்பது தெய்வவழிபாடுகளிலே ஒன்றூ கும். இதை நாமபஜனம் எனவும் சொல்லலாம். அதாவது அகத்திலே உபாஸனைக்குக் குறிக்கோளாக் கொண்ட மூர்த்தியினுடைய அரும்பெரும் குணங்களை வாயாரப்புகழிந்து, ஒரு முகப்படுத்திய மனத்திலே அச்சீரிய குணங்களை இடைவிடாது லயிக்கச் செய்து, தானும் உபாஸநா மூர்த்தியும் ஒன்றேயென அபேதமாகப் பாவனை செய்து வருவதே தான் நாமபாராயணத்தின் பொருளாகும்.

அதுவன்றி கண்கள் ஒன்றைப் பார்க்க, மனம் ஒன்றை நினைக்க, கைகள் ஒன்றைச் செய்ய வாயால் எவ்வளவு

தடவை நாமாக்களையுச்சரித்தாலும், ச்லோகங்களைச் சொன்னாலும் ஒருவிதபயனும் ஒருக்காலும் உண்டாகாது. ஒவ்வொரு நாமாவையும் நன்கு ஆராய்ந்தறிந்து பொருள் கொண்டு, அதனுலேற்பட்ட மனப்பண்புடன் உபாஸனை செய்து வருவதே சாலச்சிறந்ததாகும். இதுவே நமது ஆன்றேர் நமக்கு வகுத்தருளிய வழியுமாகும்.

சென்ற சிலதினங்களாக இக்கருத்தைச் சிந்தையிலே கொண்டு ஆஸ்திக அன்பர்களுக்கும், அன்னைமார்களுக்கும், ஸஹோதரஸஹோதரிகளுக்கும், பயன் தரும் வழியிலே, பதவுரை, பொழிப்புரை, விரிவுரை முதலிய விளக்கங்களோடு எனது சிற்றறிவிற்கு எட்டியவரையில் வடமொழியிலுள்ள பல உரைகளையும் நோக்கிச் சுருக்கமாக எழுதலானேன்.

இச்சிறந்த ஸ்தவத்திற்கு ஸ்ரீபரமேச்வரர் என்றவர் ஆயிரம் ச்லோகம் கொண்டதோர் உரையொன்றும் செய்தி ருக்கிறார். அவரது உரைமுழுவதும் ச்லோகவழிவாயமைந்தது. மற்றும் ஸ்ரீஸ்மஹாராஜர், ஸ்ரீஸோமதிலகஸ்மரி, ஸ்ரீராகவாந்தர், ஸ்ரீமஹாகவிமகுடமணி, ஸ்ரீஸதாசிவர், ஸ்ரீக்கச்சபேச்வரஸ்மரி (எனதுகுரு)முதலிய பல அறிஞர்கள் விரிவாக உரை செய்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஸம்ப்ரதாய வழியிலே வந்த சிறந்த தேவியுபாஸகர்களாவர். அத்துடன் சாஸ்த்ரபரிசீலனையிலும் கரை கண்டவர்கள். இவர்களுடைய உரைகளிலே ஆங்காங்கு பல ஸம்ப்ரதாய ரஹஸ்யார்த்தங்கள் விளக்கப்படுகின்றன. அவைகள் அனைத்தும் இங்கே தமிழிலே மொழிபெயர்க்க வொண்ணுததாகும். வடமொழியிலே நன்கு பரிசயமுள்ளவர்கள் அவைகளைப் படித்து ரவிக்க முடியும். இங்கு எவ்வளவு தூரம் அவச்யமான பொருள் விளக்கம் கொடுக்கவேண்டுமோ, அவ்வளவு தூரம் அவச்யமானவைகளுக்குப் பொருள் விளக்கம் கொடுக்க முயற்சித்துள்ளேன்.

இக்காவியத்தைக் கண்ணுறும் ஆஸ்திக அன்பர்களும், அன்னைமார்களும், ஸஹோதரஸஹோதரிகளும் இதனை

நன்கு பூட்டத்து ஸ்ரீதரிபுரஸாந்தரியினுடைய திருவருளைப் பெற்ற வேண்டுமென்பதே என்று பேரவாவாகும். எனவே இதிலுள்ள குற்றங்களைக் கலைந்து குணங்களைக் கொண்டு நோக்குடன் என்னைப் பயன் பெறச் செய்வதும் குணக்குன்றிலே யிலங்கும் கற்றறிந்த மாந்தர் கடனாகும்.

இந்தால் வெளிவருவதற்கு முக்ய காரணமாயிருப்ப வரும், என்னை அடிக்கடி முயற்சி தளராது இது பேரன்ற பணிகளிலே ஈடுபடச் செய்துவருபவரும், ஸ்ரீஅன்னையின் திருவருளிலே ஒன்றியிருப்பவருமான என்று ஆத்ம நண்பர் ஸ்ரீஸ்தாராம அப்யர் அவர்களுக்கும், இந்தாலுக்கு நூன் முகம் கொடுத்துதவிய பேராசிரியர் ஸ்ரீகுண்ணலன் ராஜா அவர்களுக்கும் என்று மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு, இதனை கல்ல முறையிலே பெருமுயற்சி யுடன் அச்சிட்டுக் கொடுத்துதவிய என்று நண்பர் ஸ்ரீராமயர் அவர்களுக்கும் என்று மனமார்ந்த நன்றி உரித்தாகும்.

நமோவாதுமனஸாதீதமஹஸே பரமேஸ்திநே ।

த்ரिगுணாஷ்டிராணந்தாஷ்டிராணநிர்ணயமூர்த்தே ॥

शिवाख्यां नमः
गौलिकुपट्टारकर् इयर्ग्रीय
वलुस्तुति (मुलमु)
लकुत्तीपिका एन्ऩुम् तमिमुरेयुम्.
तोर्ग्रुवायं

लकुत्तुति येन्नुम् इच्चिरन्त स्तोत्रात्तिरत्तेत्तस्च
 चेयत् पूर्णिलिकुपट्टारकर् पूर्णितेवियिनुत्तेय करुणुकटा
 कृष्णत्ताल् लीवन्मुक्तिपतवियययत्तेन्त ओरु चिरन्त
 महानुपावरावर्. अवर्, अनुन्तानत्ताल् लम्बाराक
 कृत्तिल्ल मुम्हकिक कर्रारेव वम्मियर्यातु परितविक्किन्ऱ
 मुत्तज्जनवक्किल्क क्कन्नु मनवक्कल्कि अवर्करुम् तन्निप
 प्रोलवेव पूर्णितेवियिनुत्तेय करुण्णयययत्तेय. वेण्णु
 मेना निनेत्तु, पूर्णितेवियिनुत्तेय तत्तुव-विष्टु-विपव-
 विक्षेषवक्किला प्रेरकासिक्कचेयकिन्ऱ इन्त स्तुतिय
 ‘सार्तुल विक्कीष्टत्तम्’ एन्ऱ विरुत्तत्तत्तिले इरुपत्ततोन्नु
 च्छेलाकन्कला केान्नत्ताकस्च चेयत्तुल्लार्.

इन्त स्तुतियिले मुत्तल स्तेलोकत्तिल, पूर्णिपुरामन
 त्तरत्तेयुम्, त्तरिपुरातेवियिन्स ल्लवरुपत्तत्तेयुम्, त्तरिपुरा
 तेवियिनुत्तेय उपासनुमार्क्कत्तेत्तेयुम्; इरन्नत्तावतु
 स्तेलोकत्तिल, मेंोक्षत्तिन्स भेपारुट्टु मुत्तलप्रिज्जत्तिलुल्ला-
 सप्तप्रपञ्चप्रिज्जमाकिय नात्तत्तेलु कृष्ण एन्तु
 विनुत्तेय उपासनाययुम्; कुन्नत्तेलीन्स्लवरुपत्तत्तेयुम्
 विरिलाकस्च चेल्ललुक्किरुर्. मुन्नरु, नान्कु, ऐन्तावतु
 स्तेलोकन्कलीले, मुरेयेमुत्तल, इरन्नु, मुन्नरुवतु
 प्रिज्जन्करुत्तेय उपासनाकला अन्नत्ताकुम् पलन्न

களையும் ; ஆறுவது ச்லோகத்திலே, மந்த்ரஜபக்ரமத்தையும் விளக்குகிறார். இந்த ஆறு ச்லோகங்களும் பிஜா கஷ்டங்களை மாத்திரம் குறித்துச் சொல்லுவனவாம்.

எழு முதல் பதினேராவது ச்லோகம் வரையில் முன்பு கூறிய பிஜாகஷ்டங்களுடைய த்யானமூர்த்திகளைச் சொல்லுவனவாம். அதாவது, ஏழாவது ச்லோகம், கவிதாசக்தியைக் குறித்து, ஸஹஸ்ராரகமலத்தில் சக்தி பிஜத்தையும்; மூலாதாரகமலத்திலே காமராஜ பிஜத்தையும்; ஹருதயகமலத்திலே வாக்பவ பிஜத்தையும், “வாஸி” என்ற ச்லோகத்தில் சொல்லிய ஸகலமூர்த்தியுடன் அபேதமாக த்யானம் செய்யவேண்டுமென்றும்; எட்டாவது ச்லோகம், வாக்கின் வன்மைக்காக ஸஹஸ்ராரகமலத்திலே சக்திபிஜத்தை, “யே த்வாம்” என்ற ச்லோகத்தில் சொல்லிய த்யானமூர்த்தியோடு அபேதமாகவும்; ஒன்பதாவது ச்லோகம், வச்யத்தின் பொருட்டு மூலாதாரகமலத்திலே காமராஜபிஜத்தை “யே ஸிந்஦ூர்” என்ற ச்லோகத்திலே சொல்லிய மூர்த்தியோடு அபேதமாகவும்; பத்தாவது ச்லோகம், ஐச்வர்யத்தின் பொருட்டு ஹருதயகமலத்திலே “சங்காஶ்வன்” என்ற ச்லோகத்தில் சொல்லிய மூர்த்தியோடு அபேதமாகவும்; பதினேராவது ச்லோகம், மேரகஷ்டத்தின் பொருட்டு ஸஹஸ்ராரகமலத்திலே தாம்ராஜபிஜத்திலுள்ள இரண்டாவதாகிய ககாரலகாரங்களைத் தள்ளி எஞ்சிய காமகலாகஷ்டத்தை, “அர்ம்சா” என்ற ச்லோகத்திலே சொல்லிய மூர்த்தியோடு அபேதமாக த்யானம் செய்யவேண்டும் மென்பதையும் கூறுகின்றன. பன்னிரண்டாவது ச்லோகம், ஸ்ரீதேவியினுடைய உபாஸனையானது இஹலோக பரலோகஸாகங்களை ஒன்றுக்கவே ஒரே ஸமயத்தில் கொடுக்க வல்லது என்பதை உபதேசிப்பதாகும்.

பதிமுன்றுவது ச்லோகம், ஸ்ரீதேவியை உபாளை செய்தாலன்றி சக்ரவர்த்தி பதவியை ஒருபொழுதும் அடைய முடியாது என்பதையும்; பதினூன்காவது ச்லோகம், ஸ்ரீதேவியினுடைய உபாளையால் வகல்கார்யவித்திகளையும் பெறலாமென்றும், அக்காரியங்களைச் செய்யும் அதிகாரி களையும், ஸ்தானங்களையும் விவரிப்பதாகும். பதினேந்தரால்து ச்லோகம், சப்தாதீதமாயிருக்கின்ற ஸ்ரீதேவியினுடைய பராபத்தையும்; பதினாறுவது ச்லோகம், அபராபத்தையும்; பதினேழாவது ச்லோகம், நாநாவிதமான கார்யவித்திகளுக்கு வேண்டிய ஸ்ரீதேவியினுடைய நாம ரூபங்களையும்; பதினெட்டாவது ச்லோகம், மந்த்ரபாராயணக்ரமத்தையும்; பத்தொன்பதாவது ச்லோகம், நாம பாராயணக்ரமத்தையும்; இருபது, இருபத்தொன்றுவது ச்லோகங்களிரண்டும், பலச்சுதியின் விளக்கத்தோடு மந்த்ரோத்தாரத்தின் சிறப்புக்களையும் சொல்லுவனவாகும்.

(அவதாரிகை)

ஸ்ரீலகுபட்டாரகர் இவ்விதம் தானியற்றிய இச்சிறப்பு வாய்ந்த ஸ்துதியானது ஒருஹத இடையூறுகளுமின்ற இனிது நிறைவேறுவதற்காக ஆசீர்வாத ரூபமான மங்களாசாளனத்தை இந்த முதல் ச்லோகத்திலே செய்கிறார்.

ऐந்஦्रஸ்யேவ ஶராஸனஸ ஦்஧तீ மத்யேல்லாட் ப்ரभா

ஶாக்தி காந்திமநுஷ்ணगोரிவ ஶிரஸ்யாதந்வதி ஸ்வர்த: ।

एषासौ त्रिपुरा हृदि द्युतिरिवोष्णांशोः सदाहःस्थिता

छिन्द्याद्रः सहसा पद्मैस्त्रिभिरयं ज्योतिर्मयी वाञ्छयी ॥ १ ॥

(பதவரை)

மத்யேல்லாடம् - செற்றியினுடைய நடுவில் ; **ऐந்஦்ரஸ் -** இந்தர ஸ்ம்பந்தமான ; **ஶராஸனஸ -** தநுவினுடைய ;

இவ - போல; ப்ரமா - காந்தியை; ஦஘தி - தரிக்கின்ற வளும்; சிரஸி - சிரவில்; அனுணாஸி - சந்த்ரனுடைய; இவ - போல; ஶௌக்ஷிமி - வெண்மையான; காந்திம் - காந்தியை; ஸ்ர்வத: - எங்கும்; ஆதந்வதி - பரப்புகின்ற வளும்; ஹடி - ஹ்ருதயத்தில்; அஹஸ்திதா - உதயத்தையடைந்த; உண்ணாஸி: - ஸ-அர்யனுடைய; யுதி: - சோபை; இவ - போல; ஸ்திதா - இருக்கின்றவளும்; ஜ்யோதிர்மयி - (கேவலம்) ஒளியின் வடிவாகவும்; வாட்மயி - (கேவலம்) வார்த்தைகளின் வடிவாகவும்; திமிஃ-மூன்று; படீ: - பதங்களோடு கூடியவளுமான; ஏஷா - இந்த; அஸௌ - அந்தத்ரிபுரஸ-ந்தரீ; வ: - உங்களுடைய; அயம் - பாபத்தை; ஸ்தா - எப்பொழுதும்; திந்யாத - நாசம் செய்யட்டும்.

(போழிப்புறை)

இந்த தநுநஸப் (வானஸில்) போன்ற பல வர்ணங்களோடு கூடிய காந்தியை நெற்றியினுடைய நடுவிலும்; சந்த்ரனுடைய வெண்மையான காந்தியை சிரவிலும்; பகவில் பிரகாசிக்கின்ற ஸ-அர்யனுடைய காந்தியை ஹ்ருதயத்திலும் தரித்துக் கொண்டு ஒளியின் வடிவாகவும்; ஒலியின் (சப்தங்கள்) வடிவாகவும்; மூன்று பதங்களினால் அல்லது மூன்று ஸ்தானங்களினால் சூறிக்கப்படுகின்றவளுமான இந்த த்ரிபுரஸ-ந்தரீ உங்களுடைய பாபத்தை விரைவில் நாசம் செய்யட்டும்.

(விரிவுறை)

நெற்றியினுடைய நடுவிலே (இரண்டு புருவங்களுக்குமிடையில் ஆஞ்ஞாசக்ரத்தில் இந்தர தநு.ஸ.ப் (மழைகாலத்திலே ஆகாயத்தில் பல வர்ணங்களோடு

தோன்றும் வானவில்) போன்ற காந்தியை ‘கீ’ என்ற உருவத்தோடும்; சிரலில் (தவாதசாந்தபத்மம்) சந்தரணைப் போன்ற வெண்மையான காந்தியை நான்கு பக்கங்களிலும் பரவச் செய்து “ஸௌ:” என்ற உருவத்தோடும்; ஹ்ருதயத்தில் (அநாஹதபத்மம்) உதய காலத்திலே தோன்றும் ஸ-அர்ய னுடைய சிவந்தகாந்தியை ‘ஏ’ என்ற உருவத்தோடும்; ஓளியின் வடிவாகவும், ஓலியின் வடிவாகவும், மூன்று ஸ்தானங்களின் வடிவாகவும், அல்லது மூன்று பிஜாக்ஷாங்களின் வடிவாகவும் இருந்து கொண்டு ஸ்ரீதரிபுரஸாந்தரீ உங்களுடைய ஆணவம், மாயீ, கார்மம்,¹ என்ற மூன்று விதங்களான மலங்களும் எப்பொழுதும் மூன்று காலத்தி லும்² உண்டாகாது வெசு விரைவில் நாசம் செய்யட்டும்.

இங்கே உபாஸ்கர்களினால் ஆஞ்ஞாசக்ரத்தில் வெண்மை, சிவப்பு, கருப்பு, என்ற மூன்று வர்ணங்களோடுகூடிய ஓளியின் வடிவாகவும், ஸஹஸ்ரார கமலத்தில் வெளுப்பு வர்ணத்தோடு கூடிய ஓளியின் வடிவாகவும்; அநாஹத கமலத்தில் சிவப்பு வர்ணத்தோடு கூடிய ஓளியின் வடிவாகவும்; தயானத்ருஷ்டியோடு பார்க்கப்படுகின்றவளரும், ஓலியின் வடிவாக மூன்று பிஜாக்ஷாங்களிலும் பரவியிருக்கின்றவளருமான இந்த ஸ்ரீமஹாத்ரிபுரஸாந்தரீ உங்களுடைய பாபத்தைத் தாமதியாது நாசம் செய்யட்டும் என்பது ச்லோகத்தின் ஸாரமாகும்.

1 ஆணவமலமாவது-அபூர்ணமாயிருத்தல். கார்மமலமாவது-சபமும் அசபமுமான அநுவந்தானம். மரயீமலமரவது-பின்னமான வேத்யங்களின் விளக்கம், அல்லது மாண்ய முதல் வித்யாதத்துவம் வரையிலுள்ள சட்டைகள்.

2 மூன்றுகாலங்கள்-இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம்.

இக்கருத்தையே பிரீலலிதாஸஹஸ்ராமமும், “சந்த்ரனைப் போன்ற வெண்மை நிறத்தோடு சிரவிலிருப்ப வரும்; வானவில் போன்ற பல வர்ணங்கள் தோய்ந்த நிறத்துடன் நெற்றியிலிருப்பவரும்; ஸு-மர்யனைப் போன்ற சிவந்த நிறத்தோடு ஹ்ருதயத்திலிருப்பவரும்”¹ என வர்ணத்திருக்கிறது.

இங்கு சிரஸ், நெற்றி, ஹ்ருதயம், என்ற முறையே வஹஸ்ராரத்தையும், ஆஞ்ஞஞையையும், அநாஹதத்தையும் குறிப்பதாகும். இவ்விதமே ஸேளாபாக்யஹ்ருதயத்திலும்; “ஹே மஹேச்வரி; நீ உன்னுடைய மூலாதாரத்தில் ஸ-வர்ணத்தைப் போன்ற காந்தியையும்; அநாஹதத்தில் பலவர்ணங்களுடன் மின்னல் போன்ற காந்தியையும்; ஆஞ்ஞாசக்ரத்தில் சந்திரகிரனம் போன்ற வெண்மையான காந்தியையும் தரித்துக் கொண்டிருக்கிறோய்”² என வர்ணித திருப்பது போல உண்மையில் பாலாமந்த்ரத்திலுள்ள ஒளி யானது மூலாதாரம் முதல் ப்ரஹ்மரங்கரம் வரையில் பரவி ப்ரகாசிக்கின்ற குண்டவிசீசக்தியைத்தான் குறிப்பதாகும்.

அது எவ்விதமெனில், “பிரளயகாலத்தில் தோன்றும் அக்நியைப் போன்ற காந்தியானது முதலில் மூலாதாரத்திலிருந்து அநாஹதத்தை (ஹ்ருதயத்தை) தொடுகிறது. இதுவே முதலாவது கூடமாகும். கோட்டு-மர்ய ப்ரகாசம் போன்ற மற்றொரு காந்தியானது அநாஹதத்திலிருந்து ஆஞ்ஞஞு (புருவத்தின் நடவு) வரையில் சென்று தொடுகிறது.

1 ஶிரஸ்தா சந்஦னி஭ா ஭ாலஸதேந்஦்ர஧னுःப்ரभா ।
ஹத்யஸ்யா ரவிப்ரஸ்யा.....ல० 80 (170)

2 யௌநீ கனகபுஜா-ம் ஹதி வியு-உத்தோப்பம் ।
ஆஜாயாஂ சந்஦-ஸ்காஶ் மஹஸ்தவ மஹேஶ்வரி ॥

இதுவே இரண்டாவது கூடமாகும். சந்திரைனப் போன்ற ஒளிமிகுஞ்ச மற்றொரு காந்தியானது ஆஞ்னஞ் முதல் நெற்றி வரையில் வியாபித்திருக்கின்றது. இதுவே மூன்றாவது கூடமாகும்.¹ இதுவே பூர்வித்தையையினுடைய மந்த்ர ரூபமான த்யானமாகும். ஆகவே பாலாமந்த்ரரூபமான தேஜஸ்ராக்கும், குண்டல்சீ சக்திக்கும் வித்யாஸையில்லை யென்பதும் ரஹஸ்யார்த்தமாகும்.

மற்றும், பாலாபிஜத்தில் முதல் அக்ஷரமாகிய வாக்பவ பிஜமும்; பூர்வித்தையையினுடைய முதல் ஐந்து அக்ஷரங்கள் கொண்ட வாக்பவகூடமும்; பாலை-அர்யைனப் போன்ற காந்தியோடு மூலாதாரம் முதல் அநாஹதம் வரையிலும்; பாலாதேவியினுடைய இரண்டாவது அக்ஷரமாகிய காமராஜ பிஜமும், பூர்வித்தையையினுடைய அடுத்த ஆறு அக்ஷரங்கள் அடங்கிய காமராஜகூடமும்; பலவர்ணங்களோடு அநாஹதம் முதல் ஆஞ்னஞ் வரையிலும்; பாலாதேவியினுடைய மூன்றாவது அக்ஷரமாகிய சக்திபிஜமும், பூர்வித்தையையினுடைய எஞ்சிய நான்கு அக்ஷரங்கள் கொண்ட சக்திகூடமும்; பூரணசந்தர்ப்ரகாசத்தோடு ஆஞ்னஞ் முதல் ஸஹஸ்ராரம் வரையிலும் பரவியிருக்கின்றன என்பது உண்மையான கருத்தாகும். இவ்விதம் பிஜம், கூடம், நாதம் என்ற மூன்றுக்கும், பேலேயுள்ள தேஜஸ்ராக்கும், வேற்றுமையில்லையென்பதும் கிடைக்கின்றது.

1 “பிரலயாஸிநிம் பிரதம் மூல஧ாராதநாஹத் ஸ்துஶதி ।

தஸாடாஜாசக் ஦ிதியகூட து கோடிஸூர்யாமஸ் ॥

தஸாலுலாடம஧்ய் தார்தீய் கோடிசந்஦ாமஸ் ॥” (வ° १०-२०, २१)

ज्योतिर्मयी - (ऽ॒लीयिन् वा॑टि॒व) एन्ऱ॒ता॒ल इंत्र॒
तनु॒शै॒यु॒म्, संत्र॒शै॒मर्यार॒कै॒यु॒म् पेओ॒न्ऱ॒ का॒न्ति॒यो॒
कृ॒ष्ट्य॒ ज्यो॒ति॒स्व॒रु॒पमा॒यु॒ल॒व॒ल॒ एन्ऱ॒तु॒म् ; **वाञ्छ॒मयी-**
(ऽ॒लीयिन् वा॑टि॒व) एन्ऱ॒ता॒ल ऐ॒ (ज्यु॒म्) मु॒त्त॒ला॒न॒ प्र॒जा॒कृ॒ष्ण॒
कृ॒ष्ट॒ते॒य॒ स्व॒रु॒पमा॒यु॒ल॒व॒ल॒ एन्ऱ॒तु॒म् कृ॒क॒क्कमा॒क॒
स॒रा॒ल॒प्प॒ट्ट॒तु॒. इ॒व॒वि॒ट॒त्ति॒ल॒ ज्यो॒ति॒र्मय॒ि॒ स॒प्त॒मा॒न॒तु॒
उ॒ण्ण॒म॒यि॒ल॒ अ॒ना॒व॒रु॒त॒ (म॒र॒ह॒क॒क॒प्प॒टा॒त॒) आ॒त्त॒म॒स्व॒रु॒प॒त॒
ति॒िन्न॒ ॒ली॒या॒क॒वु॒म्, स्व॒यम्प॒र॒क॒रा॒स्मा॒क॒वु॒म्, स॒र॒व॒प्प॒र॒प॒न्स॒
वा॒ट्ट॒वा॒क॒वु॒म्, पर॒प्प॒र॒ह॒म् वा॒ट्ट॒वा॒क॒वु॒मि॒रु॒क॒क॒ि॒न्ऱ॒ प॒र॒म॒ो॒मेच॒
वे॒र॒तु॒ट्ट॒य॒ स्व॒पा॒व॒ (इ॒य॒र॒ं॒क॒) वा॒ट्ट॒वमा॒न॒ (अ॒ह॒न॒क॒रा॒
रु॒पि॒ण्ण॒या॒न॒) इ॒व॒वि॒त॒म्, अ॒व॒वि॒त॒म्, ए॒न्ऱ॒तु॒ नि॒र॒न्न॒य॒म्
स॒च्य॒ म॒ध्य॒या॒त॒ नि॒ल॒यि॒ल॒ यि॒रु॒क॒क॒ि॒न्ऱ॒ अ॒ह॒म् (ना॒ं॒)
ए॒न्ऱ॒ वि॒मा॒र्च॒स॒क॒क॒ि॒य॒त्त॒ता॒न॒ कु॒रि॒प्प॒ता॒कु॒म्.

वा॒रि॒व॒स्या॒र॒ह॒स्य॒त्ति॒ल॒म् इ॒न्त॒ वि॒मा॒र्च॒ स॒क॒ति॒य॒प॒
पि॒िन्न॒ वा॒रु॒मा॒रु॒ वा॒र॒न्न॒ि॒त्ति॒रु॒क॒क॒ि॒रु॒तु॒. “अ॒न्त॒ म॒ह॒रा॒प्प॒का॒
स॒त्ति॒रु॒कु॒ - सि॒व॒म॒ेन॒ ऊ॒म् पर॒प्प॒र॒ह॒म॒त्ति॒रु॒कु॒ - इ॒य॒र॒ं॒क॒
या॒क॒वे॒ स॒व॒ि॒क॒ि॒न्ऱ॒ता॒यु॒म्, (स्फुरण॒ - अ॒स॒व॒तु॒, न॒क॒र॒व॒तु॒)
प्र॒का॒स॒वा॒ट्ट॒वा॒क॒वु॒म॒ल॒ औ॒रु॒षि॒त॒ स॒क॒ति॒य॒ि॒न्ऱ॒). अ॒न्त॒
स॒क॒ति॒यो॒कु॒ चे॒र॒न्त॒ का॒रा॒न्न॒त्त॒ता॒ल॒ अ॒न्त॒ म॒ह॒रा॒प्प॒का॒स॒म्-
ऽ॒ली॒प्प॒ि॒म॒ध्य॒-उ॒ल॒क॒त्ति॒ल॒ स्व॒रु॒ष्टि॒; (आ॒क॒क॒ल॒) स॒त्ति॒ति॒; (का॒र॒त्त॒ल॒)
स॒म्भ॒ह॒रा॒म्; (अ॒भि॒त्त॒ल॒) ति॒रो॒ता॒न॒म्; (म॒र॒ह॒त्त॒ल॒) अ॒नु॒क॒
र॒ह॒म् (अ॒ली॒त्त॒ल॒) ए॒न्ऱ॒ औ॒न्तु॒ ते॒र॒म॒ि॒ल॒कै॒यु॒म् न॒ट॒त्ति॒
वा॒रु॒क॒ि॒न्ऱ॒तु॒.”¹

1 नैसर्गिको स्फुरन्ता विमर्शस्पास्य वर्तते शक्तिः ।

तद्योगादेव शिवो जगदुत्पादयति पाति संहरति ॥ (व० २० ४)

(నైసర్గికి ‘స్వపావం’) ఎన్నరతాలు చంతరణుమ் చంతరి కెయిముం; మల్గుముం మన్నముం; శార్కకర్రయుముం మతురముం పోల అంతప్రకాశసక్తికసులు ఇరణ్ణుముం ఇంగ్రోబెటానురు లేరు పటాతసుల ఎన్పతుముం కగుతతాకుముం.

వాళుమయి—(ఐలియిన వాళుమయి) ఎన్నర చప్తమానాను అంత విమర్చ చక్కియినుటటయ వాసకమాక వియాపితతు (పావి) (పూర్ణమాన అఖముం ఎన్నర) అకారము మతలు లుకారము వఱయి లుసులు సమస్తవేతప్రీజుంకగుక్కుముం కారణమా యిన్నుంతు కెకణ్ణు (అహము) నాను ఎన్నర వాసకతతాక గురిప్పతాకుముం. (ఏషా - ఇంత) ఎన్నరతాలు తసువుత ప్రపంచసు తోటుకూట యావరాలుముం ఉపాసికుపు పుకిన్నరవుగెన్నరుముం; (అసౌ-అంత) ఎన్నరతాలు గ్రూణికసులు మాత్తిరము ఉపాసికుత తాక అకణ్టాకార సమిత్తలుపిణ్ణే (ఎన్కుముం నిరైంత శశాంకయ) ఎనువుముం తాతపర్యమాకుముం. (అఘమ-పాపము) ఎన్నర చప్తమానాను ఆతమతతతువత్తినుటటయ అంంగ్రూన నిమిత్త మాకత తఙ్కసులు ఆరోపికుపుట్ట పుణ్యపాపంకసులకు గురిప్పతాకుముం. (త్రిపురా-మున్రు పురము) ఎన్నరతాలు తేజుసులు, (బెన్నుపు) అప్పు, (జలము), అన్నము, (స్వాషాత) ఎన్నరుముం, మున్రు ఉలకంకసులు, మున్రు మూర్తత్తికసులు, మున్రు చక్కికసులు, మున్రు నెయులువులు ఎనువుముం తాతపర్యమాకుముం.

మర్ఱమ ఇంత స్టోకతత్తిలే అటంకియులు మంత రోతతారముం చొల్లపుటుకిరుతు. అతు వగుమారు— మతలు ఇరణ్ణు పాతఙుకసులు పాలామంతరతత్తినుటటయ మతలు ఇరణ్ణు అశ్వరంకసులుయుం; మున్రువుతు పాతత్తిలు విసర్క కత్తోరు చోరంత మున్రువుతు అశ్వరతత్తయుముం; (**సర్వత:-**

எங்கும்) என்றதால் மூன்றாவது அச்சரத்தினுடைய கடைசியிலுள்ள விளர்க்கத்தையும் சேர்த்து ஏ-க்ரி-ஸௌ: எனக்கொள்ள வேண்டும். (மஞ்சோஜாரவி஘ிவிஶேषஸஹித:- மந்த்ரோத்தார விதியானது விசேஷத்தோடு கூடியது) என்று இருபதாவது ச்லோகத்தில் சொல்லி யிருப்பது கொண்டு இந்தச்லோகத்தில் மந்த்ரவிசேஷங்களையும் உத்தாரம் செய்திருக்கிறது.

அது எவ்விதமெனில்—ஏ-இ-ஆ; ஏ-இ-ஆ; ஏ-இ-ஆ; ஏ-இ-ஆ என்னுமிலைகள் சுத்தபேதங்களாகும். ஸ்வத: ஹஸ்தா— மூன்று பிஜாச்சரங்களிலும் ஹகாரத்தோடு இருப்பவள் என்று கிடைப்பதால், ஹீ; ஹ்ர்கி; ஹஸௌ; என்ற தரிபுரவாளின் மந்தரத்தையும்; ஸஹஸா—ஹகாரலகாரங்களோடு கூடியிருப்பவள் என்று கிடைப்பதால், ஹஸீ; ஹஸ்க்ரி; ஹஸௌ; என்ற தரிபுராற்றி மந்தரத்தையும்; ஸஹஸா ஸதாஹ: ஸிதா என்றதால், (ஸதாஹ: அக்னிபீஜமாகியரகாரம்,) ஹஸீ-ஹஸ்க்ரி-ஹஸௌ: என்ற தரிபுராம்பா மந்தரத்தையும்; ஸ்வத: ஸஹஸா ஸதாஹ: ஸிதா க்ரி காந்தம் ஆதந்வதி-என்றதால் ஹஸ்க்ரை-ஹஸ்க்ரி-ஹஸ்க்ஸரை: என்று ஐஞ்சு கூடாச்சரங்களாலாகிய பூந்தரிபுராளித்தா மந்தரத்தையும்; அனுணாரா: ஶிரஸி - என்றதால் சந்தா பிஜமாகிய ட காரத்தினுடைய சிரோபாகத்தின் - மேலேயுள்ள காரமென்று கிடைப்பதால் ஹஸ்-கலரா-ஹஸ்கலரா-ஹி-ஹஸ்கலரா-ஹி: என்று த்வாதசார்த (ஆறு) கூடாச்சரங்களாலாகிய தரிபுராம்பிகா மந்தரத்தையும் உத்தாரம் செய்திருக்கிறது.

பாலாபிஜாச்சரங்களில் இது போலவே அனேகமந்தரங்கள் அடங்கியிருக்கின்றன. மற்றும் அகாரத்

தோடு கூட இகாரம் சேரும்பொழுது (தவ+இதி—தவெதி) என்று (ए) ஏகாரமாகவும்; அகாரத் தோடு ஏகாரம் சேரும்பொழுது (தவ+एतत—तवैतत) என (ए) ஐகாரமாகவும் திரியும். இவைகள் ஹ்ரஸ் வத்திலும் (குறில்) தீர்க்கத்திலும் (நெடில்) உண்டாகு மென்று வடமொழி வியாகரணத்தையநுஸரித்துச் சொல் லப்படுவதாகும். அ-ஆ-इ-ई-ए-ऐ என்ற ஆறு ஸ்வரங்கள் (ஹிரேமுத்துக்கள்) முதல் பிஜத்திலும்; அகாரத்தோடு உகாரம் சேரும்பொழுது (गङ्गा+उदकम्—गङ्गोदकम्) என (ओ) ஓகாரமாகவும்; அகாரத்தோடு ஓகாரம் சேரும்பொழுது (தவ+ओषधி:—तवौषधिः) என (औ) ஒளகாரமாவும் திரியும். இந்த நியாயத்தையநுஸரித்து, உ-ऊ-ओ-ஓ—என்ற நான்கு ஸ்வரங்களும், விஸர்க்கமும், கடைசிபிஜத்திலும் சேர்ந்திருக்கின்றன. (की) கலீங்காரத்தில் ககார இகாரங்களைக் கொண்டு ககாரம் முதல் இகாரம் வரையிலுள்ள அச்சிரங்களை வங்க்கறும் (சுருக்கம்) செய்தால் அவைகளும் ரகாரலகாரங்களுடைய ரூபாந்தரமான (வேறு வடிவு) க்ள் என்ற ஸ்வரங்களும் மத்ய பிஜத்திலுள்ளே அடங்கியிருப்பது புலனுகும்.

இதுவேயன்றி; அहः स्थिता एन्ऱ பதத்திலிருந்து (அ) அகாரம் முதல் (ह) ஹகாரம் வரையிலுள்ள அச்சிரங்களும் குறிக்கப்படுகின்றதெனச் சொல்லமுடியும், இவ்விதம் இங்கே மாத்ருகாக்ஷாங்களையெல்லாம் உத்தாரம் (தோற்றம்) செய்திருப்பது கொண்டு இந்த மந்த்ரம் ஸ்வமந்த்ரதந்த்ரவேதசாஸ்தர இதி ஹாஸ் புராணங்களுடைய ஸாரமாகவுள்ளது என்பதும் லித்தமாகிறது.

இனி மூன்றுவது பிஜாக்ஷரத்திலே, சு-ஆர்-ஜஸ் என்ற முதல் விபக்தியின் (விகுதி) உருவத்தை விளக்குவதைக் கொண்டு மற்ற ஆறு விபக்திகளும், (ச) ஸ்கார (ஆர்) ஒளகாரங்களைக் கொண்டு, முப்பத்தைந்து தத்துவங்களும்; தானுகவே சக்தி பிஜமாயிருப்பது கொண்டு, ஐந்துவித சக்தி களுடைய வடிவான சித்-ஆநந்த-இச்சா-ஞான-க்ரியான்ற சக்திகளுடைய தத்துவங்களும்; மேலும் கீழுமாக பின்துவின் வடிவாயமைந்த விளர்க்கத்தைக் கொண்டு, ஸமஸ்தத்து வங்களுடைய ஆவிரப்பாவ (உத்பத்தி) திரோபவங் (மறைவு) களுக்கு இருப்பிடமாகிய ஸ்ரீ பரமசிவபராபட்டாரிகையாயிருக்கிற ப்ரதாந (முக்யம்) தத்துவமும் அடங்கியிருக்கிறது.

“ எவ்விதம் பெரிய ஆலமரத்தினுடைய சிறிய வித்தி னுள்ளே வித்தின் சக்திவடிவான பெரியவிருஷ்டம் அடங்கியுள்ளதோ, அவ்விதமே ஹ்ருதய பிஜத்தினுள்ளே அதனுடைய சக்தியின் தோற்றமாகிய இச்சாராசரங்களும் அடங்கியிருக்கின்றன ”¹ என்பதும் திரண்டஸாரமாகும்.(1)

(அவதரிகை)

இவ்விதம் முதல் ச்லோகத்திலே ஸ்ரீதரிபுரா மந்த்ரத்தையும், அதனுடைய தேவதையையும், அந்த தேவதையை உபாவிக்க வேண்டிய ஸ்தாநங்களையும் (இருப்பிடங்களையும்) பொதுவாகச் சொல்லி, அவைகளுடைய விசேஷங்களை விளக்கக் கருதி, நாத-பின்து-பிஜபேதத்தால் மூன்று விதமாயிருக்கின்றதும், முதல் பிஜத்திலே நிவ்கலம், ஸ்கலம், நிவ்கலஸ்கலம், என மூன்று

1. யथा ந्यग्रोघवीजस्थशक्तिरूपो महेश्वरः ।

तथा हृदयवीजस्थं जगदेतच्चराचरम् ॥ मानस-

விதங்களாகப் பிரிந்திருக்கின்ற தேவதைகளுடைய
பெருமையும் அடுத்துவரும் இரண்டு ச்லோகங்களிலே
விளக்கப்படுகின்றன.

या मात्रा त्रपुसीलतातनुलसत्तन्तुस्थितिस्पर्धिनी
वाग्वीजे प्रथमे स्थिता तव सदा तां मन्महे ते वयम् ।
शक्तिः कुण्डलिनीति विश्वजननव्यापारंबद्धोद्यमां
ज्ञात्वेत्थं न पुनः स्पृशन्ति जननीगर्भेऽर्भकत्वं नराः ॥ २ ॥

(பத்புரை)

हि देवि - और्णीमिकुन्तवलो ; औ ताये ; तव - उन्न
त्रुटय; प्रथमे-मुतलावताक्षिय; वाग्वीजे-वा कं पवर्णित्तिल
त्रपुसी-लता-तनु-लसत्-तन्तु-स्थिति-स्पर्धिनी-विवलं नारीकं केकाढ
यिन्नं नुर्णीयिलं बेलं लीयता कप्पे प्रकाशिक्किऩ्ऱ नुलं पोर्णं र
शिलं नेकाढ़यिन्नं इरुप्पे वेलं लुकिऩ्ऱ ; या-या तेतारु;
मात्रा-कलियान्तु; (सेतन्नं यत्तिन्नं औरु अम्चम) स्थिता-
इरुक्किऩ्ऱ तेहो; विश्व-जनन-व्यापार-बद्धोद्यमाम्-उलकत्तिनु
टेय-संरुच्छित तेतामूलिकं चेय्वतरंकु एतुत्त युयरं
चिययुटेयता न; ताम्-अकं कलिये; कुण्डलिनी-शक्तिः-इति-
कुन्नं लीकं सकंति नन्तु; सदा-एप्पेपामुतुम्; ते-उन्न
त्रुटय; वयम्-(पक्तरं कलाक्षिय) नांकल; मन्महे-नीनैकं
किऩ्नं ग्रेम; नराः-मनीतारं कल; इत्यम्-इवंवितम्; ज्ञात्वा-அறிந்து
(केकाण्णं टाल) जननी-गर्भे-அன்னैयின் करुप्पे पयिल; पुनः-
मरुपात्युम; अर्भकत्वम्-कुழந்தையாயிருக்கும் தன்மையை;
न-स्पृशन्ति-அடையமாட்டார்கள்.

(पोष्टिप्पुरை)

ஓ மஹாதேவ ! உன்னுடைய திருமேனியினுடைய
மூன்று பிழங்களில் முதலாவதான வாக்பவர்ணித்தில் (எஃ-ஐம்

என்ற அச்சுரத்தில்) வெள்ளரிக் கொடியின் நுணியில் நூல் பேர்ல விளங்குகின்ற மெல்லியதும், மிருதுவானதுமான இளங்கொடியைப் பழிக்கின்ற யாதொரு கலையின் அம் சமிருக்கின்றதோ, அக்கலையை, ப்ரபஞ்சத்தை சிர்மாணம் செய்யும் முயற்சியிலே ஈடுபட்டிருக்கின்ற குண்டலினீசக்கி யென உனது பக்தர்களாகிய நங்கள் எப்பொழுதும் நினைக்கின்றோம். இவ்விதமே மற்ற மக்களும் அறிந்துகொண்டால் பிறவிக்கடலைக் கடக்கக் காரணமாக இருக்குமல்லவா?

(விரிவுரை)

ஸ்ரீத்ரிபூஸாந்தரியினுடைய திருமேனியின் பீஜங்களிலே முதன்மையானதும், வெள்ளரிக் கொடியின் நுணியில் கொஞ்சம் நீண்டு சுருண்டு பல வளைவுகளோடு கூட நூல் போல மெல்லியதாயும், வெண்ணிறத்தோடு மிருதுவாயும், யோகிகளுக்கே அநுபவத்தில் காணக்கூடிய தாயும், குண்டலினீசக்கியெனச் சொல்லப்படுவதும், நாதத் தோடு கூடிய பிந்துவின் வடிவாயும் அமைந்த யாதொரு கலையின் அம்சமானது, சப்தப்ரபஞ்சத்திற்குக் காரணமாயுள்ளதோ, அக்கலாசக்தியை மற்றவர்களும் உண்மையிலறிந்துகொண்டால் பிறவிக் கடலைக் கடந்து ஜீவன் முக்கியெறக்கூடு மென்பது கருத்தாகும்.

அழிவற்று என்றும் நிலைத்திருக்கின்ற மோச்சஸாதனத்தை உபதேசம் செய்யும் இந்த ச்லோகத்திலே ஸ்ரீத்தவியினுடைய முதல் பீஜத்திலுள்ள சப்தப்ரபஞ்ச வடிவமான நாதத்தோடு கூடிய பிந்துவின் உபாஸனை சொல்லப்படுகிறது என்பது ஸாரமாகும்.

இங்கே; தேவி (தேவி) என்ற பதத்தை அடுத்த ச்லோகத்திலிருந்து வருவித்துக் கொள்ளவேண்டும். தேவி என்னும்

பத்திற்கு, பிரப்பஞ்சத்தினுடைய ஸ்ரூஷ்டி, ஸ்திதி, ஸம் ஹாரப், திரேந்தானம், அநுக்ரஹ மென்னும் ஐந்து தொழில் களையும் தன்னிடத்திலே சிலைக்கப் பெற்று, தானே அவை களை இயங்கச் செய்யவள் என்ற பொருளாகும். இங்கே ‘திவ்’ (திவு) என்ற வினைச்சொல்லுக்குப் பல பொருள்கள் இருந்தாலும், கீடா (கிடா-வினையாடுதல்) என்ற பொருள் இங்கே வழங்கியிருக்கின்றதெனக் கொள்ளவேண்டும்.

முசல் ச்லோகத்தில் சொல்லிய மூன்று பிஜாக்ஷரங்களில் முதலாவதாகிய ஐம் (ஏ) என்பதில் ஐகாரம் பின்து என இரண்டு பிரிவுகளுண்டு. அதில் ஐகாரமானது, ‘அ-ஏ’ (அ-ஏ) என்பவற்றின் சேர்க்கையேயாம். ‘அ’ என்பது மூலாதாரத்தோடு சேர்ந்த ஆதார சக்தியையும், ‘எ’ என்பது ‘அ. இ’ எனப்பிரிந்து அதிலும் இரண்டு பிரிவாகும். ‘ஆ’ என்பது ‘அ.ஆ.’ என இரண்டு அவயவத்தோடும், ‘உ’ என்பது ‘இ. உ. உ.’ என மூன்று அவயவத்தோடும் கூடிய தாகச் செய்ய வேண்டும்.

இவைகளில், அ. ஆ. இ. உ. என்ற நான்கும் மூலாதாரத்தினுடைய தளங்களாகவும், எஞ்சிய ஈகாரத்தை தரிகோணமாகவும், அநுஸ்வாரத்தை மூலாதாரத்ரிகோணங்களுடைய ஒற்றுமையை-சேர்க்கையைக் - குறிப்பாதாகவும் கொண்டால் வாக்பவபிஜுத்திற்கு மூலாதாரத்திலுள்ள நான்கு தளங்களாடு கூடிய கமலத்தின் நடுவேயுள்ள தரிகோணமெனப் பொருள் கிடைப்பதாகும்.

இக்குறுத்தையே “வித்தர்களால் வணங்கப்படுகின்ற ஹே புநிதே! ஹே மஹேஹ்வரி! அவ்விடத்தில் நான்கு தளங்களுடன் கூடியது மூலாதாரகமலம். அதனுடைய நடுவே இருப்பது தரிகோணம். அந்தர்யாகத்திலே (ஸமாதினிஷ்டை)

அக்கமலத்தினிடத்தில் அபிவ்யக்தியை (பிரகாசம்) யடையக் கூடும்”¹ எனப் பவநஸம்ஹிதையிலும் ; “ மூலாதார கமலத்தின் காரணிகைஞ்சைய நடுவிலிருக்கின்ற தரி கோணத்தில் ஸர்வவித்திகளையுமளிக்கவல்ல குண்டவின் என்ற பெயுரோடு கூடிய சக்தியுள்ளது”² எனச் சைவாகம ரஹஸ்யத்திலும் வர்ணித்திருக்கிறது.

‘மாத்ரா’ (மாந்திர) என்ற பதத்திற்கு நாதத்தோடு கூடிய பின்துவின் வடிவமான கலையெனப் பொருள் கொள்ள வேண்டும். இவ்விதம் பரா(பரா)வடிவாயிருக்கின்ற கலையே தான், பச்யந்தி (பக்ஷ்யந்தி) என்பதுமாகும். முதல் பீஜத்தி ஹள்ள கலையானது பச்யந்தி* என அறியத்தக்கதாகும். இக்

1 ஆधாரகமல் தत्र சதுர்஭ி: ஸஹித் ஦லீ: ।

தஸ்ய மध்யே மஹாभாగே யோனி: ஸி஦்஧நமஸ்கृதे ।

தஸ்யாமேஷ்யத்யभிவக்திமந்தர்யாగே மஹேஶ்வரி । (பவனஸங்ஹிதா)

2 ஆஸ்தி குண்டலினி நாம ஶக்திராதாபக்லஞ்சே !

கர்ணிகாம஧்யभா஗ஸ்யே திரிகோண ஸ்வஸி஦்வி஦ா ॥ (ஶௌ஗நமரஹஸ்யே)

*பரா, பச்யந்தி, மத்யமா, வைகீ என வரக்குகள் நான்கு. அவைகளில் பரா என்பது வேறு அபேக்ஷையின்றி நான் என்ற நினைப்பின் நிறைவான பராசக்தி அல்லது பரமாந்த வடிவாயமெந்த ஸ்வதந்தர சக்தியாகும்.

பச்யந்தி என்பது எங்கே வரச்யவாசகமானது வரிசையாகத் தோன்றுது பிரிவானது தெளிவுற்று இருக்கின்றதோ அவ்விடம் பராசக்தி சித்தின் முக்யத்தால் கரணப்படுவதாகும்.

மத்யமா என்பது வரச்யவாசகத்தின் வரிசைகள் பிரிந்தி ருந்தாலும், தெளிவுற்றும், தெளிவுற்றுமாயிருந்து கொண்டு புத்திக்கு மாத்திரம் விளக்கமாயுள்ளதாம். இது பராசக்தியினுடைய பார்வையின் (தோற்றம்) முக்யத்தால் த்ருஷ்டரு த்ருச்யத்திற்கு நடுவேயிருக்கும் தன்மையாகும்,

வைகீ என்பது சிரவணேந்தரியத்திற்கு புலப்படுவதும், யாவராலும் பேசப்படுவதுமாம்.

கலையையே தான் ஸமஸ்தவாங்மயங்களுக்கும் (சப்தங்களின் வடிவாயுள்ள) ஸாதனமான (பழுமை) காரணமாயிருப்பது”¹ எனவும் வர்ணித்திருக்கிறது.

விஶ்வஜனநவ்யாபாரவாடோயமாசு— பிரபஞ்ச ஸ்ரூஷ்டிக்ரியை என்பதை சப்தப்ரஹ்மத்தோடு கூடச் சொல்லுவதாக இருந்தால் அகாரம் முதலிய அச்சரங்களுடைய உத்பத்திக்கும், காரணமெனக் கிடைக்கின்றது. ஆகவே முதல் பிஜமான (ऐ) ஐகாரத்திற்கு வாக்பவம் என்ற பெயரும், இதையே கலாரூபமான குண்டலீநீசக்கி யெனவும் சொல்லப்படுகிறது.

“இந்த குண்டலீநீசக்தியானது வேறு சிலரால் ‘பச்யந்தீ’ எனவும் சொல்லப்படுகிறது.” எனச் சௌவாகமரஹஸ்யம்² கூறும்.

(ते-वयम्) ‘ते-वयम्’ என்றதால் உன்னுடைய பக்தர்களல்லாத மற்றவர்கள் இக்கலையின் வடிவாயுள்ள உனது ஸ்வரூபத்தைக் காணமுடியாது எனவும் கிடைக்கின்றது. (श्रात्वा-इत्थम्) ‘ग्रात्वा-इत्तम्’—இவ்விதமறிந்து’ என்றதால் குண்டலீநீசக்தியின் உபாஸனையினுடைய அருபவஸம்ப்ரதாயத்தை வாக்கினால் மாத்திரம் சொல்லப்பட்டாலும், முன்பு கூறிய கலையை பரா-பச்யந்தீ முதலியதேவதைகளுடைய வடிவாக, ஐம்பது அச்சரங்களிலும் பரவி நின்று அவைகளுடைய உத்பத்திக்கும்

1 கला பிரथமबीजस्या पश्यन्तीत्यवधारय ।

इयमेव पराशक्तिर्वाचोयोनिः सनातनी ॥ इति

2 “एषा कृण्डलिनीशक्तिः पश्यन्ती कैश्चिद्दुन्धते” (शेवागमरहस्ये)

காரணமாகவள்ள குண்டவிசீசக்தியெனத் தன்னேடு அபேதமாகப் பாவித்து நன்றாக உபாஸனை செய்து வித்தி யடைந்த ஒருவன் மறுபடியும் தாயின்கர்ப்பவாஸமென்னும் பிறவித்துள்பத்தை யொழித்து அழிவற்ற ஜீவன்முக்கி னிலையை யடைகின்றுன் என்பதும் இந்த ச்லோகத்து னுடைய திரண்ட பொருளாகும்.

(2)

(அவதாரிகை)

முன் ச்லோகத்திலே வாக்பவயீஜத்தினுடைய சிறப்பானது கூறப்பட்டது. மறுபடியும் அந்த வாக்பவத்தையே, ஸத்யவரதன் என்னும் பக்தனுடைய கதையின் வாயிலாக இந்த ச்லோகத்திலே சிறப்பரகச் சொல்லப்படுகிறது.

ஓட்டா ஸ்த்ரமகாரி வஸ்து ஸஹஸா ஏ ஏ இதி வ்யாஹ்த-

யேநாகுதவஶாத்பீஹ வரடே விந்து விநாப்யக்ஷரம् ।

தஸ்யாபி ஧ுவமேவ ஦ேவி தரஸா ஜாதே தவாநு஗्रஹே

வாசः ஸூக்ஷ்மாரஸ்திவமுஞோ நிர்யாந்த வக்த்ரோदராத् ॥ ३ ॥

(பதவரை)

ஹே வரடே - வாத்தைக் கொடுப்பவளே ! ஹே தாயே !
 இஹ - இவ்வுலகில் ; யேந - எவ்வளருவனால் ; ஸஹஸா -
 சீக்கிரமாக ; ஸ்த்ரமகாரி - பரபரப்பை யுண்டாக்கக்கூடிய ;
 வஸ்து - பொருளை ; ஓட்டா - பார்த்து ; ஆகுதவஶாத்-அபிப்பிராயத்தின் காரணமாக ; ஏ-ஐ ; இதி - என்ற ;
 அக்ஷரம் - அச்சிரமானது ; விந்தும் - பின்துவை-அநுஸ்வா
 ரத்தை ; விநா - விட்டதாக ; வ்யாஹ்தம்-அபி - உச்சரித்த
 பொழுதிலும் ; ஹ-தேவி ! ஹ தாயே ! தஸ-அபி - அவனுக்கும் ; தவ - உன்னுடைய ; அநுநாகே - அநுக்ரஹமானது ;

ஜாதே - உண்டாகும் பொழுது ; [**ஸுக்கி - சுஷா - ரஸ - இஷ-**
சுநிசு:—நல்லவார்த்தை யென்னும் அம்ருத ரஸத்தைப்பொழி
கிண்ற; **வாச:** - வாக்ஞுகள்; **வக்து-உடராத்** - முகத்தி
விருந்து; **தரஸா - வேகத்தோடு;** **நிர்யாந்தி - வெளிவருகின்றன;**
ஷுவம் - ஏவ - நிச்சயமே.

(போழிப்புரை)

பக்தர்கள் விரும்பும் வரத்தைக் கொடுப்பவளே !
 எங்கும் ஓளியின் வடிவாய் நிறைந்து நிற்பவளே ! ஓதாயே !
 எவ்வளருவன் முன்பின் ஆராய்ந்து அறியாது அவரைத்தில்
 பரபரப்பை யுண்டுபண்ணுகிற ஏதேனுமொரு வஸ்துவைக்
 கண்ட காரணத்தாலெல்லாந்த உனது பிஜமான ‘ஜி ஜி
 என்னும் அச்சரத்தை, அநுஸ்வரத்தைத் (பிந்துவை) தள்ளி
 சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட நியமங்களுமில்லாது உச்சரித்
 தாலும், அவனுக்கும், உன்னுடைய கருணையினால் மிகுந்த
 வேகத்தோடு, தெளிந்ததும், அம்ருதம் போலச்சுவை
 யுள்ளதுமான மங்களவார்த்தைகளின் பெருக்கானது
 அவனுடைய வாக்கிலிருந்து உண்டாகுமே யாகில்,
 கிதிப்படி(சாஸ்த்ரமுறைப்படி)பொருளரிந்து உனது மந்த
 ரத்தைப் பாராயணம் செய்பவனுக்குச் சிறந்த அநுக்ரஹ
 மேற்படு மென்பதில் எள்ளளவும் ஜெயமில்லை யன்றே !

(விரிவுரை)

ஸத்யவரதன் என்னும் ஒரு அந்தணன் வனத்தில் தவம்
 செய்து கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு வேடன்
 மிகவும் அச்சத்தை யுண்டுபண்ணக்கூடிய ஒரு காட்டுப்
 பண்றியைத் துரத்திக்கொண்டு தவம் செய்யும் அந்தணன்

அருகில் வந்தான். அவனைக்கண்ட அந்தணும் அச்சத்தால் நடுங்கி நிலைதவறி 'ஜீ ஜீ' என்று உரக்கக் கதறினான். இவ்விதம் அவ்வந்தணன் வாக்கினின்றும் வெளிவந்த ஜிகாரமானது பூர்தேவியினுடைய அநுஸ்வாரத்தோடு கூடாத பிஜாக்ஷரமாகும். அவனும் அநுஸ்வாரமின்றி இதை யுச்சாரணம் செய்கிறோமே என்ற எண்ணம் ஒரு சிறிது மில்லாது பரபரப்போடு உச்சரித்துக்கொண்டு அலைந்தான். அந்த ஜிகாரமானது, பூர்தேவியினுடைய பிஜாக்ஷரங்களின் ஒரு பகுதியாயிருக்கும் காரணத்தாலே, அவனை பூர்தேவியின் கடாக்ஷத்திற்குப் பாத்திரமாக்கி மிகுந்தவரக்கின் வன்மையை (கவிதையின் பெருக்கை) அடையச்செய்தது.

அவ்விதமிருக்க மிகுந்த நியமத்தோடு பொருளறந்து, விதிப்படி தேவியினுடைய பிஜாக்ஷரங்களை ஒருவன் ஜபம் செய்துவந்தால் அவனுக்குக் கவிதையின் பெருக்கும், மற்றுமுள்ள பலன்களும் கிடைக்குமென்பதில் ஒரு சிறிதம் ஜயமில்லை யென்பது கதையின் ஸாரமாகும். இந்த ஸத்யவர்தனுடைய சரித்திரம் பூர்தேவீபாகவதத்தில் மூன்றாவது ஸ்கந்தத்தில் 10, 11 வது அத்தியாயங்களில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

முன் ச்லோகத்திலே நாதத்தோடு கூடிய பிந்துவின் உபாஸ்னையானது மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது என்று சொல்லப்பட்டது. இந்த ச்லோகத்திலே பிஜாக்ஷரத்தின் உபாஸ்னையினுலுண்டாகும் வாக்கித்தியின் (வாக்கின் வச்யம்) வடிவாயமெந்த பலத்தையும் சொல்லப்பட்டது என்பதும் ஸாரமாகும்.

(அ�தாரிகை)

இனி இரண்டாவது பீஜத்திலும் ஸாரஸ்வத (அறிவு) பலமானது பீஜத்தினுடைய ஒரு பகுதிக்கா, அவ்லது பீஜத்தினுடைய முழுப்பகுதிக்குமா என்பதை இந்த ச்ளோ கத்திலே விளக்கப் படுகிறது.

யज்ஞிதये தव காமராஜஸ்பர் மந்திராக்ஷர் நிஷ்கலं

தத்ஸாரஸ்வதமித்யவேतி விரலः கஶ்சி஦् ஬ுधश्चேद् ஭ுவி ।
ஆख्यானं பிதிபர்வ ஸ்த்யதபஸோ யத்கிர்த்யந்தோ ஦ிஜா:

பிரம்மே பிணவாஸ்ப்பிணயினீ நீத்வோஞ்சரந்த ஸ்குடம् ॥ ४ ॥

(பதவுரை)

ஹே நித்யே - அழிவற்று (முக்காலத்திலும்) நிலைத் திருப்பவளே ! காமராஜம் - காமராஜமென்னும் பெய ரோடு. கூடிய; அபரம் - மற்றொரு; தவ - உண்ணுடைய; யத் - யாதொரு; மந்திராக்ஷரம் - மந்த்ரத்தின் இரண்டாவது அச்சுரமிருக்கின்றதோ; தத் - அந்த அச்சுரத்தை; நிஷ்கலம் - ககார லகாரங்களோடு கூடாத; ஸாரஸ்வதம் - பூர்ணஸ்வதீ தேவியின் ஸம்பந்தமானது; இதி என்று; ஭ுவிலைகில்; விரலः - ஞானசூன்யனான; கஶ்சிசத் - ஒருவன்; அவேதி - சேத் - அறிந்து கொண்டாலும்; ஸ: - அவன்; ஬ுத: - அறிவு நிறைந்த வித்வானுக ஆகின்றான். ஸ்த்யதபஸ: - ஸத்யதபஸ் என்ற மஹர்வியினுடைய; ஆக்யானம் - கதையை; பிதிபர்வ - ஒவ்வொரு பர்வத்திலும்; கிர்த்யந்த: - பாராயணம் செய்கின்ற; ஦ிஜா: - அந்தணர்கள்; பிரம்மே - முதலில்; யத் - யாதொன்றை (காமராஜ பீஜத்தை) பிணவாஸ்ப்பிணயினீம் - பிரணவத்தினுடைய (ஓம்காரத்திற்கு) இருப்

பிடமாயிருக்கும் தன்மையை விரும்புகின்ற ; - ஈம்-என்று (ககாரத்தோடு கூடிய அநுஸ்வாரத்தை மட்டும் மந்த்ரத்தின் வடிவாக) நித்வா - செய்து ; ஸ்குடம் - தெளி வாக ; உச்சரந்தி - உச்சாரணம் செய்கின்றனர்.

(போழிப்புறை)

முக்காலத்திலும் அழிவற்று ஞானவடிவாக இருந்து கொண்டு நித்யமாக ஷிளங்குகின்ற அன்னையே ! உனது மற்றொரு பிஜாக்ஷரமான காமராஜ பிஜத்தை ககார வகாரங்களோடு சேர்க்காது ஈம் (இம்) என்ற கடைசிபாகத்தை மாத்திரம் பூஞ்சூரல்வதீதேவியின் ப்ரஸாதமென்று உலகத்தில் ஞானமில்லாத ஒரு சிறுவனும் அறிந்து கொண்டால் அவனும் அறிவு நிறைந்த பண்டிதனுகின்றன். ஓவ் வொரு பருவத்திலும் (பெளர்ணிமா) ஸத்யதபஸ் என்ற மஹர்ஷியினுடைய சரித்திரத்தைப் பாராயணம் செய்கின்ற அந்தணர்கள் ஓம்காரத்தினுடைய இருப்பிடத்தை யண்டய விருப்பம் கொண்டு ஆரம்பத்தில் ‘ஈம்’ (இம்) என்பதை மட்டுலும் உச்சஸ்வரத்தில் உச்சரிக்கின்றனர்.

(விரிவுறை)

அறிஷில்லாத ஒரு சிறுவனும் ககாரவகாரங்களைத் தள்ளி இது பூஞ்சூரல்வதீதேவியினுடைய அருளைக் கொடுக்கவல்லது என விசாரித்துத் தெரிந்து கொண்டு ஈம் என்ற ஈம்காரத்தை யுபாலித்தால் அவனும் மஹாஞானி யாகின்றன். மற்றும் பிரணவத்திற்கு ஸமானமான இந்த ஸம்காரோபாபாஸனையானது மோக்ஷத்தையும் கொடுக்க வல்லது. இக்கருத்தை அருணேபநிஷத்தும் ; “ எவ

நெருவன் ககார லகாரங்களோடு கூடாத ஈம் என்ற காம கலையை மாத்திரம் ஸ்ரீகுருவினிடமிருந்து உபதேசம் பெற்று உபாஸின செய்கிறுனே, அவன் ககாரலகாரங்களோடு கூடிய காமராஜபிஜத்தினுடைய மஹிமையால் மூன்று உலகமும் வசீகரண மாகக்கூடிய சக்தியைப்பெறுகிறுன். மற்றும் தவைதப்ரபஞ்சரூபமான ஸம்ஸார பந்திதத்திலிருந்து விடுதலை யடைவதோடு ப்ரஹ்மாநந்த வழவாகவும், நித்யமாகவு முள்ள மோசத்தையு மண்ட கிறுன்.”* எனக்கூறும்.

முன்னெரு காலத்தில் ஸார்யவம்சத்திலே பிறந்த ஸாதார்சனன் என்ற அரசனும் இந்த காமராஜபிஜத்தையே உபாஸித்து, ஸ்ரீதேவியினுடைய அனுக்ரஹத்தைப் பெற்று சக்ரவர்த்தி பதவியையும் அடைந்தான் என்ற கதையையும் ஸ்ரீ தேவீபாகவதத்தில் மூன்றுவது ஸ்கந்தத்தில் 10 வது அத்யரயம் முதல் 24 வது அத்தியாயம் வனாயில் விரிவாகக் காணலாம்.

(4)

(அவதாரிகை)

இவ்விதம் முன் ச்லோகத்திலே காமராஜ பிஜத்தினுடைய சிறப்பானது சொல்லப்பட்டது. இப்பொழுது இந்த ச்லோகத்திலே ஸம்மோஹன மென்னும் சக்தி பிஜத்தினுடைய பெருமையானது விளக்கப் படுகிறது.

யत्सद्यो वचसां प्रवृत्तिकरणे दृष्टप्रभावं बुधैः

तारीयं तदहं नमामि सनसा त्वद् बीजमिन्दुप्रभम् ।

अस्त्वौवौऽपि सरस्वतीमनुगतो जाड्याम्बुचिच्छित्तये

गौः शब्दो गिरि वर्तते स नियतं यो गं विना सिद्धिदः ॥५॥

* மற்ற விசேஷங்களை எமது அருணைபநிஷத் தமிழுணரவில் விரிவாகக்காணலாம்.

(பதவுரை)

हे नित्ये ! अमीवर्हवलो ! नित्क्रियमाक विळङ्कु
पवलो ! यत् - या॒त्ते॑रु प्र॒ज्ञा॒क्ष॒रम् ; सद्यः -
उ॒ट्टेने ; वचसा॒म् - वा॒र्त्त॒त्ते॑कगृ॒ष्ट॒य ; प्रवृत्ति॒करणे-
निर्मा॒ण॒विष्यत्ति॑ल ; (वेली॒वर्च॒स्च॒स्य॒व॒त्ति॑ल) बुधैः -
पञ्च॒त्तर्क॒कली॑ल ; वृष्टप्रभा॒वम् - कृ॒ण॒न्न॑ल का॒ण॒प्पट्ट
मृ॒ष्ण॒म॒यो॑दुम ; तार्ती॒यम् - भू॒न्न॒रुव॒त्ता॒क उ॒ल्ल॒तुम ;
इन्दु॒प्रभम् - सन्तर॒ण॒प्पो॑न्न॒र का॒न्ति॒यो॑दु कृ॒ष्ण॒तु
मृ॒ष्ण॒य ; तत् - अन्त ; त्वत् उ॒न्न॒न्न॒त्त॒य ; वीजम् - प्र॒ज्ञा॒
क्ष॒रत्त॒त ; अहम् - ना॒न ; मनसा॒ - मन॒त्ता॑ल ; नमामि॒ -
व॒ण॒न्कुक्ति॑रेन . यः - या॒त्ते॑रु ; (प्र॒ज्ञा॒क्ष॒रमा॒न्तु) गौः-
केलः (ए॒न्न॒र) श॒च्चः - सप्तमा॒न्तु ; गिरि॒ - पू॒र्ण॒॒र॒स्व॒त्ति॑
तेव॒यिणी॒त्ति॑ल ला॒कमा॒क ; वर्तते॒ - इरुक्किण॒र॒त्ते॑
यः - या॒त्ते॑रु सप्तमा॒न्तु ; गं - (ग) क्का॒रत्त॒त ; विना॒
वि॒ट्टु ; (उ॒लः) (औः) ए॒न्न॒रु मा॒त्ति॒रम ; सिद्धिदः॒ - ल॒ित्ति॒
य॒क्क॒क॒किण॒र॒त्ता॒पि॒रुक्किण॒र॒त्ते॑
॒र॒स्व॒ती॒म - पू॒र्ण॒॒र॒स्व॒त्ति॑तेव॒य॒
अनुगतः॒ - अनु॒स॒रि॒त्त॒त ; सः॒ - अन्त ;
औः॒ - अपि॒ - तु॒लका॒रम॒ ए॒न्न॒र॒स्व॒रम॒म ; वः॒ उ॒न्क॒गृ॒ष्ट॒य॒
जाय्य-अम्बु॒ - विच्छित्तये॒ - अज्जु॒रानमा॒कि॒र-ज्ज॒लत्त॒त-वर्ह॒
व॒व॒प्पत्तर्ह॒कु॒ ; नियतम्॒ - निस्चयमा॒क ; अस्तु॒ - इरुक्क॒
क॒ट्टुम॒.

(போழிப்புரை)

அழிவற்றவலே ! ஓ தாயே ! யாதொரு பிஜாக்ஷர
மானது மாதுர்யம் முதலிய குணங்களோடு கூடிய
வாரத்தைகளின் பெருக்கை வெளிவரச் செய்கின்ற
கவிதையின் காரணமாகப் பண்டிதர்களால் அநுபவித்துக்

காணப்படுகின்ற சிறப்பு வாய்ந்ததாகவும் ; சந்தர்னுடைய காந்தியைப் போல வென்மையாகவும் ; பூரி தேவியினுடைய வாசமாக வழுள்ளதுமான உனது பிஜாக்ஷரத்தை (ஸெலா : என்ற அக்ஷரத்தை) நான் மனதால் வணங்குகிறேன். மூன்றுவது பிஜாக்ஷரத்திலுள்ள யாதொரு ஒளா : என்ற ஸ்வரமானது ஸெலா : என்ற சப்தமாகத்திரிந்து பூரிஸ்வதி தேவியின் வாசகமாயுள்ளதோ ; யாதொரு பிஜாக்ஷரமானது ககாரத்தோடும் சேர்ந்து ஒளா : என்று தனித்து நின்றுகொண்டு ஸகல ஸித்திகளையுமளிக்க வல்லதாயிருக்கின்றதோ ; அந்த ஒளா : என்ற ஸ்வரவடிவாயுள்ள பிஜாக்ஷரமானது பூரிஸ்வதிதேவியை யநுஸரித்ததாக இருக்கு கொண்டு உங்களுடைய அஜஞானமாகிற ஜலத்தை வற்ற வைப்பதற்கு (மோஹப்ரவாஹத்தை நாசம் செய்வதற்கு) நிச்சயமாக இருக்கக்கடவுது.

(விரிவுரை)

இந்த ஸெலா : என்ற பிஜாக்ஷரத்திலேயுள்ள ஒளா : என்ற ஸ்வரமானது ககாரத்தோடு சேரும்பொழுது கெளா : (ஔி) : - என்ற பூரிஸ்வதிதேவியினுடைய வாசகத்தைக் குறிக்கின்ற பிஜாக்ஷரமாகக் கிடைக்கின்றது ; ககாரத்தையும் சேர்க்காது ஒளா : என்று தனியாக இருக்கும் பொழுது பாடவாக்கி மந்த்ரமாகவு மிருக்கின்றது. அஜஞானமாகிற ஸமுத்ரத்தை வற்றவைப்பதற்கு பாடவாக்கியே சக்தி வாய்ந்தது. பிஜாக்ஷரத்தினுடைய ஒரு பகுதியான ஒளா : என்ற ஸ்வரத்திற்கு இவ்வளவு சிறப்பு இருக்குமேயாகில் பரிசூரணமான மூன்றுவது பிஜாக்ஷரத்திற்கு (ஸெலா :)

எவ்வளவு சிறப்பு இருக்குமென்பது சொல்லாமலே விளங்கும்.¹

(**வஷ்பமாவம்**) த்ருத்தப்ரபாவம் — என்றதால் இந்த வெளா: என்ற பிஜமானது மிகவும் வேகமான வாக்ப்ரவா ஹத்தை யுண்டு பண்ணக்கூடிய சக்தி வாய்ந்தது எனக் கிடைக்கின்றது. மற்றும் அநேக வித்வான்கள் இந்த வாக்பவத்தை உபாஸனை செய்து பலன்களை யடைந்தனர் என்றும், அறிவற்ற ஒரு சிலருக்குப் பலன் கிடைக்காமலிருந்தாலும், அது அநுபவ மடைந்தவர்களுக்கு விரோதமா யிருக்காது. உபாஸகனுகிய கவிக்கு அவனுடைய மனவுறுதி யையும், அஜ்ஞானிகளைக் குறித்த உதாஸீநத்தையும் வெளிப் படுத்துவதாகும்.

(**மனஸா நமாமி**) மநஸா-நமாமி—என்றதால் மனம் கொண்டு நமஸ்காரம் செய்கிறேன் என்றதால் சிலஸ்மயம் சிலருக்குப் பலன்கள் கிடைக்காமலும் இருக்கலாமென்றால் அதற்குக் காரணம் அவர்களுடைய மனச்சஞ்சலமேயாகு மென்பதையும் விளக்குவதாகும். “பாடவாக்னியினுடைய விஸர்க்கமான ஒளகாரமானது பிஜத்தன்மையை யடைக்க ரது”² என்ற பிரமாணத்தை யநுஸ்ரித்து பாடவாக்னி பிஜமாக வும் கொண்டால், எவ்விதம் பாடவாக்னியானது ஜலத்தை வற்ற வைக்குமோ அதுபோல இந்த ஒளகாரமும் அஜ்ஞானத்தை யகற்ற வல்லது. இவ்விடத்தில் அஜ்ஞானத்தை ஜலமாக வர்ணித்திருப்பதும் பொருத்தமேயாகும்.

-
1. “பாலைக்கு மிஞ்சிய மந்திரமுண்டோ நல்ல பாலுக்கு மிஞ்சிய பாக்யமுண்டோ ”

என ஒரு வித்தங் பாடியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

2. ஆகார வீஜத் தாங்க விர்஗வாநு”இதி

ஆகவே இந்த ஸெலள் : என்ற பிஜாக்ஷரத்தில் ஸ்தூளா : என்று இரண்டு அச்சரங்களுண்டு. அதில் இரண்டாவதாகிய ஒளா : என்ற அச்சரம் 'ஸ' என்னும் அச்சரத்தோடு சேரும்பொழுது, வியாகரணஸ்மத்ரப் பிரகாரம் விருத்தி ஸந்திசெய்தால் ஸெலளா : என்று ஆகின்றது. அப்பொழுது அந்த ஸெலளா : என்னுமக்ஷரம் ஸ்ரீஸரஸ்வதீதேவியின் வாசகத்தைக் குறிப்பதாகக் கிடைக்கின்றது. அவ்விதமே ஸெலளா : என்ற அச்சரம் ஸ என்ற அச்சரத்தோடு சேராமல் தனியே ஒளா : என்றிருக்கும்பொழுது அதுவும் ஸ்ரீஸரஸ்வதீப்ரஸாதமான மந்த்ரமுமாகின்றது. ஆகவே இந்த மஹிமை வாய்ந்த ஒளா : என்ற பிஜாக்ஷரமானது கேவலம் - கவிதாசக்தியைப் பெறுவதற்கு மாத்திரம் உபாஸனை செய்யாது எல்லாவிதமான அவித்ணயகளையும் அழித்து நித்யமான ஞானத்தையடை வதற்கும் உபாஸனை செய்வது அவச்யம் என்றும் கிடைக்கின்றது. (5)

(அவதாரிகை)

இவ்விதம் “யா மாநா” என்று ஆரம்பித்து நான்கு ச்லோகங்களிலே ஐம், ஈம், என்ற சுத்த ஸ்வரங்களை உபாஸனை செய்யும் லக்ஷணங்களையும், பூர்ணேபாஸனையின் பலன்களையும் விரிவாகச் சொல்லி, இந்த ஆருவது ச்லோகத்திலே, அந்த பிஜாக்ஷரங்களை எவ்விதம் ஜபம் செய்ய வேண்டு மென்பதையும் சொல்லப்படுகிறது.

ஏகைக் தव ஦ேவி வீஜமநங் ஸவ்யஜநாவ்யஜந்

குடஸ்஥ யதி வா புத்ரக்கம஗त் யதா ஸ்஥ித் வ்யுத்கமாத ।
ய் ய் காமமபேக்ய யென வி஘ிநா கேநாபி வா சிநித்த

ஜஸ் வா ஸப்ளீகரோதி தரஸா த் த் ஸமஸ்த் நுணாம் ॥ ६ ॥

(பத்துறை)

हे देवि ! श्रेष्ठ तेवी ; तव - उन्नुष्टय ; अनघम् -
 त्थोऽश्विल्लात (परिसत्तमाण) बीजम् - प्रिज्ञाकृष्णरमाणतु ;
 एकैकम् - ऋव्ववेवान्गुरुक्षेवो ; सव्यञ्जनाव्यञ्जनम् - मेम्प
 येम्पत्तुक्तुक्तुन्तुन्तु चेर्नंतुम्, चेर्नामतुम् ; कृतस्थम् -
 लूकारात्तिकलाण कृतंकलील इरुप्पत्ताक्षेवो ; पृथक् -
 तणीयाक्षेवो ; क्रमगतम् - क्रमत्तत्तय यनुसरीत्तु ; यदि -
 वा - इरुन्तालुम् ; व्युत्क्रमात् - क्रमत्तत्तय यनुसरीक्कामल्ल
 स्थितम् - इरुन्तालुम् ; यं-यम् - एन्त एन्त ; कामम् - अपि
 ला वैश्वय (विरुप्पत्तत्त) अपेक्ष्य - एतिर्पार्त्त (विरुम्पि)
 येन-केनापि - एतावत्तेतारु ; विधिना - वित्तयोरु कृत ;
 (मुरैयेयोरु) चिन्तित - वा - चिन्तज्ञै चेयत्तालुम् ;
 जसं - वा-ज्ञपम् चेयत्तालुम् ; नृणाम् - मनीतर्क्कुरुक्कु ;
 समस्तम् - एल्लावर्हरैयुम् ; (विरुप्पवंक्कल्लियुम्) तरसा -
 वित्तरवील ; सफली-करोति - नल्लपल्लुल एताक लित्ति
 लित्ति लित्ति लित्ति लित्ति लित्ति लित्ति लित्ति लित्ति लित्ति

(போழிப்புறை)

ஓ तायेय ! कन्तकयिऩुष्टय ज्ञलम् போல மிகவும்
 பரிஸत्तमायिरுக்கின்ற உனது ப्रिज्ञाकृष्णरमाणतு ஋व्ववेवान्ग
 गुरुक्षेवो, मेम्पयेम्पत्तुक्तुक्तुन्तुन्तु चृत्यत्ताक्षेवो,
 कृतात्ताक्षेवो, इरण्णु मुत्तल आरु वरयिलुल ए
 कृताकृष्णरन्क्केलोरु कृत्यत्ताक्षेवो ; अवैत्तम् कृतात्त
 ताक्षेवो ; क्रमत्तत्तय अनुसरीत्तिरुन्तालुम्, अनुसरीक्क
 कामविरुन्तालुम् ; एन्त वित्तमाण विरुप्पत्तत्तयुत्तेचित्त
 तिरुन्तालुम् ; एन्त वित्तिप्पिरकारमावतु चिन्तज्ञै चेय

தாலும் ; ஜபம் செய்தாலும் ; மனிதர்களுக்கு அந்தஅந்த அபிளர்வைகளையெல்லாம் இப்பிறவியிலேயே விரைவில் வித்தி பெறச் செய்கின்றது.

(விரிவுரை)

இவ்விடத்தில் ‘தேவி’ என்றதால் ஸ்ரூஷ்டி, ஸ்திதி, ஸ்ம்ஹாரம், திரோதாநம், அநுக்ரஹம் என்ற ஐந்து தொழில் களையும் கண்ணிடத்திலே நிலைக்கப்பெற்று ஸ்வயம்ப்ரகாச வடிவாயிருப்பவள் என்று தாத்பர்யம். (அந்யம்) - அங்கம்-பரிசுத்தம் என்றதால் தான் தோழமற்றவளாயிருப்பது மன்றி, ஸகல ஜீவராசிகளையும் பரிசுத்தமாகச் செய்கின்ற சக்தி வாய்ந்தவள் என்றும் கிடைக்கின்றது. **ஸ்வஜனாந்யஸ்நமு** - மெய்யெழுத்துக்கள் சேர்த்தும், சேர்க்கப்படாமலும் என்ற பதத்தின் விசேஷம் வருமாறு ; வடமொழியில் யியாகரணசாஸ்தரத்தில் அக்ஷரங்கள், ஸ்வரங்கள் (உயிர்) என்றும் ; வ்யஞ்ஜனங்கள் (மெய்) என்றும் இரண்டு வகை யாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. (அ-ஆ-இ-ஈ) அ. ஆ. இ. ஈ, என்று ஆரம்பித்து (ஆ-அ-அ:) ஒள-அம்-அஃ-என முடிகின்ற அக்ஷரங்கள் ஸ்வரங்கள் (உயிரெழுத்துக்கள்) என கூறப்படும். (க் ள் ஏ் ஏ்) க் க் க் க் என்று ஆரம்பித்து (ஸ் ஹ் ஶ்) ஸ்-ஹ்-ங் என முடிகின்ற அக்ஷரங்கள் வ்யஞ்ஜனம் (மெய்யெழுத்துக்கள்) எனப்படும். அவைகளை முறையே அச்செழுத்துக்கள் என்றும் ஹல்லெழுத்துக்கள் என்றும் கூறுவதுண்டு. இங்கே ஸ்வயஞ்ஜனம் என்றதால் மெய்யெழுத்துக்களோடு சேர்ந்தது என்று பொருள். அவ்யஞ்ஜனம் என்றதால் மெய்யெழுத்துக்களோடு சேராதது என்று பொருள்.

ஆகவே ஸௌ : என்ற சீஜாக்ஷரத்தில் ஸட்டுள என்று ஒரு மெய்யெழுத்தும், ஒரு உயிரெழுத்தும் இருக்கிறது. ஒள : என்றதில் மெய்யெழுத்துச் சோது உயிரெழுத்துத் தனித்து நிற்பதால் அது அவ்யஞ்ஜங்ம் எனச் சொல்லப் பட்டது. இவ்விதமே மற்ற விடங்களிலும் கண்டு தெளிதல் வேண்டும்.

மற்றும் (கூடாஸ்தம) - கூடாஸ்தம்—என்றதால் மெய்யெழுத்துக்களுடைய ஸமுதாயத்தைக் குறிப்பதாகும். இக்கருத்தையே முதல் ச்லோகத்திலே (**ஸ்வாஹஸ்஥ிதா**) - ‘ஸதாஹஸ்திதா’ என்ற பதவுரையில் அநாரம் முதல் ஹகாரம் வரையில் பரவி யிருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த கூடாக்ஷரங்கள் உயிரெழுத்துக்களுடன் இரண்டுமுதல் ஆறு வரையிலுள்ள மெய்யெழுத்துக்கள் சேர்த்தும் உச்சரிக்கப்படுவதுண்டு. (**பூதக்**) - ப்ருதக் - தனியே என்ற பதமானது கூடாக்ஷரங்கள் முழுவதையும், அவைகள் தனித்திருக்கின்ற நிலையையும் குறிப்பதாகும். தனித்திருக்காலிடில். தொடர்ந்தோ, தொடராமலோ இருக்கும். இந்த ஷிதிகளைனத்தும் மெய்யெழுத்துக்களுக்கே யன்றி உயிரெழுத்துக்களுக்கு முன்டு.

(ய் ய் காமஸபேஷ்ய) - யம் யம் காமம் அபேக்ஷ்ய—எந்த எந்த காமனையை விரும்பி என்ற பதத்தால் உபாஸகர் களுக்கு மற்ற மந்த்ரங்கள் ஒரு குறிப்பிட்ட பலனைத்தான் கொடுக்க வல்லது. இந்த மந்த்ரமோவனில், அவ்விதமல்லாது ஸகலப்ளன்களையுமளிக்கவல்லது என்பதும் கிடைக்கின்றது. (**யெநகெநாபி வி஧ிநா-எதாவது ஒரு முறையினுல் என்றதால் மற்ற மந்த்ரங்களுக்கு**

சிவி, சந்தஸ், அங்கந்யாஸம், கரந்யாஸம். குருபாதுகாஸ்மரணம்; முதலிய சிற்சில விதிகளை யநுஸரித்து ஜபம் செய்தால்லது அவைகளுக்குரிய பலன்களை யடைய முடியாது. ஆனால் இம்மந்த்ரத்திற்கு அவ்வித விதிகளொன்றும் வேண்டுவதில்லையென்பதும் கிடைக்கின்றது.

(चिन्तितं जसं वा) சிந்திதம்-ஜபதம்-வா—த்யாங்ம் அல்லது ஜபம் செய்தாவது என்றதால், “தேவதை, குரு, மந்த்ரம் இவைகளை த்யானம் செய்யும் பொழுதோ, ஜபம் செய்யும் பொழுதோ தன்னேடு ஒருமுகப்படுத்தி பாவனை செய்ய வேண்டும்”¹¹ என்பது போல உபாஸ்கர்கள் தேவதையை யும், குருவையும், மந்த்ரத்தையும், தன்னையும் ஒன்று சேர்த்து அபேதவழிவாகக் கருதி த்யாங்ம் செய்ய வேண்டுமென்பதும் கிடைக்கின்றது.

(नृणाम) - நூணாம்—மனிதர்களுக்கு என்றதால் இந்த மந்த்ரோபாஸைனயில் ஆண் பெண் என்ற வேற்றுமையின்ற எல்லோரும் எல்லாவர்ணத்தவரும் எப்பொழுதும் உபாஸைனை செய்வதற்குத் தகுதியுள்ளவர்களை என்பதும் கிடைக்கின்றது:

ஆகவே இந்த மந்த்ரத்திற்கு அவச்யமாயுள்ள அங்கந்யாஸங்களையும், சீரைசைஷகளையும், ப்ரயோகக்ரமங்களையும், அவைகளால் ஏற்படக்கூடிய பலன்களையும் விரிவாக பூஞிஸ்மஹராஜர், பூஞ்சோமதிலகஸ்மரி, பூஞ்ராகவாந்தர் முதலியவர்களியற்றிய வியாக்யானங்களில் கண்டுகொள்ள வேண்டுவதாகும்.

(6)

“देवतागुरुमन्त्राणां भावयजैक्यमात्मना ।” इति ।

(அவதாரிகை)

‘चिन्तितम् जसं वा - ‘सिन्तितम्, जप्तम् वर,—त्यानम्
सेप्तावतु जपम् सेप्तावतु एन्ऱताल्, अन्त त्यानत्
तिर्कुम् जपत्तिर्कुमुरीय उरुवत्तेतास् सिन्तैने सेप्य,
निष्कलवद्धिवै, ‘ज्येऽतिर्मयि वान्मयि’ एन्ऱुम् उपतेह
सित्तु, सकलनिष्कल वद्धिवायिरुप्पतेह, ‘ज्ञन्तरास्येव
सरासन्स्य’ एन्ऱुम् उपतेतित्तु, एञ्चियूला सकल
वद्धिवान्ता इन्त सेलोकम् मुतल् ज्ञन्तुसेलोकन्कनीले
विळक्कप्पடुकिऱ्ऱु.

वामे पुस्तकधारिणीमभयदां साक्षम्भजं दक्षिणे

भक्तेभ्यो वरदानपेशालकरां कर्पूरकुन्दोज्ज्वलाम् ।

उज्जृम्भाम्बुजपत्रकान्तिनयनस्तिर्घप्रभालोकिनीं

ये त्वामम्ब न शीलयन्ति मनसा तेषां कवित्वं कुतः ॥७॥

(பத்திரை)

हे अम्ब - ह ! ताये ! वामे - इट्तु कैयिल ; पुस्तक-
धारिणीम् - पुस्तकत्तेतत् तरीत्तुकै केऊन्टवलुम् ;
अभयदाम् - अपयत्तेत यलीक्कवल्ल मुत्तरायेत तरीत्तुकै
केऊन्टवलुम् ; दक्षिणे - वलतु कैयिल ; साक्षम्भजम् -
संपद्धिकमालैयेत्तरीत्तुकै केऊन्टवलुम् ; भक्तेभ्यः -
पक्त्तार्कलुक्कु ; वर-दान-पेशाल-कराम् - वरत्तेतकैकेऊक्क
वल्ल अमुकिय “वरत्तमुत्तरायेत तरीत्तुकैकेऊन्टवलुम्” ;
कर्पूर-कुन्द-उज्ज्वलाम् - कर्पूरम् पोलुम्, मुल्लैप्पुष्पम्
पोलुम् वेण्णमेयाकप्प प्रकाशिक्किऩ्ऱवलुम् ; उज्जृम्भ-
अम्बुज-पत्र-कान्ति-नयन-स्तिर्घ - प्रभा - आलोकिनीम् - मलर्न्त-
तामरा - पुष्पत्तिनि - कान्तिपोन्ऱ . कान्तिपेरारुन्तिय

வாத்ஸல்யம் நிறைந்து பிரகாசிக்கின்ற கடைக்கண் பார்வையோடு கூடியவருமான ; த்வாம் - உன்னை ; யே - எந்த (மனிதர்கள்) மனसா - மனஸாலும் ; ந - ஶிரிலயன்தி - த்யாநம் செய்வதில்லையோ ; தேபாம் - அவர்களுக்கு ; கவித்வம் - கவிதை புனையும் சக்தியானது ; குத : - ஏது ? (கிடையாது).

(பொழிப்புரை)

ஓ தாரேயா ! (சப்தார்த்தங்களின் வழிவமாயிருக்கின்ற இந்த ப்ரபஞ்சத்திற்குத் தாய் போன்றவளே !;) இடது கைகளில் புல்தகத்தையும், அபயமுத்ரையையும், வலது கைகளில் ஸ்படிகமாலையையும், பக்தர்களுக்கு வேண்டிய வரத்தையளிக்கவல்ல வரதமுத்ரையையும், கர்ப்பூரம் போலும், மூல்லைபோலும், வெண்ணிறத்தோடு ப்ரகாசிக்கின்றவாளும்; மலர்ந்த தாமரைப்புஷ்பத்தின் காந்தி போன்ற கண்களில், வாத்ஸல்யம் ததும்பி ப்ரகாசிக்கின்ற கடைக்கண் பார்வையோடு கூடியவருமான உன்னை, எந்த மனிதர்கள் மனதினாலும் த்யாநம் செய்யவதில்லையோ, அவர்களுக்குக் கவிதாசக்தியானது எவ்விதம் உண்டாகும்? ஒரு பொழுதும் உண்டாகாது என்பதும் ஸாரமாகும்.

(விரிவுரை)

இந்த ச்லோகமானது மூன்று பிரேரணையிருக்கின்ற த்யான விசேஷத்தையும், பூர்வரஸ்வதீதேவியின் ஸம்பந்தமான பரயோகத்தையும் கொண்டதாகும். இந்த ச்லோகத்தின் கருத்தும், ஆங்க ஸஹரியில் ; “ஶர்ஜ்யோத்ஸ்நாஶு஭ாமு” - “சரத் - ஜ்யோத்ஸ்நா - சுப்ராம்” - என்ற பதினெந்தாவது ச்லோகத்தின் கருத்தும்

ஒன்றுயிருப்பது கவனிக்கத்தக்கது. மற்றுமுள்ள விசேஷங்களை என்னுடைய “ஆங்கலஹரி” என்ற ஸெளந்தர்யலஹரியிலுடைய முதல்பாகத்தில் கண்டு தெரிந்துகொள்ளலாம். (7)

(அவதாரிகை)

முன் ச்லோகத்திலே மூன்று பீஜாக்ஷரங்களுக்குப் பொதுவானதும், ஸர்வஜ்ஞத்வரூபமான பலத்தைக் கொடுக்கவல்லதுமான வடிவத்தைச்சொல்லி, அடுத்துவரும் இந்தச் ச்லோகத்தில், சக்தி, காமராஜம், வாக்பவம், என்ற க்ரமத்தோடு கூடிய தவாதசாந்தம், மூலாதாரம், ஹ்ருத்பத் மம் என்ற மூன்று ஸ்தானங்களிலும் த்யானம் செய்ய வேண்டிய ஸாதாரணவடிவமும், அதனுடைய பலமும் விளக்கப்படுகிறது.

ये त्वां पाण्डरपुण्डरीकपटलस्पष्टभिरामप्रभां

सिञ्चन्तीमसृतद्रवैरिव शिरो ध्यायन्ति सूर्धि स्थिताम् ।

अश्रान्तं ^१विकचस्फुटाक्षरपदा निर्याति वक्त्रोदरात्

तेषां भारति भारती सुरसरित्कष्टोललोलोर्मिवत् ॥८॥

(பத்துறை)

हे भारति-ஓளி मिकுந்தவளே, ஓதாயே; पाण्डर-पुण्डरीक-
स्पष्ट-अभिराम-प्रभाम् - வெண்மையான தாமரைப் புஷ்பம்
போல் மனோஹரமாயிருக்கின்ற காந்தியோடும்; அसृத-द्रवैः-
அம்ருதத்தினுடைய பெருக்குகளால்; शिरः - சிரணை;
सिञ्चन्तीम् - களைக்கின்றவரும்; सूर्धि-மஸ்தகத்தில்; स्थिताम्-
இருக்கின்றவருமான; त्वाम्-உண்ணை; ये-எந்த; (மனிதர்கள்)
ध्यायन्ति - த்யானம் செய்கின்றனரோ; तेषाम् - அவர்

¹ विकट-உதாரம்-என்பது ஸ்ரீஸௌமதிலகருடைய பாடம்.

டைய ; வக்து-உடராத் - முகத்திலிருந்து ; விக்த-ஸ்஫ுட-அக்ஷர-
படா-விரிந்ததும் ; தெளிந்ததுமான அச்சாங்களோடு கூடிய
பதங்களையடைய ; மார்தி - வரக்கானது ; (கவிதாசக்தி
யானது) சுர-ஸரிது-கலோல-லோல-ஆர்மிவத்-ஆகாசகங்கையினு
டைய பெரிய அலைகளோடு அசைந்து வருகின்ற ப்ரவாஹம்
போல ; அஶாந்தம் - இடைவிடாது ; நிர்யாதி - வெளிவரு
கின்றது.

(போழிப்புறை)

ஓ தாயே ! சப்தப்ரபஞ்சகத்திற்கு அதிதேவதையாக
இருப்பவளே ! வெண்தாமரை போல வெண்மையாகவும் ;
மனோஹரமாடுமிருக்கின்ற சோபையோடும், அம்ருதப்
பெருக்குகளால் ஸாதகர்களுடைய கிரஸை நனைக்கின்ற
வரும், ஸஹஸ்ராரகமலத்தில் வலிக்கின்றவருமான உன்னை
எந்த மனிதர்கள் த்யானம் செய்கின்றனரோ ; அவர்களுடைய
முகத்திலிருந்து (வாக்கிலிருந்து) தோஷமற்றதும்,
தெளிந்ததும், சுவையுள்ளதும், வ்யக்தமாடுள்ளதுமான
அச்சாங்கள் நிரம்பிய பதங்களோடு கூடிய கவிதாசக்தி
யானது, ஆகாச கங்கையினுடைய திரண்ட அலைகளோடு
கூடிய பெருகிய ப்ரவாஹம் போல் வெளியே வருகின்றது.

(விரிபுறை)

இந்த ச்லோகமானது ஸஹஸ்ராரகமலத்தில் சக்தி
பிஜோபாஸனை செய்வதற்காகச் சொல்லப்பட்டதாகும்.
த்யானம் செய்யும்பொழுது முன் ச்லோகத்திலே கூறியுள்ள
புல்தகம், ஜபமாலை, வராதாபயகரங்கள் முதலியவைகளைச்
சேர்த்து த்யானம் செய்ய வேண்டுவதாகும். “ சிரவில்,
புல்தகம், ஸ்படிகமாலை, வரதாபயஹஸ்தம் முதலியவை

களால் ப்ரகாசிக்கின்ற சீரத்தோடும், சிவசக்தியின் வடி வாய்மைந்துள்ளவரும், மூல்லையையும், சந்திரனையும் நிகர்த்த சோபையோடு கூடியவருமாக ஸ்ரீதேவியை தயாநம் செய்யவேண்டும்”¹ என ஆகமம் இக்கருத்தையே ஆக்ரிப்பதாகும். (8)

(அவதாரிகை)

முந்திய ச்வேராகங்களிலே கவிதாசக்தி முதலிய தர்ம புருஷார்த்தங்களை விரும்புகின்ற பக்தர்களுக்கு வாக் பவத்தையும், அதை உபாவிக்க வேண்டிய விதியையும் விளக்கப்பட்டது. இந்த ச்வேராகத்தில் காமபுருஷார்த்தங்களை விரும்புகின்ற பக்தர்களுக்கு காமராஜபீஜத்தின் உபாவையும், அதன் பலனும் சொல்லப்படுகிறது.

ये सिन्दूरपरागपुञ्जपिहितां त्वत्तेजसा द्यामिमा-

मुर्वीं चापि विलीनयावकरसप्रस्तारमग्नामिव ।

पश्यन्ति क्षणमप्यनन्यमनसस्तेषामनङ्गज्वर-

क्वान्तास्त्रस्तकुरङ्गशावकदशो वश्या भवन्ति ध्रुवम् ॥९॥

(பதவரை)

“हे भारति ! ओ ताये ! ये - नवर्कள் ; अनन्यमनसः-
वकाकरसित्तत्तत्तुटन्त ; (ऋगु मுकमாக நிலைநிறுத்தப்பட்ட
மனதோடு) त्वत् - उन्नुடைய ; तेजसा - कान्तियினால் ;
इमाम् इந्त ; द्याम् - आகாசத்தை ; सिन्दूर-पराग-पुञ्ज-पिहिताम्-
इव - குங்குமப் பொடிகளுடைய ஸழுஹத்தால் மறைக்கப்
பட்டது போலவும் ; उर्वाम् - பூமியை ; विलीन-यावक-रस-

1. मूर्त्ति पुस्त कमालाभिर्वरदोङ्गवलविग्रहाम् ।

शिवशक्त्यात्मिकां ध्यायेत्कुन्देन्दुधवलप्रभाम् ॥

பிஸ்தார-மக்னாம்-இவ-ச-அபி - நனைக்கப்பட்ட செண்மஞ்சக் குழம்பினுடைய ப்ரவாஹத்தில் (அரக்கு வெள்ளத்தில்) முழுகியது போலவும் ; **க்ஷணம்-அபி** - ஒரு கஷ்ணமாவது, **பத்யநிதி** - பார்க்கின்றனரோ ; (த்யானம் செய்கின்றனரோ) **தேஷாம்** - அவர்களுக்கு ; **த்ரஸ்த** - குரங்கு - ஶாவக - வஶா : - பயத்தை யடைந்த மான் குட்டிகளுடைய கண்களைப்போன்ற கண் களையுடைய பெண்கள் ; **அனங்கு** - ஜ்வர - கூந்தா : - மன்மத - தாபத்தினால் - பிடிக்கப் பட்டவர்களாகக்கொண்டு ; **வத்யா** : - வசமானவர்களாக ; **஭வநிதி** - ஆகின்றனர் ; **பிருவம்** - நிச்சயம்.

(போழிப்புறை)

ஓ தாயே ! ஆதாரபத்மத்தில் மனத்தை ஒரு முகமாக நிலைநிறுத்தி உன் னுடைய காந்தியினால் இந்த ஆகாசத்தை குங்குமப் பொடிகளுடைய வெள்ளத்தினால் முழுகிய தாகவும், அவ்விதமே இந்த டுமியை செண்மஞ்சக்குழம்பி னுடைய வெள்ளத்தினால் முழுகியதாகவும் ; எவர்கள் ஒரு கஷ்ணகாலமாவது த்யாநத்ருஷ்டியோடு பார்க்கின்றனரோ ; அவர்களுக்கு, மிகுந்த சஞ்சலத்தோடு கூடிய மான் குட்டிகளுடைய கண்களைப் போன்ற கண்களையுடைய ஸாந்தரிகள் (நங்கையர்) மன்மத தாபத்தால் பிடிக்கப் பட்டு வச்யமாகின்றனர், இது நிச்சயம்.

(விரிவுறை)

இங்கே (஭ாரதி) - ‘பாரதி’ என்ற பதத்தை முன் ச்லோகத்திலிருந்து வருவித்துக் கொள்ளவேண்டும். மற்றும் இவ்விடத்தில் ஆதாரபத்மத்தில் த்யாநம் செய்ய வேண்டுமென ஸ்பஷ்டமாகச் சொல்லவில்லை. என்னயோ?

அடுத்த ச்லோகத்தில் (யே த்வா் செतஸி) ‘யே தவாம் சேதஸி’ ‘எவர்கள் உன்னை மனதில்’ என த்யாந க்ரமத்தை விதிப்பதாலும், முந்திய ச்லோகத்தில், (ஸூர்ணி ஸ்஥ாம) - ‘மூர்த்தி ஸ்திதாம்’ ‘சிரவில் இருப்பவள்’ என்று சொல்லப் பட்டதாலும், இரண்டுக்கும் நடுவேயுள்ள இந்த ச்லோகத் திலே ஆதாரபத்மத்தில் த்யானமானது சொல்லாமலே கிடைக்கின்றதெனக் கொள்ள வேண்டும்.

மற்றும், “மூலாதாரபத்மத்தில் தனுஸ், பாணம், வரதாபயமுத்ரைகளோடு காணப்படுகின்றவரும், செம் பருத்திப்புஷ்பம் பேரன்ற சிவந்த காந்தியை யுடையவரும், காமராஜ பிஜத்தின் வடிவாயுள்ளவருமான ஸ்ரீதேவியை த்யாநம் செய்யுவேண்டும்,”¹ என ஆகமங்களில் கூறியிருப்பதும் இங்கே பொருந்தும். மேலும் இந்த ச்லோகமும், ஆந்தலஹரியில், (தநுச்சாபா) - ‘தநுச்சாபா’ என்ற பதி னெட்டாவது ச்லோகமும் ஒரே கருத்தைக் கொண்ட தென்பதும் கவனிக்கத் தக்கதாகும்.* (9)

(அவதாரிகை)

இந்தச்லோகத்திலே, இரண்டாவது பிஜத்தினுடைய உபாஸ்தைத்தின் எஞ்சிய பகுதியையும், முதல் பிஜத்தி னுடைய அஸாதாரணமான த்யாநமும், அர்த்த புருஷார்த்தங்களை விரும்புகின்றவர்களுக்கு ஸ்ரீ சக்தி பிஜத்தினுடைய த்யாநமும் விளக்கப் படுகிறது.

1. ஆ஧ாராஜ ஘நுர்ணவரदாமயலக்ஷிதாம் ।

஖யேஷ்வந்஧கபுத்பாம் காமராஜஸ்வருபிணிம் ॥

* என்னால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட ஆந்தலஹரியில் மற்ற விசேஷங்களை விசிவாகக்காணலாம்.

चञ्चलकाञ्जनकुण्डलाङ्गदधरामावद्धकाञ्चीसूजं

ये त्वां चेतसि तद्वते क्षणमपि ध्यायन्ति कृत्वा स्थिराम् ।
तेषां वेश्मसु विभ्रमादहरहः स्फारीभवन्त्यश्चिरं
माद्यत्कुञ्जरक्षणतालतरलाः स्थैर्यं भजन्ते श्रियः ॥१०॥

(पठवुण्ऱ)

हे तत्-गते - त्यानम् चेयकिऩ्ऱवर्करुत्तये उंरुत
यत्तिलं निलिपेपर्त्तु विलाङ्कुपवलो ! ये - एवर्कलं ;
चेतसि - मनतिलं ; चञ्चल-काञ्जन-कुण्डल-अङ्गद-धराम् - असे
किण्ऱ ल्लवर्णन्मयमान लुन्नंलवंकलायुम्, तेलालं
वलयंकलायुमणीन्तवलरुम् ; आ - बद्ध - काञ्ची - सजम् -
अणीन्त्तुकेलालप्पट्ट छट्टियाण्णत्तेत्तयुम्, मालियेयु
मुत्तये वलरुमान ; त्वाम् - उन्नैन स्थिराम् - उरुत्तियाक ;
क्षणम्-अपि-कृष्णकालमावतु; ध्यायन्ति-त्यानम् चेयकिण्ऱ
नरो ; तेषाम् - अवर्करुत्तये; वेश्मसु-वीक्षणीलं; श्रियः -
लम्पत्तुक्कलं ; अहरहः - तिनंतेलोरुम् ; विभ्रमात् - पल
वट्टवंकलोरु ; स्फारी-भवन्त्यः - वलारन्त्तु केलाण्णु ;
माद्यत् - कुञ्जर-क्षणताल - तरलाः - मतम्पित्तत्त याणेक
रुत्तये विक्षिपेलोन्ऱ कातुकलं पेलं कुञ्चलमा
यिरुन्त बेलायुत्तिलुम् ; चिरम् - वेलुकालम् ; स्थैर्यम् -
निलेत्तिरुक्कुम् तन्मेयये ; भजन्ते - अट्टकिण्ऱन.

(पोष्टिप्पुण्ऱ)

ஓ तாயே ! இடைவிடாது உன்னை த्यानம்
சेयकिण्ऱ பக்தர்கரुत्तये உंருதயत्तिलं நிலைத்து வளிக்
கிண்றவலே ! அநாஹதபத्तमத்தில் அசைந்து கொண்டிருக்
கிண்ற குண्टலங்கலோரும், தோல்வலயंகலோரும்,
ल्लवर्णन्मयमान ஛ट्टियाण्णत्तेलोरुம्, மாலை முதலிய

வைகளோடும் கூடிய உன்னை, எவர்கள் ஒரு கஷணமாவது மனதை ஒரு முகப்படுத்தி உறுதியாக தியானம் செய்கின் றனரோ; அவர்களுடைய வீடுகளில் பூமி, ஸ்வரணம், பசு, வாலுங்ம, ரத்நம் முதலிய ஸம்பத்துக்கள், மதப்பெருக் கெடுத்த யானைக் கூட்டங்களுடைய, அசைந்து கொண்டிருக்கின்ற விசிறி போன்ற காதுகள் போல எப்பொழுதும் சஞ்சலமாயிருந்த பொழுதிலும், உன்னுடைய அநுக்ரஹத் தினால் நிலையாயிருந்து கொண்டு தினங்தோறும் வளர்கின்றன.

(விரிவுரை)

இந்த ச்லோகமானது ஹ்ருதய கமலத்தில் வாக்பவ பிஜோபாஸைனக்காகச் சொல்லப் பட்டதாகும். “ஹ்ருதய கமலத்தில் ஸ்வரணத்தை யொத்த காந்தியோடும், பாசம், அங்குசம் இவைகளால் ப்ரகாகிக்கின்றவர்களும், வரதாபய ஹஸ்தங்களோடும், வாக்பவஸ்தானத்தின் வடிவாகவு மூள்ள, ஸ்ரீதேவியை த்யாநம் செய்யவேண்டும்”¹ என ஆகமம் கூறும். (10)

(அவதாரிகை)

இவ்விதம் முன்பு தர்மங்களையும், பொருள்களையும், போகங்களையும் விரும்பும் பக்தர்களுக்கு த்யாநம் செய்ய வேண்டியக்ரமங்களையும், அந்த த்யானங்களுக்குரிய மூர்த்தி பேதங்களையும், அந்த மூர்த்திகளுடைய உபாஸையாலேற் படும் பலன்களையும் விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இப்பொழுது இந்த ச்லோகத்திலே மோகஷத்தை-பேரின்

1. हृत्प्रे काञ्चनप्रख्या पाशाङ्कुशसुज्जवलाम् ।

वरदाभयहस्तां च ध्यायेद्वाःभवरूपिणीम् ॥

பத்தைப்பெற-விரும்புகின்ற பக்தர்களுக்கு தயாங்க்கமும், தயாங்ததிற்குகந்த மூர்த்தியின் வடிவத்தையும், அதனு வேற்படும் பலத்தையும் சொல்லப்படுகிறது.

ଆର୍ମଣ୍ୟା ଶଶିଖଣ୍ଡମଣିଡତଜଟାଜୁଟାଂ ନୃମୁଣ୍ଡସ୍ତର୍‌
ବନ୍ଧୁକପ୍ରସବାରୁଣାମ୍ବରଧରାଂ ପ୍ରେତାସନାଧ୍ୟାସିନୀମ୍ ।
ତ୍ଵାଂ ଧ୍ୟାୟନିତ ଚତୁର୍ଭୁଜାଂ ତ୍ରିନ୍ୟନାମାପୀନତୁଙ୍ଗସ୍ତନୀଂ
ମଧ୍ୟେ ନିଷ୍ଠଵଲିତ୍‍ୟାଙ୍କିତତରୁ ତ୍ଵଦ୍‌ରୂପ-ସଂ-ଵିତ୍ତ୍ୟେ ॥୧୧॥

(ପଥପୁରୋ)

ହେ ଭାରତି- ଓ ତାଯେ ! ତ୍ଵଦ୍-ରୂପ-ସଂ-ଵିତ୍ତ୍ୟେ ଉନ୍‌ନୁଟୟ ସଂ-
ଵଲୁପ ଲୋକ୍ଷାதକାରତତ୍ତ୍ଵିନ் ପୋରୁଟ୍ଟ ; ଆର୍ମଣ୍ୟା - ଆର୍ମଣ୍ୟ
଎ଣ୍‌଱ ଆଶା ବିଚେଷ୍ଟତ୍‌ତୋଟ ; ପ୍ରେତ-ଆସନ-ଅଧ୍ୟାସିନୀମ୍-ପାରମ
ଶିଳାନୁଟୟ ବରମ (ଇଟତୁ) . ପାକତତିଲିରୁପପବଲୁମ୍ ;
ଶଶି-ଖଣ୍ଡ-ମଣିଡତ-ଜଟା-ଜୁଟାମ୍ - ଚନ୍ଦରକଳୀପିନୁଲ் ଅଲଙ୍କରିକ
କପପଟ୍ଟ ଜୁଟାଲୋମୁହୁତତୋଟ କୁଟ୍ଟିଯବଲୁମ୍ ; ନୃ-ମୁଣ୍ଡ-
ସ୍ତର୍‌-ମଣ୍ଣଟେ ଛାଇକଳାଲାକିଯ ମାଲିଶୟ ଯଣିନ୍‌ତଵଲୁମ୍ ;
ବନ୍ଧୁକ-ପ୍ରସବ- ଅରୁଣ - ଅମ୍ବର - ଧରାମ୍ - ଚେମପରୁତକିପ୍ ପୁଷ୍ପମ୍
ପୋଣ୍‌଱ ଚିଵନ୍‌ତ ଵୁଲ୍‌ତରତତ୍‌ତ ତାରିତତଵଲୁମ୍ ; ଚତୁର୍ଭୁଜାମ୍ ;
ନାଳିଙ୍‌କୁ କୈକଳୀଯିଟୟଵଲୁମ୍ ; ତ୍ରିନ୍ୟନାମ୍-ମୁଣ୍଱ରୁ କଣ୍ଣକଳୀ
ଯୁଣ୍ଟୟଵଲୁମ୍ ; ଆ-ପୀନ-ତୁଙ୍ଗ-ସ୍ତନୀମ୍ - କୁର୍ରମ୍ ପରୁତୁଯାରନ୍‌ତ
କୋନ୍‌କଳୀ ଯୁଣ୍ଟୟଵଲୁମ୍ ; ମଧ୍ୟେ - ନାଇଲିଲ ; ନିଷ୍ଠ-ଚଲି-
ତ୍ରୟ-ଅଙ୍କିତ-ତନୁମ୍ - ଵଳାନ୍‌ତ ମୁଣ୍଱ରୁମାଟିପୁକକଳିନୁଲ୍ ଅଣ୍ଟ
ଯାଳାମ୍ ଚେଯ୍‌ଯପଟ୍ଟ ଚାରିତତ୍‌ତ ଯୁଣ୍ଟୟଵଲୁମାନ ; ତ୍ଵାମ୍-
ଉନ୍‌ଜୀନ ; ଧ୍ୟାୟନିତ-த୍ୟାଣମ୍ ଚେଯ୍‌କିନ୍‌଱ନାର .

(ପୋର୍ମିପୁରୋ)

ଓ ତାଯେ, ମୋରୁତତ୍ତଵ ଵିରୁମ୍‌ପୁକିନ୍‌଱ ପକ୍ତରକଳ -
ଉନ୍‌ନୁଟୟ ସଂ-ଵଲୁପତତ୍ତକ କାଣ ଵିରୁମ୍‌ପି, ଆର୍ମଣ୍ୟ

என்ற ஆஸந விசேஷத்தோடு ஸ்ரீபரமசிவனுடைய இடது புறத்திலிருப்பவரும், சந்தர்கலையைத் தலையில் தரித்தவரும், மண்டையோடுகளை மாலையாயணிந்தவரும் ; செம்பருத்திப் புஷ்பமெனச் சிவந்த வஸ்தரத்தை யணிந்தவரும் ; நான்கு கைகளோடும், மூன்று கண்களோடும், நாற்புறமும் என்கு பருத்துயர்ந்த கொங்கைகளோடும், நடுவே மூன்று மடிப் புக்களால் அடையாளம் செய்யப்பட்ட சரீரத்தோடு கூடியவளாகவும். உன்னை த்யானம் செய்கின்றனர்.

(விரிவுரை)

ஆச்சிடி-(ஆர்பா) என்பது ஒரு ஆஸந விசேஷமாகும். அந்த ஆஸநத்தினுடைய லக்ஷணம் வருமாறு “**ஊருஷய் நி஘ாயோவீ:** ஸ்஥ிதிராம்பிடிகாஸனம்” “இடது தொடையின் மேல் வலது தொடையையும், வலது தொடையின் பேல் இடது தொடையையும், சேர்த்து உயர்த்தி உட்காருவது ஆர்பா என்ற ஆஸநபேதமாகும். மற்றும்,” “**ஸப் காயஶிராஶ்ரிவ் ஧ாரயந்நாசல் ஶிர:**” “சரீரப், சிரஸ், கழுத்து இவைகளை அசையாமல் எமமாகச் செய்யவேண்டும்” எனவும் கூறியிருப்பது போல அவயவங்களை வளையாமல் நேராகச் செய்து த்யாநம் செய்ய வேண்டும். இந்த ஆர்பா என்ற ஆஸநம் மிகவும் பெருமை வாய்ந்ததாகும்.

இவ்விடத்தில், பிர-இத-அஸன-அ஧்யஸிநிமு-(ப்ரேத) ப்ரேத ; என்ற பதத்தில் பிர+இத:-ப்ரேத : “ எப்பொழுதும் பரமசிவ னுடன் சேர்த்திருப்பவள்” எனச் சிவபரமாகப் பொருள் கொள்ளவேண்டும். இப் பதத்திற்கு ஸ்ரீஸோமதிலகர் என்ற உரை ஆசிரியர், ஶிவாருடாம்-சிவாருடாம்-‘சிவனேடு சேர்ந் தவள்’ என்று உரையும் செய்திருக்கிறார்.

நு-முஷட்-சுஜம்-ந்ருமண்டஸ்ரஜம்-என்ற இப்பதத்திற்கு

வொதாரணமாக மண்டையேரடிகள்ளன மாலை எனப் பொருளாகும். எனிலும் உண்மைப் பெர்சுள் அதுவன்று. இப்பதத்திற்கு மூல்லைமாலைகளென்றே, மண்டையேரடி போல் பெருத்தும் வர்த்துலமாகவும், வெண்மையாகவுமிருக்கின்ற முத்துக்களுடைய மாலை யென்றே, செண்பக மாலையென்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்விதமே ஸ்ரீராகவாங்குர் உரை செய்திருக்கிறார். இதற்கு மற்ற விசேஷமான பொருள்களை அங்கே காணலாம். ஆனால் ஸ்ரீஸோமதிலகர் “கபால மாலையை யணிந்தவன்” என்று தான் பொருள் கொள்ளுகிறார். ஸ்ரீஸிம்ஹராஜரோ விசேஷமாகப் பொருளொன்றும் கூறுது இந்த ச்லோகத்திலே ஸ்ரீதேவியின் ப்ரெஸ்டாவஸ்தை (நடுவயது) வர்ணிக்கப்படுகின்றது, வேறு விசேஷம் ஒன்றுமில்லை என்னழுதுகிறார்.

மேலும், இந்த ச்லோகம் இரண்டாவது பிஜத்தி னுடைய ககாரலகாரங்களைத் தள்ளி எஞ்சிய காமகலையான ஈம்காரத்தின் வடிவாகிய ஸ்ரீதேவியினுடைய த்யான ரூபத்தையும் சொல்லுவதாகும்.

சுரும்ஜாம்-சதுர்ப்ஜாம்-என்ற பதத்திற்கு நான்கு கைகளிலும் பாசம், அங்குசம், கரும்பு, புஷ்பபாணம் இவைகளைத் தரித்தவள் என்று பொருள்.

“கரும்புவில், புஷ்பபாணம், பாசம், அங்குசம், இவை களினால் பிரகாசிக்கின்ற கைகளையுடையவரும், பரம் சிவனுடைய மடியில் வளிப்பவரும், காமகலையின் வடிவாயற்றுமான ஸ்ரீதேவியை த்யானம் செய்ய

வேண்டும்”¹. என்பதும் சைவராகம் ரஹஸ்யமாகும். உண்மையில் தரிபுரைக்கும், தரிபுரஸாந்தரிக்கும் பேதம் கிடையாது. ஆகவே இந்த ச்வோகமானது முக்யமாயிருப்பதோடு மல்லாமல் ஸ்ரீதரிபுரஸாந்தரியின் தயான வடிவாயுள்ளது என்பதும் அறியத்தக்கது.

(அவதாரிகை)

எவர்கள் “உன்னை மனதாலும் நினைப்பதில்லையோ அவர்களுக்கு கவிதாசக்தியானது எவ்விதமுண்டாகும்” என்றும், ஸ்ரீதேவியை உபாவிக்காதவர்களுக்கு ஸர்வஜ்ஞத் வம் கிடைப்பதும் துர்லபமென்று முன்பு சொல்லப் பட்டது. இப்பொழுது ஸ்ரீதேவியை உபாவிப்பவர்களுக்கு அந்த ஸர்வஜ்ஞத்வமும் கிடைப்பது ஸாலபமென்பதை இந்த ச்வோகத்தினால் உபதேசிக்கப்படுகிறது.

जातोऽप्यल्पपरिच्छदे क्षितिभुजां सामान्यमात्रे कुले
निःशेषावनिचकवर्तिपद्वीं लब्ध्वा प्रतापोन्नतः ।
यद्विद्याघरबृन्दवन्दितपदः श्रीवत्सराजोऽभव-
देवि त्वच्चरणाम्बुजप्रणतिजः सोऽयं प्रभावोदयः ॥१२॥

(பதவரை)

हे देवि-ऽளीयின் வடிவே ! ஓ தாயே ! श्रीवत्सराजः -
स्रीवत्सराजून் என்னும் அரசன் ; अल्प-परिच्छदे - அல்பமான உபகரணங்களோடு கூடிய ; सामान्यमात्रे-कேவலம் மண்டலாதிபதி என்ற அளவிலே ; क्षिति-भुजाम् - சிற்றரசர் களுடைய ; कुले - வம்சத்தில் - जातः - अपि - ஏறந்தாலும் பிரதாப-उन्नतः : - பராக்ரமத்தால் உயர்ந்த நிலையையடைந்து ;

1. इक्षुचापप्रसूनेषु पाशाङ्कुशलसङ्गजाम् ।

ध्यायेत्कामकलां देवीं कामेशाङ्कनिवासिनीम् ॥

நி: - ஶஷ-அவனி-சக்ரவர்தி-படவிம் - ஸ்கல ஸார் வபெளமர்களுடைய பதவியை; லஷ்வா - அடைந்து; வியா-஧ர-ஷந்஦-வந்தித-
பட: - வித்யாதரஸமூஹங்களால் வணங்கப்பட்ட பாதங்களையுடையவனுக; அभவத் - இருந்தான் ; இதி - என்பது;
யத् - யாதொன்று உண்டோ ; **ஸ :** - அப்புகழ்வாய்ந்த அயம் - இந்த (பெருமையும்) த்வத் - சரண-அம்஬ுஜ-ப்ரணதிஜ : -
 உன் னுடைய சரணகமலங்களை வேவித்தகாரணத்தினுண்டாகிய ; **பிரஸாத-உடய:** - அநுக்ரஹத்தினுடைய உதயமன்றே !

(போழிப்புரை)

ஓளியுடன் திகழும் ஓ தாயே ! ஸ்ரீவத்ஸராஜன் என்ற அரசன் ஸாதாரண அரசகுடும்பத்தில் பிறந்தும், தன் னுடைய பராக்ரமத்தினால் ஸார்வபெளமர்களாகிய சக்ரவர்த்திகளை வென்று, நான்கு ஸமுத்ரமும் சூழ்ந்த இத்தரணியை ஏகசக்ராதிபதியாயிருந்து கொண்டு, வேத வேதாங்கங்களை முற்றும் கற்றுணர்ந்த முனிகளாலும், ஞானிகளாலும், தேவர்களாலும், வித்யாதரர்களாலும் வேவிக்கத்தக்க மஹிமையை யடைந்ததும் உன் னுடைய திருவடித்தகாமரையை அவன் இடைவிடாது வேவித்தகாரணத்தினுலன்றே !

(விரிவுரை)

ஸ்ரீவத்ஸராஜன் என்ற இந்த அரசன் கெளசாம்பீயென்னும் நகரத்திலே ஒரு சிற்றரசனுக இருந்த உதயனன் என்பவன். இந்த உதயனனையே வத்ஸராஜன் எனக் கூறுவதமுண்டு.

“**प्राप्यावन्तीनुदयनकथाकोविदग्रामवृद्धान्**” “**उत्थयनेण
एन्ऱ अरचनुउटय क्षेत्रयप्पुकम्बवतिल्तिरमेवायन्त
वंरुत्तर्कल्लि निरेन्त अवान्त्ति तेचक्षेत्त यटेन्तु**”
एन्ऱुम् ; “**प्रद्योतस्य प्रिय-दुहितरं वत्सराजोऽथ जहे**” प्रात
योगेन एन्ऱ अरचनुउटय मक्किने वत्सराजुन्न एन्ऱ
अरचन्न अपलुरीत्तान्न” एन्वम् कविकुलत्तिलक्किन्न पूर्णकाली
त्ताल्लुम् ; “**लोके हारि च वत्सराजचरितम्**”-“**उलकत्तिल
पूर्णवत्सराजुनुउटय सरित्तम् मक्कलुउटय मनेत्तक
कवर्वत्ताकुम्**” एन्न पूर्णहर्षकवियम् वर्णित्तिरुक
किन्ऱनर्.

केवलम् ऒरु सिऱ्हरचनुन् पूर्णवत्सराजुन्, येळा
कन्तरार्यणेण, रुमण्णवाण् मुत्तिय मन्तर्त्तो लेनात्तिपति
आवर्कलुउटय उत्तवियिऩुल्. ऒरु बेरिय सक्करवर्त्तकु
प्रत्तवियय यटेन्त्तान्न एन्न क्ताल्लित्तलाकरम्
कुरुम्. पूर्णवत्सराजुनुउटय मर्त्तमुल्ल विचेष्णुक्किन्न
रत्तनावल्ल, स्वप्नवाल्लवत्तत्तम् मुत्तिय नाटकन्कलिल् विरि
वाक्क काण्णलाम्. इव्विट्तत्तिल् पूर्णलकुपट्टारकार
पूर्ण तेवियय उपाल्लिने चेय्तु पूर्णवत्सराजुन् मिकुन्त
पेरुम्मेयय यटेन्त्तान्न एन्ऱु वर्णिप्पत्तिविरुन्तु अन्त
अरचन्न तन्न मुयर्चियम्, सिऱ्हन्त कल्वियर्वम् ; पूर्णतेवी
युपाल्लकुक्कवम् इरुन्तु केान्णन्तु सक्करवर्त्तकला लुम्,
कविकला लुम्, मुनिवर्कला लुम्, तेवर्कला लुम्, वज्ञन्क
कत्तक्क कुल्लुत्तिचयन्किन्नप्प बेर्त्त विळन्कियविळिन्नत
तेवियवरुक्किरतु. (12)

(अवत्तारिके)

ओ तायेये ; “**उन्निने एवर्कल्लि मनता लुम् निऩेत्ततु
त्तपाणम् चेय्यविल्लियो अवर्कलुक्कु कवित्ताचक्कि**

யானது 'எவ்விதமுண்டாகும்' என்று முன்பு கூறியதையே மறுபடியும் வற்புறுத்தி, அதை விரிவாகச் சொல்ல நினைத்து, அவ்விதம் த்யாங்கம் செய்யாவிடில், அதனால் ஏற்படுகின்ற தோழங்களையும் இந்த சலோகத்திலே வர்ணிக்கப் படுகிறது.

சுபிட த்வचரணாம்஬ுஜார்சநகृதே வில்வி஦லோல்லுண்டன-

திருஷ்யத்கண்டக்கோடிமி: பரிசுய யேஷா ந ஜமு: கரா: |

தே ஦ண்டாக்குஶாசக்சாபகுலிஶாஶ்ரீவத்ஸமத்ஸ்யாக்ஷிதை-

ஜாயந்தே புதியிவிமுஜ: கதமிவாம்மோஜப்ரமை: பாணிமி: ||१३॥

(பதவுரை)

हे चण्डि-मिकुन्त कोपमुलं लावलो! ओ ता यो! येषाम-
न वर्क गुरुतय; कराः - लककलं; स्वत्-चरण-अम्बुज-अर्चन-
कृते - उन्न लुट्टय - सरண कमलங்களை - அர்ச்சனை- செய்
வதில்; विल्वी-दल-उल्लृण्टन-त्रुष्यत्-कण्टक-कोटिमि: - लिलव
தளங்களைக் கொய்யும் பொழுது (அதன்) மூன்றுக்குருட்டய
நுணிகளோடு; परिचयम् - प्रमुक्तत्त्वः; न - जमु : -
அடையவில்லையோ; ते - அவர்கள்; दण्ट-அக्कुश-चक्र-चाप-
कुलिश-श्रीவத्स-मत्स्य-அக्षितैः - தண்டம், அங்குசம், சக்ரம்,
தனுஸ், வஜ்ராயுதம், பூரி வத்ஸம், மத்ஸ்யம் முதலிய ரேங்க
களால் அடையாளம் செய்யப்பட்டதும்; अम्मोज-प्रमैः: -
தாமரைப் புஷ்பங்களுட்டய சிவந்த காங்கிரேன்ற காங்கி
யோடு கூடியதுகளுமான; पाणिमि: - लककलोडु (कूटिय)
पृथिवी-भुजः - अरसर्कளाक; कथम्-इव - எவ்விதம்; जायन्ते-
उண्टாகமுடியும். ஒருக்காலும் உண்டாகமுடியாது.

(போழிப்புரை)

மிகுந்த கோபமுள்ளவளே! ஓதாயே! எவர்களுடைய கைகள், உன்னுடைய சரண கமலங்களைப் பூஜை செய் வதற்கு பில்வதளங்களைக் கொய்யும் பொழுது அதனுடைய முட்களாள் கீறப்பட்ட வடுக்களோடு கூட பழக்கத்தை யடைய வில்லையோ, அவர்கள் தண்டம், அங்குசம், சக்ரம், தனுஸ், வஜ்ரம், பூநிவத்ஸம், மத்ஸ்யம் முதலியரேகைகளால் அடையாளம் செய்யப்பட்டு, தாமரைப் புஷ்பம் போலச் சிவந்து மிருதுவாயிருக்கின்ற கைகளோடு காணப்படுகின்ற உத்தம ராஜஸ்தங்கம் பொருந்திய சக்ரவர்த்திகளாக எவ் விதம் பிறக்கமுடியும்? உனது சரண கமலங்களை இடை விடாது எப்பொழுதும் பில்வம் முதலிய புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சனை செய்வதன் பயனுக்கே உலகில் சக்ர வர்த்தியாகப் பிறக்க முடியுமென்பதும் தாத்பர்யம்.

(விரிவுரை)

மேலே கூறிய தண்டம், அங்குசம், சக்ரம் முதலிய ரேகைகள் ஸாமுத்ரிகலச்சங்களை யநுஸரித்து சக்ரவர்த்தி யாயிருஞ்கும் தன்மையை ஸாமசனை செய்வதாகும். “பத்ரை வில்வபत்ர ஸ்யாநாந்யத்பத்ர விஶிஷ்யதே” “பத்ரங்களில் பில்வ பத்ரம் சிறந்தது, மற்றவைகள் அவ்வளவு விசேஷமன்று” என ஆகமங்கள் கூறுவதால், பூநிதேவியை அர்ச்சனை செய்வதற்கு பில்வம் மிகச் சிறப்புள்ளதென கூறப்பட்டது. மற்றும், “வாமே புஸ்தக஘ாரிணீஸ்” என்று ஏழாவது ச்லோகத்திலே சொல்லப்பட்ட கவிதாசக்தியினுலுண்டாகும் ஸர்வஜ்ஞத்வமும், இந்த ச்லோகத்திலே சொல்லியிருக்கின்ற சக்ரவர்த்திலச்சங்கநத்திற்கு உபலச்சணமெனக்

கொள்ள வேண்டும். அதே போல இந்த ச்லோகத்திலே கூறப்பட்ட சிறந்த சக்ரவர்த்தி ஸ்வாஸ்திரம், அந்த ஏழாவது ச்லோகத்தில் கூறப்பட்ட ஸர்வஜீர்த்தவஸ்திரம் திற்கு உபவகூஸ்தனமாகக் கொள்ளவேண்டும்.

தவிர, “யत்பாடபञ் ஸமுபாசகாாா் மோगாபவர்மீ து
நூண் கரஸ்யீ” “நந்த தேவியினுடைய சரணகமலத்தை
நன்றாக உபாளிக்கின்ற மனிதர்களுக்கு, போகமும்,
(இவ்வுலக ஸம்பந்தமான பலன்கள்) அபவர்க்கமும், (மறு
உலக ஸம்பந்தமான பலன்கள்) அவர்களுடைய கைகளில்
விருக்கின்றனவோ” எனச் சிறப்பித்துக் கூறியிருப்பது
போல, இங்கே பூர்ணமஹாதேவியினுடைய பாதகமலங்களை
அர்ச்சனை செய்வது அவச்சமென வற்புறுத்துவதாகும்.
அர்ச்சனையின் வாயிலாக ஸமவ்த லித்திகளும் கைகளுடைய
மென்பதும் ஆகமங்களின் தாத்பர்யமாகும். “ந பூஜாவர்ஜித்
ஸौஷ்யம्” “ஸளக்யமென்பது பூஜா - அர்ச்சனை - வழி
வாயில்லாது கிடைக்காது” என்பதும் ஆகமங்களுடைய
கொள்கையாகும். ‘சண்ட’ என்று அழைப்பதன் தாத்பர்யமானது,
பூர்ணதேவியை ஸாலபமாக ஆராதிப்பது முடியாது என்பதையும் ஸாலசனை செய்வதாகும். (13)

(அவதாரினக)

முன் ச்லோகத்தில் ‘உன்னுடைய சரணரவிந்தங்களை
அர்ச்சனை செய்துதான் இவ்வுலக ஸாகத்தையும், மறு உலக
ஸாகமான மோகஷத்தையும் அடைய முடியும்’ என்று
கூறப்பட்டது. அவ்விதம் அர்ச்சனை செய்வதற்குரிய

அதிகாரிகளையும், அந்த அர்ச்சனைக்கு வேண்டிய உபகாரணங்களானதானங்கள்) களையும், அதனுலேற்படும் பலன்களையும், அப்பலன்கள் எப்பொழுது கிடைக்கு மென்பதையும், உபாலிக்க வேண்டிய பூர்தேவியின் வழிவத்தையும், உபாஸனை விதிகளையும் இங்கே விளக்கப்படுகிறது.

விப्रாः क्षोणिभुजो विशास्तदितरे क्षीराज्यमध्वासवै-
स्त्वां देवि त्रिपुरे परापरमयोः संतर्प्य पूजाविघौ ।
यां यां प्रार्थयते मनः स्थिरतया तेषां त एते ध्रुवं
तां तां सिद्धिमवाप्नुवन्ति तरसा विघ्नैरविघ्नीकृताः ॥१४॥

(பதவரை)

हे त्रिपुरे - मुप्पुरात்தையும் இருप्पिटमाकक் கொண்ட
வளே ! हे देवि ! औलीयिकुन्तवलै ! ओ ता॒ये ! विप्राः -
அந்தனர்கள் ; क्षोणि-भुजः क्षौत्रीयर्कलै ; विशः - वैवस्यर-
கள் ; तत्-इतरे - இந்த மூன்று வர்ணத்தைக் காட்டிலும்
வேறுபட்டவர்களான சூத்ரர்கள் ; क्षीर-आज्य-मधु-आसवैः-
पाल - नेय - तेन - मत्यम् इवैवकलालै ; परापरमयीम-
सैकल नी॒ँ॒कलवृद्धिवायिरुक्किऱ ; त्वाम्-उन्नैः ; पूजा-विघौ-
चूङ्जै चेय्वतीलै ; - सं-तर्प्य- लंन्तोविकुम्पति चेय्तु-
यां - याम्-எந்த எந்த ; सिद्धिम्-वैत्तियै ; तेषाम्-அவர்க-
ஞாடைய ; मनः-मनमானது ; स्थिरतया- உ-றுதியோடு
கூட ; प्रार्थयते-विरुम्पुकिऩ्ऱதோ ; ते-एते-அந்த பக்தர-
களும் ; विघ्नैः-तज्जैकளினாலै ; (தொடரப்படிலும்) अविघ्नी-
कृताः:- वிலक्कப்பट्टवर்களாகக் கொண்டு ; तां - ताम्-
அந்த அந்த (வித்தியை) अव - आमुवन्ति-அடைகின்றனர் ;
मधुम् - निच्चयम्.

(போழிப்புரை)

முப்புரத்தையும் இருப்பிடமாகக் கொண்டவளே-
ஒளியின் வடிலே! ஓ தாயே! ப்ரஹ்ம-க்ஷத்ரிய-வைச்சு-
குத்ரர்களென்ற நான்கு வர்ணத்தவர்களும்; முறையே
பால், நெய், தேன், மத்யம் என்ற திரவியங்களைக் கொண்டு
ஸகல வடிவாகவும், நிழ்கல வடிவாகவுமின்னள் உன்னைப்
ழூஜை செய்து திருப்தி செய்வித்தால், அவர்களுடைய மன
மானது உறுதியேர்டு கூட எந்த எந்த வித்திகளை விரும்பு
கின்றதோ, அந்த அந்த வித்திகளையும், பலவித இடையூறு
களால் தொடரப்பட்டாலும் அந்த பக்தர்கள் உனது அரு
ளின் பெருமையால் இடையூறுகள் விலக்கப்பட்டு, இப்பிறவியிலேயே அவர்கள் விரும்பிய பலன்களையும் அடை
கின்றனர் என்பது உறுதியன்றே.

(விரிவுரை)

இவ்விடத்தில், தடித்ரே-ததிதரே - 'மூன்று வர்ணத்த
வரைக் காட்டிலும் வேறு பட்டவர்களான சூத்ரர்கள்'
என்றதால் ஸ்ரீமஹாதேவியை ழூஜை செய்வதற்கு பக்தி
யுள்ள எவரும் தகுதியுள்ளவர்கள் என்பதைக் குறிப்ப
தாகும். பராபர-மதிம்-பராபரமயீம்-என்ற பதத்தால் ஸ்ரீ
தேவியை ஸ்ரீகுணமாகவோ, சிர்குணமாகவோ, உபாளை
செய்யலா மென்றும்; “**ஸஹுநா ராகிமி: ஸெந்யா நிர்ஜுண து விரா-
கிமி:**” “ஸ்ரீகுணவடிவை பலத்தில் விருப்பமுள்ளவர்களும்,
நிர்குணவடிவை விரக்தர்களும் தன்னுடன் அபேதவடிவாக,
கார்மத்திலே அகர்மத்தைக் கண்டு கொண்டு ; “**யதஸ்துதியோ
வி஦ுஷா துரியா தத்பர் மஹ:**” “எந்த வஸ்துவானது அறிஞர்
களுக்கு மூன்றாவதாக உள்ளதோ, அந்த வஸ்துவானது

துரீய வடிவாய் நிற்கும் சிறப்பு வாய்ந்த ஓளியேயாகும்.” என்பது போல உறுதியோடு கூட தர்ப்பணுதிகளைச் செய்கின்ற காரணத்தினாலும் ; “நிஸ்தையே பதி விச்ரதாங்கோ வி஧ி: கோ நிஷே஧:” “முக்குணங்களுக்கும்பாலுள்ள வழி யில் ஸஞ்சரிக்கின்றவர்களுக்கு விதியேது நிஷே஧மேது?” என்பது போலவும் ; அவர்களுக்கு பாபமோ, புண்யமோ, பந்தமோ, மோக்ஷமோ ஒன்றும் கிடையாது என்று கூறி யிருப்பதும் இங்கு அறியத்தக்கது.

ஸ்-தார்ய்-பூஜா-வி஧ී - ஸம்-தர்ப்ப-பூஜா-விதெள் - பூஜாவிதி களில் நன்கு ஸந்தோஷிக்கும்படி செய்து, என்றதால் விதிப் ரிகாரமுள்ள ஸ்ரீ பாதேவதையினுடைய பூஜாஸமயத்தைத் தவிர மற்ற ஸமயங்களில் பின்து தர்ப்பணுதிகளைச் செய்வது கூடாது என்பதைத் தெரிவிப்பதாகும். **மனः- ஸ்஥ிரதயா-மன** ஸ்திரதயா - “மனமானது உறுதியோடு” என்றதால் சித்தத் தின் உறுதியின் பொருட்டு ஆஸந்ததை ஸ்வீகரிக்க வேண்டியதை ஸ்வசனை செய்வதாகும். **ஸுவம்-த்ருவம்** - “நிச்சயம்” என்றதால் ஸ்ரீதேவியின் திருவடியை ஸேவிக்கின்ற பக்தர்களுக்குள்ள ஸ்வாநுபவத்தை உறுதி செய்வதாகும். **தரஸா-தரஸா-“விரைவில்”** என்றதால் இப்பிறவியிலேயே ஸகல வித்திகளையுமடையக்கூடுமென்பதைத் தெரிவிப்பதாகும். **வி஘ை: - அவி஘ை - குதா:** - விக்னோவிக்னீக்ருதா :— “இடையூறு களோடு கூடியிருந்தாலும், அவைகளை விலகச்செய்து” என்றதால் பலமான ப்ரார்ப்த கர்மங்கள் முதலிய பிரதி பந்தங்கள் உண்டானாலும் அவைகளையெல்லாம் நாசமடையச்செய்து அநுக்ரஹம் செய்கின்றவள் என்பதும் கிடைப்பதாகும்.

மற்றும், இந்த ச்லோகத்திலே கூறியுள்ள ரஹஸ்யார்த்தமாயிருக்கின்ற பராபரஸ்கலநிஷ்கலவடிவாகிய ஸ்ரீதேவி யினுடைய உபாஸனைகளும்; பூஜாக்ரமங்களும், அவைகளுக்குரிய திருவியங்களும், அதிகாரிகளும், அங்கங்யாஸங்களும், பலன்களும், ஸ்ரீஸிம்ஹராஜர், ஸ்ரீஸௌமதிலகர், ஸ்ரீராகவாந்தர் முதலியவர்களுடைய உரைகளில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. அவைகளை அங்கே விரிவாகக் காணலாம்.

உரையாசிரியர்களுடைய அபிப்பிராயமனித்தும் இங்கு விளக்கப் போதிய சக்தியும் எனக்குக் கிடையாது. புத்தகமும் பெருகிவிடும். மேலும் அந்த ரஹஸ்யார்த்தங்களை ஸ்ரீகுருவினுடைய உபதேசத்தோடு தீசங்காஸ்வி கரணம் செய்துகொண்டு, அக்குருக்களுடைய ஸம்பிரதாய க்ரமமாக வந்துள்ள வழியைப் பின் பற்றுகின்றவர்களிடமே தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாதலால் இந்த ச்லோகத்திற்கு உரை எழுதுவதை இத்துடன் முடித்துக் கொள்ளுகிறேன். (14)

(அவதாரிகை)

முன் ச்லோகத்திலே “பராபரஸ்யீஸ் - பராபரமயீம்” என்று ஸ்ரீதேவியினுடைய விசேஷத்தைச் சொல்லப்பட்டது. இப்பொழுது, அந்த ச்லோகத்திலே கூறப்பட்டதேவியினுடைய பராவடிவம் யாது? அபரா வடிவம் யாது என்பதை அறிய விரும்பும் பக்தர்களுக்கு முன்னதான பராவடிவம் இங்கு விளக்கப்படுகிறது.

शब्दानां जननी त्वमत्र भुवने वाग्वादिनीत्युच्यसे ।
 त्वत्तः केशवासवप्रभृतयोऽप्याविर्भवन्ति भ्रुवम् ।
 लीयन्ते खलु यत्र कल्पविरमे ब्रह्मादयस्तेऽप्यमी
 सा त्वं काचिदचिन्त्यरूपमहिमा शक्तिः परो गीयसे ॥१५॥

(पத्थृण्णे)

हे वाग्वादिनि ! वाक्किन्तीर्थत्तेत एरोडैन चेय्किऩ्ऱ
 वल्लै ! ओ ताडेय ! त्वम्-चौ ; अत्र-इन्त ; भुवने- (सप्तहार्तक
 वट्ठवाण) प्रापञ्चस्तकिल ; शब्दानाम् (प्रामुहलीय) सप्तहं
 करुक्कु ; जननी-ताय ; इति-एन्ऱ रु ; उच्यसे- (अर्हिञ्चर
 कलाल) ; चौल्लप्पटुकिरुय ; केशव-वासव-प्रभृतयः-
 विष्णु, इन्तरान मुहलीयवर्कल ; त्वत्तः-उन्नीट
 मिरुन्तु ; आविर्भवन्ति- उन्नटाकिऩ्ऱनर, भ्रुवम्-किस्चयम्.
 अमी- इन्त ; ब्रह्म-आदयः-प्रथमन मुहलीयवर्करुप ;
 ते, अपि-अन्त विष्णु मुहलीयवर्करुम ; कल्प-विरमे-
 प्रलायत्तिन मुठिविल ; यत्र - एवंस्तित्तिल ; लीयन्ते, खलु-
 लयत्तेत (छुट्कक्कम) अटेयकिऩ्ऱनरो ! सा - (अप
 बेरुमययेप बेपर्ह ; त्वम्-चौ; काचित्-अनिर्वसन्नियमाण ;
 (वर्त्तत्तेतकलाल निर्णयम चेय्य मुठियात) अचिन्त्य-
 महिमा- किन्तैनक्कुम एट्टात बेरुमयययुट्टय ;
 परा- प्रावट्वाण ; शक्तिः- सक्ति एन्ऱ रु ; गीयसे-
 तुक्किक्कप्पटुकिरुय.

(पेऋ्यिप्पूण्णे)

वाक्कु एन्ऱ नुम् इन्तीर्थत्तेत (वार्त्तत्तेतकैन
 अपांकक्स चेय्वतु) एरोडैन चेय्किऩ्ऱ ओ ताडेय !
 लैरस्वत्ति, ओलीयिण्ण वट्ठवाकवम, बेपारुलीन्ण वट्ठवाकवम,

தோற்றமளிக்கும் இப்பிரபஞ்சத்தில்; பரா, பச்யந்தி, மத்யமர, வைகரீ என்ற நன்கு விதமான வடிவங்களோடு ஜம்பது அக்ஷரங்களிலும் பரவி, ஸமஸ்த வேதங்களுடைய லக்ஷணங்களாயிருக்கின்ற சப்தராசிகளோடு ஒன்றி யிருக்கின்ற நீ, சப்தங்களுக்குத் தாயே போன்றவள் என அறிஞர்களால் புகழுப்படுகின்றார்டு. தவிர, பிரபஞ்சத்தை நிர்மாணம் செய்கின்ற ப்ரஹ்மா, விஷ்ணு முதலிய தேவர் களும், தேவாஸூர மனுஷ்யர்களும் கல்பகாலத்தின் துவக்கத்திலே உன்னிடமிருந்தே உண்டாகின்றனர். அவ்விதமே கல்பத்தின் முடிவிலும் உன்னிடமே லயத்தை அடைகின்றனர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த உன்னை, வாக்கினால் நிர்ணயம் செய்யமுடியாது, சிந்தனைக்கும் எட்டாத ஒரு மஹாசக்தி என வேதங்களும், உபநிஷதங்களும், ஆகமங்களும் போற்றுகின்றனவன்றே.

(விரிவுரை)

இந்த ச்லோகத்திலுள்ள சப்த தத்துவங்களுடைய விசேஷங்களை ஸ்ரீராகவாங்தர் ஸ்ரீஸோமதிலகர் முதலியவர்களியற்றிய வியாக்யானங்களில் விரிவாகக் காணலாம்.

(15)

(அவதாரிகை)

இவ்விதம் முன் ச்லோகத்திலே ஸ்ரீதேவியினுடைய ப்ரபஞ்சாதீதமான பராஸ்வரபத்தைச் சொல்லி, த்யாநம் செய்வதற்குத் தகுந்த மற்றொரு ஸ்வரூபமாகிய அபரா என்பதை இங்கு விளக்கப்படுகிறது.

देवानां त्रितयं त्रयी हुतभुजां शक्तित्रयं त्रिस्वराः

त्रैलोक्यं त्रिपदी त्रिपुष्करमथो त्रिब्रह्म वर्णस्त्रयः ।
यत्किञ्चिज्जगति त्रिधा नियमितं वस्तु त्रिवर्गात्मकं
तत्सर्वं त्रिपुरेति नाम भगवत्यन्वेति ते तत्त्वतः ॥१६॥

(पठव्यरे)

हे भगवति - ओ पकवति, ता ये! देवनाम् - तेवर
करुणाटय; त्रितयम् - मूर्णं रुम; (प्ररूपमा, विष्णु,
महेश्वरान्) हुतभुजाम् - अक्षिकरुणाटय, त्रयी - मूर्णं
रुम; (कारं लूपत्यम, शूलवैयम, शक्तिलक्ष्मी) शक्ति-
त्रयम् - चक्षुकरुणाटय मूर्णं रुम; (इच्छासक्ति, गुणसक्ति,
करियासक्ति) त्रिस्वराः - मूर्णं रु स्वराङ्करुम; (उत्तात्तदप-
अनुत्तात्तम, स्वरीतम) त्रैलोक्यम्-मूर्णं रु उलकंकरुम;
(धूमि, स्वरकम, पाताळाम) त्रिपदी - मूर्णं रु पाताङ्कला
राण कायतरियम; त्रिपुष्करम् - मूर्णं रु तीर्ततंकरुम;
(कंडक, यमुनै, शरस्वति) त्रिब्रह्म - मूर्णं रु वेतनंकरुम;
(सिंक, यज्ञास, शाम) त्रयः - मूर्णं रु अक्षुराङ्करुम; (लुंकरा
रत्तिन वटिवाक्य अकारम, उकारम, मकारम) जगति-
उलकत्तिल; त्रिधा-मूर्णं रुक; नियमितम्-परिच्छेतम (विरिव)
सेय्यप्पत्त; यत्-किञ्चित्-नन्त नन्त; वस्तु-वस्तुवाणतु;
(இருக்கின்றதோ) तत्-अन्त; सर्वम्-एल्ला वस्तुवुम;
तत्त्वतः-उண्मेयीलेये; त्रिपुरा-इति-त्रिपुरा एन्ऱ; ते-
उண्णुत्तेय; नाम - बेयरे; अन्वेति-अनुसारीक्किन्ऱतु.

(पोழीप्पुरे)

ஷாட்குண்ய பரிபூர்ணே! (ஆறு குணங்களாவன-
ஜீச்வரம, வீரயம, யசஸ், ஸ்ரீ, நூநம், வெராக்யம்

என்பன. இவைகள் குறைவில்லாது நிரந்தரமாக ஸ்ரீ தேவியினிடமிருப்பதாகும்.) ஓ தாயே! பிரஹ்ம-விஷ்ணு-மஹேசர்களும்; வஸா-நூத்ர-ஆதித்யர்களும், அக்ஷி-வாடு-ஸாமர்யர்களும், கார்த்திபத்ய, ஆஹவீய, தக்ஷினைக்கிளரும்; பெளம (பூமியிலிருப்பது) ஜாடர (ஜடரத்திலிருப்பது) பாடவ (ஸமுத்திரத்தி லிருப்பது) என்றவைகளும்; இச்சா, ஞான, க்ரியா சக்திகளும், உதாத்த-அநுதாத்த-ஸ்வரிதங்களும்; ஸ்வர்க-பூமி-பாதாளங்களும்; மூன்று பாதங்களை யுடைய காயத்ரியும்; தேவ, ரிவி, பித்ருக்களும்; புஷ்டியைக் கொடுக்கின்ற மூன்று தீர்த்தங்களும்; ரிக, யஜாஸ், ஸாம வேதங்களும்; அகார-உகார-மகார-வடிவாயலைமந்த ஒங்காரமும்; ஆத்மா, அந்தாத்மா, பரமாத்மா, என்ற வைகளும்; குணபேதத்தால் மூன்று விதமாகப்பிரிந்த பிரக்ருதி, விக்ருதி, புருஷன் என்றவைகளும், ஸ்வரங்களும்; வ்யஞ்ஜநங்களும்; இரண்டு விதமான அநுஸ்வார-விஸர்கங்களும், வெளுப்பு, சிவப்பு, கருப்பு என்ற வர்ணங்களும்; ப்ராஹ்மண - கஷத்ரிய - வைசிய - வர்ணங்களும்; மற்றும் இவ்வுலகில் மூன்று எண்களால் ஸத்வம் முதலை குணங்களைக் கொண்டு எந்தெந்த வஸ்துக்கள் குறிக்கப்படுகின்றனவோ அவைகளும்; தர்ம, அர்த்த-காமங்களும்; (அறம், பொருள், இன்பம்) ஜாக்ரத், ஸ்வப்ந-ஸாஷாப்தி களும்; ப்ராதி, மத்யாஹ்நி, ஸாயம் (காலீ, நண்பகல், மாலீ) என்ற ஸந்திகளும்; இடா, பிங்களா, ஸாஷாம்னை என்றநாடுகளும்; பூர், புவி, ஸாவஃ (பூலோகம்- புவர் லோகம்-ஸாவர்லோகம்) என்ற வைகளும்; பூத-பவிஷ்யத்-வர்த்தமானம் (இறந்தகாலம், வருங்காலம், நிகழ்காலம்) என்றவைகளும்; இவைகளைப் போல மற்றும் எந்த எந்த

வஸ்துக்கள் மூன்று விதமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றவோ அவைகளெல்லாம், உன்னுடைய த்ரிபுரா என்ற பெயரைக் காரணமாகக் கொண்டு இன் தொடரப்படுகின்றன.

தत்துவம் :- உண்மையிலேயே-என்றதால் மூன்பு கூறிய பிரஹ்ம விஷ்ணு மஹேசர்கள் முதலிய த்ரிபுடிகளெல்லாம் உண்மையில் த்ரிபுரா என்ற பெயரைக் காரணமாகக் கொண்டது என்பதை வலியுறுத்துவதாகும். அவ்வித மில்லாவிட்டினும், இவைகளெல்லாம் உனது இருப்பிட மாகிய த்ரிபுரா என்ற நகரமாகவேனும் கொள்ள முடிய மென்பதும் ஸார்மாகும்.

(விரிவுரை)

இந்த ச்லோகத்திற்கு விசேஷமாகச் சிற்சில பதங்களுக்குத் தமது விவரணத்திலே ஸ்ரீஸோமதிலகர் என்ற உரையாசிரியர் உபாஸநாபரமாகவே ஸம்பிரதாய்த்தைத் தழுவிப் பொருள் கூறுகிறார். அது வருமாறு.—

“தேவாநாம்” என்ற பதத்திற்கு மூன்று குரவர்கள் என்றும், அவர்கள் முறையே குரு, பரமகுரு, பராத்பரகுரு என்றும் ; ‘ஹாதபுஜாம்த்ரயீ’ என்பதற்கு மூன்று ஓளிகள் என்றும் ; அவை முறையே ஹ்ருதயத்திலும், நெற்றியிலும், சிரவிலும், என்றும் ; ‘சக்தித்ரயம்’ என்பதற்கு முறையே பிராஹ்மி, வைஷ்ணவீ; மாஹேச்வரீ எனவும் ; ‘த்ரிஸ்வரா:-’ அகாரம், இகாரம், பிந்து எனவும் ; ‘த்ரைலோக்யம்’ என்பதற்கு முறையே மூலாதாரம், ஸ்வாதிஷ்டாநம், மணி தூர்கம், ஒன்று ; ஆஹார-நிரோத விசுத்தி, இரண்டு ; ஆஞ்ஞா-ஸ்பர்ச-ப்ரவ்ஹமஸ்தானம் மூன்று ; ஆக மூன்று உலகமென்றும் ; ‘த்ரிபதி, என்பதற்கு, ஜாலந்தரம், காம

ரூபம், ஓட்யாணம் என்ற மூன்று பிடங்கள் என்றும்; அவ்விதமில்லாவிடில் கமநாநந்த - பரமாநந்த - கமலாநந்த என்ற மூன்று நாமாக்கள் எனவும்; 'த்ரிபுஷ்கரம்' என்பதற்கு சிரஸ்-நாசி-ஹ்ருதயகமலமென்றும்; 'த்ரிப்ப்ரஹ்மம்' என்பதற்கு, அதிததம் (சென்றது) அநாகதம் (வரப்போவது வர்த்தமான (நடப்பது) இவைகளை விளங்கச் செய்கின்ற ஹ்ருதயாகாசம், தவாதசாந்தம், பரஹ்மரங்தரம், எனவும்; 'த்ரோயோ வர்ணாகி' என்பதற்கு, வாக்பவம், காமராஜம், சக்தி பிஜம் எனவும்; அல்லது மூலமந்தரமே மூன்று அகஷரங்கள் எனவும்; மூடிவில் மூன்று பத்மங்கள், மூன்று முத்ரைகள்; மூன்று தேவிகள்; மூன்று வித்திகள்; மூன்று தூதிகள்; மூன்று பிடங்கள்; மூன்று மந்தரங்கள், மூன்று விருக்ஷங்கள்; மூன்று ஸமுத்ரங்கள்; மூன்று ஸமாதிகள்; மூன்று கலைகள் முதலியவைகள் யாவும் பூஞ்சூதரிபுரஸாந்தரியி னுடைய ஸ்வரூபங்களெனவும் பொருள் கூறுகிறார். மற்றுமுள்ள ரஹஸ்யார்த்தங்களை மற்ற உரையாசிரியர் கருடைய கிரந்தங்களிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டு வதாகும்.

(16).

(அவதாரிகை)

முன் ச்லோகங்களிலே பரா-அபரா என்ற இரண்டு விதமான சிவசக்தியின் வடிவாகிய விழுதியோடு கூடிய பூஞ்சேவியினுடைய இரண்டு ஸ்வரூபத்தையும், த்ரிபூரா என்ற நாமத்தின் பெருமையையும் சொல்லப்பட்டது. அதேவாரும் இந்தச்லோகத்திலே எந்த எந்த காரியங்களை உத்தேசித்து எந்த எந்த நாமங்களை ஸ்மரணம் செய்ய வேண்டுமென்பதை உபதேசிக்கப்படுகிறது.

लक्ष्मीं राजकुले जयं रणमुखे क्षेमंकरीमध्वनि
 क्रव्याद्द्विपसर्पभाजि शबरीं कान्तारदुर्गे गिरौ ।
 भूतप्रेतपिशाचजम्भकभये स्मृत्वा महाभैरवीं
 व्यामोहे त्रिपुरां तरन्ति विपदस्तारां च तोयपूर्वे ॥१७॥

(பத்திரை)

हे भगवति-ओ ताये! राज-कुले- अराच कुलत्तिलुलं ला
 वर; लक्ष्मीम्-मल्लालस्त्रीमि येणं रुम; रण-मुखे-युत्तत्तत्तिनं
 तुवक्कत्तिल; जयाम्-ज्यातेवियेणं रुम; क्रव्याद्-द्विप-सर्प-
 भाजि-पुलिकला लुम, का टुयाज्ञिकला लुम, लर्प्पंपं
 कला लुम आक्करमिक्कप्पट्ट; अध्वनि-वழूयिल; क्षेमं-करीम्-
 शेषमन्त करीयेणं रुम; कान्तारदुर्गे - काटुकला लुम,
 अकम्मिकला लुम एरवेचिक्क मुष्टिया त; गिरौ- मलैयिल;
 शबरीं-सपरी ऎन्नं रुम; भूत-प्रेत-पिशाच-जम्भक- भये- मुत्तनं
 कल, प्प्रेतनंकल, प्रिचाचनंकल, रास्तलर्कल मुत्तलीयवर
 कलीटमिरुन्तु उन्नटाकुम प्पयत्तिल; महा-भैरवीम्-मल्ला
 तेपरवीयेणं रुम; व्यामोहे - चित्तपरमत्तिल; त्रिपुराम-
 तरीपुरा ऎन्नं रुम; तोयपूर्वे-ज्जलत्तिल मुमुक्ष्य लमयत्तिल;
 ताराम्-तारा ऎन्नं रुम; (त्वाम्-उन्निन) स्मृत्वा - त्रिज्ञित्तु
 (स्मरणम् चेय्तु) विपदः - आपत्तुक्कलै; तरन्ति-कटक-
 क्किण्णनार.

(போழிப்புரை)

ओ ताये! पक्तरकल उन्निन अष्टयिल कண्ट एमु
 इटंकलीलुम लमरैन चेय्तु विपत्तुक्कलैक कटक्किणं
 रनार. अन्त एमु इटंकल वरुमाऱु-अराच कुलत्तिलुलं ला
 वरकल लक्ष्मीच्चर्यत्तेयुम केकाटुक्क वल्ल मल्लालस्त्रीमि

யென்றும் ; போர்வீர்கள் போர்க்களத்திலே ஜயத்தைக் கொடுக்கவல்ல ஜயாதேவீயென்றும் ; புலி, காட்டுயானை, ஸர்ப்பங்கள்முதலிய துஷ்ட ஜந்துக்கள் நிறைந்த வழியிலே, சேஷமத்தைச் செய்கின்ற சேஷமங்கரீ யென்றும் ; காடுகளாலும், அகழிகளாலும் சூழப்பட்டு பிரவேசிக்கமுடியாத பர்வதத்தில் சபரீயென்றும் ; பூத - ப்ரேத - பிசாச - ராக்ஷஸர்களால் ஏற்படுகின்ற பயத்தில் மஹாபைரவீ யென்றும் ; சிந்தகலங்கிய காலத்திலே பூந்தரிபுரா என்றும் ; ஜலத்தில் முழுகிய நிலையிலே தாரா என்றும் உன்னை யுபாலித்து அந்த அந்த விபத்துக்களை யெல்லாம் கடக்கின்றனர்.

(விரிவுரை)

இங்கே சொல்லப்பட்ட லக்ஷ்மீ, ஜயா, சேஷமங்கரீ, சபரீ, மஹாபைரவீ ; தரிபுரா ; தாரா என்ற ஏழு நாமாக்களுடைய ஜபக்ரமங்களை, அடுத்த ச்லோகத்தில் மந்த்ரபாராயணத்தில் விளக்கப்படும். இந்த நாமாக்கள் யாவும் சப்தத்தால் பேதமேயன்றி அர்த்தத்தில் பேதம் கிடையாது. மற்ற விசேஷங்களையும், த்யாந்க்ரமங்களையும், வித்தியின் பொருட்டு ஸ்ரீ குருபரம்பரையின் வழியாக ஆங்காங்கு உரையாசிரியர்களுடைய க்ரந்தங்களின் உதவி கொண்டு தெளிதல் வேண்டும்.

(17)

(அவதாரிகை)

முன் ச்லோகத்திலே ஸ்ரீதேவியினுடைய ஏழு நாமாக்களையும், அவைகளை யுபாலிக்கின்ற ஸந்தர்ப்பங்களையும், பலன்களையும் சொல்லி, இப்பொழுது ஸ்ரீதேவியினுடைய மந்த்ரபாராயணத்தையும், அதனுடைய பெருமையையும் விளக்கப்படுகிறது.

माया कुण्डलिनी क्रिया मधुमती काली कला मालिनी
 मातङ्गी विजया जया भगवती देवी शिवा शंभवी ।
 शक्ति: शंकरवल्लभा त्रिनयना वाग्वादिनी भैरवी
 हींकारी त्रिपुरा परापरमयी माता कुमारीत्यसौ ॥ १८ ॥

(പതബ്ലാ)

ഒ തായേ! ഉണ്ണൈ; മായാ - മാധ്യാ (1) കുണ്ഡലിനി -
 കുഞ്ഞടവിം (2) ക്രിയാ - കർണ്ണാ (3) മധുമതി - മത്തുമതി (4)
 കാലി - കാലി (5) കലാ - കലാ (6) മാലിനി - മാലിനി (7)
 മാതാംഗി - മാതാംഗി (8) വിജയാ - വിജയാ (9) ജയാ - ജയാ (10)
 ഭഗവതി-പകവതി (11) ദേവി - ദേവി (12) ശിവാ-കിവാ (13)
 ശംഖവി-സാമ്പബി (14) ശക്തി: - ശക്തി (15) ശങ്കരവല്ലഭാ-സങ്കര
 വല്ലപാ (16) ത്രിനയനാ-ത്രിനയനാ (17) വാഗ്വാദിനി-വാക്വാദിനി
 (17) ഭैരവി - പൈരവി (19) ഹീംകാരി - ഹീംങ്കാരി (20) ത്രിപുരാ-
 ത്രിപുരാ (21) പരാപരമയീ-പരാപരമയീ (22) മാതാ-മാതാ (23)
 കുമാരി-കുമാരി (24) ഇതി-അസ്സൌ; എൻ്റു മികവുമ് പ്രശ്ലിത്തമാണ
 നാമാക്കലാൾ ജുപമ് ചെയ്ക്കിന്റ്രനാർ.

(പോലീപ്പുരാ)

இந்த ச்லோகத்திலே மந்திரபாராயணத்தினுடைய
 கரமத்தைச் சொல்லப்படுகிறது. அந்த மந்த்ரபாராயண
 மானது ஆறுவித பாராயணங்களில் ஒன்றாகும். அது
 வருமாறு:—மாயா ஹீங்காரம்; குண்டவினி-ஐங்காரம்;
 க்ரිயா-க்லீங்காரம்; ம-து-ம-தி-அ என்பது சுத்தமாத்ருகை
 யாகும். அம் என்பது பின்துவோடு கூடிய மாத்ருகை.
 அ: என்பது விஸர்க்கத்தோடு கூடிய மாத்ருகை. அ:-ம்
 என்பது பின்து விஸர்க்கத்தோடு கூடிய மாத்ருகை. காலி,

கலா, மாலீஸ், மாதங்கி, விஜயா, ஜயா, பகவதி; தேவி, சிவா, சாம்பசீ, இவ்விதம் பத்து நாமங்களாகும்.

(விரிவுரை)

சக்தி :- வெளா : ; சங்கரவல்லபா - ஹ்ஸ்ரீம் ; ஹ்ஸ்ரூம் ; த்ரிநியநா, வெளாதீட் ; வாக்வாதீநி- ஐம் வட வட வாங்வாடினி ஸ்வாஹா ; பைரவி-ஹஸ்ரைம் ; ஹ்ஸ்ரீம் ; ஹ்ஸ்ரெளா : ; ஹ்ஸ்ரீம் காரி-ஹ்ஸ்ரீம் ; த்ரிபூரா-ஹஸ்கலஹ்ஸ்ரீப ; ஹஸ்கஹ ; லஹ்ஸ்ரீம் ; ஸ்கலஹ்ஸ்ரீம் ; பராபரமயி-ஹஸ்ரெளாப் ; ஸ்ரெளாம் ; மாதா-ஹஸ்கலரடி ; ஹஸ்கலரடி ; குமாரி ; ஏ கூரி, ஸௌ : ; இவ்விதம் பத்து மந்திரங்கள். இம்மந்திரங்களில் சங்கரவல்லபா மந்த்ரம், ஹஸ்ரீப் என்றும்; த்ரிநியநாமந்த்ரம் கலீஒ என்ற பசுஷங்களுமுண்டு. இவ்விதம் இந்த ச்லோகத்தைக் கொண்டு ஹ்ஸ்ரீங்காரம் முதலிய பிஜங்களும், அகாரம் முதலிய நான்குவித மாத்ருகைகளும், காலீமுதலிய நாமங்களும், சக்தி முதலிய மந்திரங்களும் வெளியிடப் பட்டன. இவைகளுடைய பரஸ்பர சேர்க்கைகள்தான் மந்திர பார்யணமென்பதாப்.

ஆதிபராசக்தியாகிய ஸ்ரீமஹாத்ரிபுரஸாந்தரிஷை ஒன்பது வயதுள்ளவளாக தயாங்ம் செய்யும் பொழுது பாலா அல்லது த்ரிபூரா என்றும், பதினெட்டு வயதுள்ளவளாக தயாங்ம் செய்யும் பொழுது ஸ்ரீவித்யா என்றும், பதினெட்டு வயதுள்ளவளாக தயாங்ம் செய்யும் பொழுது ஷோடசீ என்றும், ப்ரெளடா வஸ்தையில் மஹாஷோடசீ என்றும் வயவஹாரம் செய்யப் படுகிறது. இவைகளுடைய தயாங்களும், மந்திரங்களும், ஆகமங்களிலும், தந்த்ரசாஸ்த்ரங்களிலும் விரிவாக விளக்கப் பட்டுள்ளன.

எனினும் ஸ்ரீதேவியைபாலித்து வித்தியடைந்த மஹாத்மாக்கள் யாவரும் ஸ்ரீவித்யாவிஷயமாக ஷ்ட்பாராயணத்தையும் செய்து, அதனுலேற்பட்ட மஹத்தானதும், அழியாததுமான பெருமையையும் யடைந்தனர். ஆதலால் ஸ்ரீவித்யைபினுடைய சுத்த ஜபமல்லாது, மற்றும் ஸ்ரீவித்யாவந்தஙம், ஸ்ரீசக்ரஷ்ண முதலியவைகளில் ஸ்ரீவித்யை பாலாஸம்புடிதமாகச் செய்துபாலிப்பது ஸாதாரண ஸம்பிரதாயமா யிருக்கின்றதால், இவ்விடத்தில் ஷ்ட்பாராயணங்களையும் ஸ்ரீவித்தைக்கு அங்ககமாக்க கொண்டு சற்று நிரிவாக எழுத வேண்டியது அவசியமாகும்.

ஷ்ட்பாராயண மென்பது மிகவும் ரஹஸ்யமானது. அது அநுஷ்டானத்திலே உறுதி கொண்டு ராஜயோகாதிகளை வித்தி பெறச் செய்து, அதன் வழியாக ஸ்ரீமஹாதேவிய நேரில் தர்சனம் செய்யக்கூடிய ஒரு உத்தமமான மார்க்கமாகும். இம் மார்க்கத்திற்கு ரிஷி, சந்தஸ், ந்யாஸம், தயாநம் முதலியவைகளும், கால, தேசி, நிரணயங்களும் அவச்ய மில்லை.

ஸ்ரீவித்யாமந்தரத்தை அச்சிரலச்சும் ஜபம் செய்து அதனுடையதசாம்சம்-பத்தில் ஒரு பங்கு-ஹேரமாதிகளையும், செய்தால் அதற்கு எவ்வளவு பலன்களுண்டோ, அவ்வளவு பலன்கள் இந்த ஷ்ட்பாராயணத்திற்கு முன்னு. வைதிகர்களுக்கு எவ்விதம், பஞ்சாங்கம்-முக்யமோ, அவ்விதமே தாந்தரிகர்களுக்கு (சாக்தர்களுக்கு அல்லது ஸமயிகள்) அஷ்டாங்கத்தை முக்யமாகக் கொண்ட இந்த ஷ்ட்பாராயணத்திலே, இந்த மந்த்ர பாராயணத்தை யொழித்த மற்ற ஐங்கு பாராயணங்களையும் அவச்யமெனக்கருதி, தந்த்ரசாஸ்த

ரங்களிலே நியமம் செய்திருக்கிறது. இவ்விதச் சிறப்புடன் கூடிய மந்த்ரபாராயணத்தை இங்கே விளக்கி, அடுத்த ச்லோகத்திலே எஞ்சியஜுந்து பாராயணங்களையும் முறையே விளக்குவோம்.

ஓங்காரத்தோடும், மூன்று தாரங்களோடும் சேர்ந்திருக்கின்ற ஸ்ரீவித்யாமந்த்ரத்தில் முறையே மாயா பிஜத்தையும்; குண்டவிள் பிஜத்தையும்; க்ரியா பிஜத்தையும் சேர்த்து சுத்தமாகவும் பின்துவோடு கூடியதாகவும்; விஸர்க்கத்தோடு கூடியதாகவும்; பின்துவிஸர்க்கத்தோடு கூடியதாகவும்; மாத்ருகாச்சங்களையும் சேர்த்து, காளீ முதல் பத்து நாமாக்களையும் முறையே உச்சரித்து, சக்தி முதல் பத்து மந்த்ரங்களையும் முறையே சேர்த்து, ஜபம் செய்வதுதான் மந்த்ரபாராயணமென்பது. இம்முறையை யநுஸரித்து ஒரு ஆவர்த்தி மந்த்ரபாராயணம் செய்யும் பொழுது ஆரூபிரத்து நூற்றிருபது (6120) எண்களாகும். அது வருமாறு:—

ஓ ஏ ஹீ ஶ்ரீ க ஏ ஈ ல ஹீ; ஹ ஸ க ல ஹீ;

ஸ க ல ஹீ ஶ்ரீ ஹீ அகாலி ஸீ: | (1)

ஓ ஏ ஹீ ஶ்ரீ க ஏ ஈ ல ஹீ; ஹ ஸ க ஹ ல ஹீ;

ஸ க ல ஹீ ஶ்ரீ ஹீ ஆகாலி ஸீ: (2) அா

ஓ ஏ ஹீ ஶ்ரீ க ஏ ஈ ல ஹீ; ஹ ஸ க ஹ ல ஹீ;

ஸ க ல ஹீ ஶ்ரீ ஹீ இகாலி ஸீ: (3)

இவ்விதம் சுத்தமாத்ருகாச்சங்களையெல்லாம் சேர்த்து ஜபம் செய்யும்பொழுது ஓ ஏ ஹீ ஶ்ரீ க ஏ ஈ ல ஹீ; ஹ ஸ க ஹ ல ஹீ; ஸ க ல ஹீ ஶ்ரீ ஹீ க்ஷகாலி ஸீ: என்பது வரையில் ஜம்பத்தோரு (51) மந்த்ரங்களாகின்றன.

இம்முறைப்படி பின்துவோடு கூடிய மாத்ருகைகளுடைய சேர்க்கையிலும், ஐம்பத்தோரு மந்தரங்கள் கிடைக்கின்றன. எவ்விதமெனில்; ஓர் ஏ ஹி அர் க ஏ ஈ ல ஹி; ஹ ஸ க ஹ ல ஹி; ஸ க ல ஹி அர் ஹி; அ காலி ஸீ; என்பது முதல் க்ஷ காலி என்பது வரையில் ஜபம் செய்தால் அப்பொழுது நூற்றிரண்டு (102) எண்ணிக்கைகளாகும்.

இது போலவே விஸர்க்கத்தோடு கூடிய மாத்ருகாக்ஷ ரங்களைச் சேர்க்கும் பொழுதும்; பின்துவிஸர்க்கத்தோடு கூடிய மாத்ருகாக்ஷரங்களைச் சேர்க்கும் போழுதும், முறையே நூற்றிரண்டு (102) எண்ணிக்கைகள் வரும். அப்பொழுது ஹீம்காரத்தினுடைய சேர்க்கையால் கான்குவித மாத்ருகைகளாகி இருநூற்றுநான்கு (204) எண்ணிக்கைகள் கிடைக்கும்.

இதே போல ஹீங்காரத்தின்முன்பு ஹீம்காரத்தைச் சேர்த்தும், அவ்விதமே க்லீங்காரத்தையும் சேர்க்க முறையே இருநூற்றுநான்கு (204) ஹீதம் கிடைக்கும். ஆகவே காளியினுடைய நாமத்தில் அறநூற்றுப் பன்னிரண்டு (612) எண்ணிக்கைகள் வரும். இவ்விதமே காளீ நாமத்தினுடைய ஸ்தாநத்தில் கலாநாமத்தையும், அதேபோல மாளிநீ முதல் சாம்பஹீவரையிலுள்ள நாமங்களையும் சேர்த்து ஜபம் செய்யும் பொழுது ஆரூபிரத்து நூற்றிருபது (6120) வரும்.

மறுபடியும் சக்தி ஸ்தானத்தில் சங்கரவல்லபா மந்த்ரத்தைச் சேர்த்து இதே போல ஜபம் செய்யவேண்டும். அது எவ்விதமெனில்; ஓர் ஏ ஹி அர் க ஏ ஈ ல ஹி ஹ ஸ க ஹ ல ஹி ஸ க ல ஹி அ காலி ஹ்ரி ஹ்ஸ்; ஓர் ஏ ஹி அர் க ஏ ஈ ல ஹி ஹ ஸ க ஹ ல ஹி ஸ க ல ஹி அ காலி ஹ்ரி ஹ்ஸ்

என்பது போல கஷ்டாரம் வரையிலும், மறுபடியும் முன் போல பின்துக்களோடு கூடிய மாத்ருகைகளையும், கலாமுத விய பத்து நாமங்களையும் சேர்த்து ஜபம் செய்யும் பொழுது முன்போலவே ஆரூயிரத்துநாற்றிருபது (6120) எண்ணிக்கைகள் கிடைக்கும்.

மறுபடியும் சங்கரவல்லபா என்ற ஸ்தாநத்தில் தரி நயநா முதலிய மந்த்ரங்களை முறையே சேர்க்கவேண்டும். இவ்விதமே குமாரீ மந்த்ரம் வரையிலும் சேர்க்கவேண்டும். இப்படிச் சேர்க்கும் பொழுது கிடைக்கக்கூடிய எண்ணிக்கைகள் (6120) கிடைக்கும். மற்றவிடங்களிலும் முன் போலவே கண்டு கொள்ளவேண்டும்.

மற்றும் காளீநாமத்தோடு கூட, கலாநாமத்தைச் சேர்த்து ஶ்ரீ அகாலிகலாஸீ:; ஆகாலிகலாஸீ: என்பது முதல், ஆகாலிகலாமாதஜிஸீ: என்பவைகளை மேலே சொன்ன விதம் சாம்பவீநாமம் வரையில் சேர்க்கும்பொழுது, ஐம்பத்தெந்தாயிரத்து எண்பது (55080) எண்ணிக்கைகள் ஆகின்றன. ஆகவே ஒரு லக்ஷ்த்து பதினஞ்சு ஆரூயிரத்து இரு நாற்று எண்பது (116280) மந்த்ரங்கள் கிடைக்கின்றன.

இவ்விதம் முன் சிலோகத்திலே சொல்லிய லக்ஷ்மீ முதலிய ஏழு நாமாக்களையும், ஹ்ரீ அலக்ஷ்மீஸீ:; ஹ்ரீ அஜயாஸீ: என்பது போலவே ஜபம் செய்தால் அதனால் கிடைக்கக் கூடிய மந்த்ரங்களுடைய எண்ணிக்கைகள் 42840 ஆகின்றன. மறுபடியும் முன்பு சொன்னது போலவே லக்ஷ்மீ நாமத்தோடுகூட ஜயா முதலிய நாமங்களை ஹ்ரீஅலக்ஷ்மி-ஜயாஸீ:; ஹ்ரீஅலக்ஷ்மிக்ஷம்கரிஸீ:; ஹ்ரீ அலக்ஷ்மிஜயாஶாரிஸீ:; என்பது போல முறையே ஜபம் செய்தால் மந்த்ரஸங்க்யை

(36720) கிடைக்கும். ஆகவே மொத்தம் கிடைக்கின்ற பந்தரஸங்க்யை ஒருலக்ஷத்து தொண்ணூராயிரத்து எண் ஊற்று நாற்பதாகும் 190840.

இவ்விதம் எல்லா மந்தரங்களிலும் முதலில் சொல்லியது போல ப்ரணவமும், தாரதரயமும், மூல மந்தரமும் சேர்ந்து வருமென்பதை மறப்பது கூடாது. மற்றும் இங்கு ஒரு விஷயத்னதச் சொல்லவேண்டியிருக்கிறது. அதாவது பின்துவில் பின்துவும், விஸர்க்கத்தில் விஸர்க்கமும், லோபமடையும் என்ற மந்தரசாஸ்தரமரபை யநுஸரித்து ஜபகாலத்தில், ஆகையே என்பது 15ம், அ: என்பது 16ம் ஸ்வரங்களில் சில வித்யாஸங்கள் செய்வதாலுண்டாகின்றன. பின்துவோடு கூடிய மாத்ருகையில் அ் என்ற ஸ்வரத்தில் பின்துலோபமடைந்தால் அ என்பது கிடைக்கும். விஸர்க்கத்தோடு கூடிய மாத்ருகையில் அ: என்ற ஸ்வரமானது விஸர்க்கத்தை விடுப்பொழுது கிடைக்கின்றது அ என்பதே. இவ்விதமே பின்துவிஸர்க்கத்தோடு சேர்ந்த மாத்ருகையில் அ என்ற பதினைஞ்சாவது ஸ்வரம், அ: என்றும்; அ: என்ற பதி னாற்றுவது ஸ்வரம் அ் என்றும் மாறுபடும். பின்து விஸர்க்கங்கள் இரண்டும் சேரும்பொழுது எழுதவேண்டிய முறை வருமாறு. அஃபீ என்பது. இதை யுச்சாரணம் செய்யும் முறையும் அஃபீ எனவும் வித்தமாகிறது. விதிப்படி ஸரியாகச் செய்யும் மந்த்ரபாராயணமும் இதுவே யாகும்.

(அவதாரிகை)

முன் ச்லோகத்திலே மந்த்ரபாராயணக்ரமம் விளக்கப்பட்டது. இப்பொழுது அடுத்து வரும் இந்த ச்லோகத்திலே ஆகமங்களில் விளக்கப்பட்ட ஸ்ரீத்ரிபுரஸாந்தரியீ

நுடைய நாமோத்பத்தியும், அந்த நாமங்களுடைய என்னிக்கைகளையும், அவைகளை பாராயணம் செய்யவேண்டிய முறைகளையும் விளக்கப்படுகிறது.

ଆର୍ଦ୍ରପଲୁଚିତୀ: ପରସ୍ପର୍ୟୁତ୍ତିଦ୍ଵିକମାଦକ୍ଷରୈ:

କାର୍ଯୈ: କ୍ଷାନ୍ତଗତୀ: ସ୍ଵରାଦିଦିଭିରଥ କ୍ଷାନ୍ତୀଶ୍ଵର ତୈ: ସସ୍ଵରୈ: ।
ନାମାନି ତ୍ରିପୁରେ ଭଵନ୍ତି ଖଲୁ ଯାନ୍ୟତ୍ୟନ୍ତଗୁହ୍ୟାନି ତେ
ତେଭ୍ୟୋ ଭୈରବପତି ଵିଶତିସହସ୍ରଭ୍ୟ: ପରେଭ୍ୟୋ ନମ: ॥ ୧୯ ॥

(ପଥବୁରୈ)

ହେ ଭୈରବପତି-ହେ ଲତାଚିଵମହିଵି ! (ଲତାଚିଵ ନுடைய
ମଣିଏ) **ଆର୍ଦ୍ର-ପଲୁଚିତୀ:**—ଆ. ଏ. என்ற ସଂଵରାକ୍ଷରଙ୍ଗ
களுடைய கடைசியிலுள்ள ; **ସ୍ଵର-ଆଦିଭି:**—அகாரம் முத
லிய பதினாறு ஸ்வரங்களோடு ஆரம்பமாகின்றவைகளும் ;
କ୍ଷ-அନ୍ତ-ଗତୀ:—சନ்காரமென்ற ஸம்யுக்தாக්ଷரத்தி நுடைய
கடைசியையடைந்த ; **க-ଆର୍ଯୈ:**—ககாரத்தை முதலாகக்
கொண்டவைகளோடு ஆரம்பிக்கின்றவைகளும் ; **ଦ୍ଵ-ଦ୍ଵି-
கମାତ୍-** நான்கு நான்கு அக්ଷରங்களாக முறையே;
ପରସ୍ପର-ୟୁତୀ:—ஒன்றே டொன்ற சேர்ந்தவைகளும் ; அଥ-
ପிறகு ; **ସସ୍ଵରୈ:**—அ முதல் பதினாறு ஸ்வரங்களோடு சேர்ந்த
வைகளும் ; **କ୍ଷ-அନ୍ତୀ:**—சନ் என்ற அக්ଷରத்தைக் கடைசியாகக்
கொண்டவைகளும் ; **ତୈ:-ଚ-அକ୍ଷରୈ:-**—ஆகாரம் முதலிய
அக්ଷରங்களோடு சேர்ந்தவைகளும் ; **அତ୍ୟନ୍ତ-ଗୁହ୍ୟାନି-ମିକவும்**
ரஹஸ்யமாயுள்ளவைகளுமான ; **ତବ-ଉଣ்** நுடைய ; **யାନି**
எந்த ; **ନାମାନି-நாமங்கள்** ; **ଭଵନ୍ତि-ଖଲୁ-ପରାଲିத்தி** பெற்றவை
களாக இருக்கின்றனவோ ; **ଵିଶତି-ସହସ୍ରଭ୍ୟ:**, **ପରେଭ୍ୟ:**-இரு
பதினாறித்திற்கும் அதிகமாயிருக்கின்ற ; **ତେଭ୍ୟ:**-அந்த நாம
பாராயண மந்த்ரங்களுக்கு ; **ନମ:**-நமஸ்காரம்.

(போழிப்புரை)

ஸமஸ்த தலைவரத்தினால் பொழிப்புரை இருளையகற்றும் ஒளியின் வடிவாடில்ளை மஹேஷ்வரனுன் பைரவனை ஆச்சரியித்துப் பிரகாசிக்கின்ற ஒதாயே! ஆ ஈ என்ற ஸ்வரங்களுடைய கடைசியிலுள்ள அகாரம் முதலிய பதினாறு ஸ்வரங்கள் முதல் சூதி என்ற கடைசி அச்சாத்தை அடைந்த ககாரம் முதலியவைகளோடு கூடியவைகளாகவும், நான்கு நான்கு அச்சாரங்கள் சேர்ந்தலைவகளாகவும்; பின்னும், அகாரம் முதல் பதினாறு ஸ்வரங்களோடு சேர்ந்து சூதி என்ற முடிவுகளோடு கூடிய ஆகாராதிகளோடு சேர்ந்தலைவகளாகவுமிருக்கின்ற அச்சாரங்களைக் கொண்டு மிகவும் ரஹஸ்யங்களாயிருக்கின்ற உன்னுடைய யாதோரு நாமங்களிருக்கின்றனவோ, இருபதினையிரத்திற்கு மேற்பட்ட அந்த பிரவித்திபெற்ற நாமபாராயணமந்த்ரங்களின் பொருட்டு நமஸ்காரம்.

(விரிவுரை)

இந்த நாமபாராயணத்தைத் தன்னிடத்தே கொண்ட ஷ்ட்பாராயணத்தையும் இங்கே சூருக்கமாக விளக்கப்படுகிறது. ஷ்ட்பாராயணமென்பது வருமாறு: நாதபாராயணம்; கழகபாராயணம்; தத்துவபாராயணம்; நாமபாராயணம்; நித்தியபாராயணம்; மந்த்ரபாராயணம் என ஆறு விதமாகும். இவைகளில் மந்த்ரபாராயணம் முன் ச்லோகத் திலே விளக்கப்பட்டது. ஆகவே அதைவிடுத்து மற்ற ஐந்து பாராயணங்களையும் சாக்தர்கள் (சக்தியபாஸகர்கள்) அஷ்டாங்கத்தை முக்கியமாகக் கொண்டு நித்யமாயநுஷ்டானம் செய்து வருவதால் அவர்களுடைய விளக்கத்தின்

பொருட்டு அஷ்டாங்கங்களையும் இங்கு ஸங்க்ரஹமாகக் கொடுக்கப்படுகிறது.

அதாவது கடிகை; வாரம்; திதி; தினம்; மாஸம்; வர்ஷம்; பரிவர்த்தி; யுகம் இவைகளே அஷ்டாங்கங்களாகும். இவைகளெல்லாம் மாத்ருகாச்சிரங்களுடைய வடிவங்களாம். பத்து(10) அச்சிரங்கள் கொண்டது ஆறு(6) கடிகை, ஒருதினம்; மாத்ருகாச்சிரங்களெல்லாம் அடங்கிய ஒன்பது(9) வாலரம், ஒருவாரம்; பதினைந்து (15) ஸ்வரவடிவான பதினைந்து திதி ஒரு பச்சம், அ என்ற அச்சிரமும், க முதல் சூத வரையிலுள்ள முப்பத்தைந்து அச்சிரமும் இவ்விதம் முப்பத்தாறு தினம் ஒரு மாஸம். பதினை ஸ்வரவடிவான பதினை மாஸம் ஒரு வர்ஷம். தினம் போல முப்பத்தாறு வர்ஷம் ஒரு பரிவர்த்தி. அது போல முப்பத்தாறு பரிவர்த்தி ஒரு யுகம்.

நாதபாராபணம்—அஷ்டாங்கம்; ப்ரணவம்; தாரத்ரயம் (மூன்று தாரஸ்வரங்கள்) இவைகளின் வழியாக வர்ஷ, மாஸ, தினச்சிரங்கள் வருமாறு—அ ஈ ஹ் ஸ் ஹ்ரி ஶ்ரீ என்று அந்த அந்த வாராச்சிரங்கள் முதல் ஆனந்஦நாதரூபிணி ஶ்ரீமஹா-நிபுரஸுந்஦ரிபாடுகா் பூஜ்யாமி நமः இவ்விதம் ஒவ்வொரு நாளும்-அதாவது வாரம் முதல் ஆரம்பித்துச்செய்து வர வேண்டும். இதுவே நாதபாராயணம்.

கடிகாபாராயணம்—அஷ்டாங்கம், ப்ரணவம், தாரத்ரயம் இவைகளின் மூலம் வர்ஷமாஸதினச்சிரங்கள் ஆ-�-ஹஸः:- அதாவது தினத்திலிருக்கிற கடிகையினுடைய முதல் அச்சிரம், பிரथமघடிகாந்திப்பிணி ஶ்ரீநிபுரஸுந்஦ரிபாடுகா் பூஜ்யாமி நமः என்பது. இவ்விதமே ஦्वிதீயघடிகாந்திப்பிணி, துடியघடி-

காருபிணி என்பது முதல் அறுபது கடிகை வரையில் அச்சரங்களைக் கொண்டு செய்து வரவேண்டும். இதுவே கடிகாபாராயணம்.

தத்துவபாராயணம்—சிவ-சக்தி-ஸதாசிவ-ஸச்வர -சத்த வித்யா-மாயா-கலா-வித்யா-ராக-கால- நியதி - புருஷ - ப்ரக ருதி-அஹங்கார-புத்தி-மந-ச்ரோதர-த்வக்-சசந்தார் - ஜில்லவா-க்ராண்ன-வாக்-பாணி-பாத-பாடு-உபஸ்த-சப்த-ஸ்பர்ச - ரூப-ரஸ-கந்த-ஆகாச-வாடு-வற்ணி-ஸலில-ப்ரநுதவீ என்ற முப்பத் தாறு தத்துவங்களையும், அ-க-முதல் ஈடு வரையிலுள்ள முப்பத்தாறு அச்சரங்களையும் சேர்த்துச் செய்து வரவேண்டும். இதுவே தத்துவபாராயணமென்பது.

நித்யாபாராயணம்—காமேச்வரி, பகமாலிநி, நித்திய க்லிந்கா, பேரூண்டா, வற்னிவாலிநி, மஹாநித்யேச்வரி, சிவதூதி, த்வரிதா, குலஸ-நந்தரி, நித்யா, நீலபதாகா, விஜயா, ஸர்வமங்களா; ஜ்வாலர்மாலிநி, சித்ரா இவ்விதம் அ முதல் அம் வரையிலுள்ள பதினைந்து ஸ்வரங்களோடு, இந்தப் பதினைந்து நித்யாதேவதைகளையும் சேர்த்து, அ: என்ற பதினாறுவது ஸ்வரத்தில் மஹாநித்யாதேவியை ஒவ்வொரு தினத்திலும் சேர்த்துச் செய்து வருவதே நித்பா பாராயணமென்பது.

நாதபாராயணம், கடிகாபாராயணம், தத்துவபாராயணம், நித்யாபாராயணம்—இந்த நான்கிலும் அஷ்டாங்கம் முதலாவதர்கவும், அந்த அந்த அச்சரங்கள் முதல் தொடங்கி அத ஆடைய முன்புள்ள அச்சரம் வரையில் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்பதும் ஸமாநமாகும், எனினும் நாத பாராயணத்திலுடைய வாஸராச்சங்களுக்கு முன்பு ஹி

அர் என்றும் ; நித்யாபாராயணத்தினுடைய நித்யைகளுக்குள்ள ஸ்வரங்களுக்கு முன்பு, ஏன் அர் என்றும் சேர்க்க வேண்டும். தத்துவபாராயணம், நாமபாராயணம் இந்த இரண்டிலும், அந்த அந்த தினுசந்தரம் முதல் ஆரம்பிக்க வேண்டும். நாமபாராயணத்திலோ தினுசந்தரத்தோடு மாத் திரமல்லாது அஷ்டாங்கத்தில் வேறு ஒரு ஸம்பந்தமுமில்லை. மந்த்ரபாராயணத்திற்கு அஷ்டாங்கத்தோடு ஸம்பந்தமே கிடையாது என்று முன் ச்லோகத்திலேயே ஷிளக்கப்பட்டுள்ளது.

நாமபாராயணம்—ப்ரணவம், தாரத்ரயம், தினுசந்தரம் ஆஇ என்ற ஸ்வரங்கள், ச்லோகத்தில் ஹம்ஸமந்தரம் ஷிதிக்கப்படவில்லை. எனவே பரம்பரையாக வந்த உபதேசக்ரமத்தோடு ஹம்ஸமந்தரமும் சேர்க்கவேண்டும். அது எவ்விதமெனில், உத்தேசத்தினத்தினுடைய அங்காரத்தோடு, ஓரே ஹ்ரீ அர் க ஏஇ ல ஹ்ரீ அலாஇங்ஸ:; என இவ்விதம் லக்ஷாஇங்ஸ: என்பது வரையில் முப்பத்தாறு மாத்ருகைகள் கிடைக்கின்றன. மறுபடியும் லாஅரீங்ஸ:, லகாஇங்ஸ:, லாக்ஷாஇங்ஸ:- லக்ஷாஇங்ஸ: என இவ்விதம் முப்பத்தாறு. மறுபடியும், லிஅரீங்ஸ:, லிகாஇங்ஸ:, லிக்ஷாஇங்ஸ: என இம்முறையையென்று ஸரித்து லி. லு. லு. லீ. ல: வரையில்- ல: க்ஷாஇங்ஸ: என்பது வரையில், வரும் பொழுது 76 எண்ணிக்கைகள் கிடைகின்றன. மறுபடியும் க. ஶ. ஷ. என்றவைகளை அ முதல் க்ஷ வரையில் 36 தினுசந்தரங்களையும் சேர்த்துச் செய்யும் பொழுது 20736 எண்ணிக்கிடைக்கின்றன. இந்த எழுதுற்று முப்பத்தாறு எண்ணிக்கைகள் அதிக மாயிருப்பது கொண்டு, விரதி- சஹஸ்ரம: பரேய:’ என மூலச்லோகத்தில் சொல்லப்பட்டிருக்

கிறது. ஒரு தினாக்காமல் கொண்டு ஒரு தினம் 576 விதம் செய்தால் ஒரு மாஸம் 36 தினம் கொண்டு இந்த பாராயணம் ஒரு ஆவர்த்தி பூர்த்தி செய்யபடவேண்டியதாகும். இதுவே நாமபாராயண மென்பது.*

மற்றும் இந்த விமசதி ஸ்தவத்தின் உரையாசிரியர்கள் சொல்லியிருப்பது போல இந்த நாமபாராயணத்தினுடைய மற்றொரு வழியையும் இங்கு விளக்கப்படுகிறது. அது வருமாறு—அகாஇ முதல் அ:காஇ முடிய 16; அக்காஇ முதல் அ:க்காஇ முடிய 16; அகாஇ, அக்காஇ; அக்காஇ இவ்விதம் அக்காஇ வரையில் ஜபம் செய்யும் பொழுது 560 மந்த்ரங்கள் கிடைக்கின்றன. மறுபடியும் ககாஇ, காகாஇ, கிகாஇ கிக்காஇ, க: க்ஷாஇ வரையில் ஜபம் செய்யும் பொழுது 560 மந்த்ரங்கள் கிடைக்கின்றன. இந்த முறையை யலுவரித்து க்ஷகாஇ; க்ஷகாஇ இவ்விதம் க்ஷ: காஇ என்பது வரையில் ஆகும் பொழுது இந்த நாமபாராயணம் பூர்த்தியடைகின்றது. முதலாவதாகச் சொல்லியதில் ஒரு ஸ்வரத்தை 36 அக்ஷரங்களோடும் சேர்க்கவேண்டும். அவ்விதமே 16 ஸ்வரங்களையும் ஒவ்வொரு அக்ஷரத்தோடு சேர்க்கடைவன்டும். இரண்டாவதாகச் சொல்லியதில் 16 ஸ்வரத்தோடு சேர்க்கவேண்டும். அவ்விதமே 36 அக்ஷரத்தோடும் சேர்க்கவேண்டும். இந்த ஷட்பாராயணமானது பூமீஹாத்ரிபுர ஸாந்தரியினுடைய அப்ரா என்ற வடிவமென்பதையும் அறியத்தக்கதாம்.

N. B. முப்பத்தாறு தத்வாக்ஷரங்களையும் முறையே புதினறு உயிர்களுடன் பெருக்கினால் நாம் பெறுவது $36 \times 16 - 576$ அக்ஷரங்களாம்.

“நாமபாரயணப்ரிதா”-நாம பாராயணப்ரிதா-“நாம பாராயணத்தினுல் தருப்தியடைகின்றவள்” என்பது ஸ்ரீலலிதா ஸஹஸ்ராமமாகும். இந்த நாமபாராயணத்தினுடைய பெருமையை ஸ்ரீஸஹஸ்ராம பாஷ்யத்திலும், இந்த விம்சதி ஸ்தவத்திற்குப் பல அறிஞர்கள் எழுதிய உரைகளிலும் விசேஷமாகக் காணலாம். இங்கு எனது சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இந்த பாராயணக்ரமங்களை ஸ-அசனையாக எழுதப்பட்டதாகும். இந்த ஷட் பாராயணவிதிகளை ஸ்ரீகுருவினுடைய அநுக்ரஹத்துடன் தீக்ஷாதிகளைப் பெற்று உபதேசக்ரமமாக அநுதினமும் பாராயணம் செய்ய வேண்டியதாகும். கேவலம் புஸ்தகபாராயணமாக இருப்பது கூடாது. அது மஹாபாபமுமாகும். (19)

(அவதாரிகை)

இதுவரையில் ஸ்ரீதேவினுயிடைய ஸ்துதியானது விஸ்தாரமாகச் சொல்லப்பட்டது. இனி இந்த ஸ்துதியை நன்றாகத் தெரிந்து கொண்டு அநுதினமும் அப்யாஸம் செய்துவரவேண்டுமென்பதை இந்த ச்லோகத்திலே பக்தர்களைக் குறித்து உபதேசிக்கப்படுகிறது.

बोद्धव्या निपुणं बुधैः स्तुतिरियं कृत्वा मनस्तद्वातं

भारत्यास्त्रिपुरेत्यनन्यमनसो यत्राद्यवृत्ते स्फुटम् ।

एकद्वितिपदक्रमेण कथितस्तपादसंख्याक्षरै-

र्मन्त्रोद्धारविधिर्विशेषसहितः सत्संप्रदायान्वितः ॥ २० ॥

(பதவுறை)

हे भैरवपति-ஓ பரப்ரஹ்மமलிஷி; ஭ாரத்யா: வாகீச்வரி யான; தவ-உன்னுடைய; திபுரா- இதி-த்ரிபுரா என்ற; இயம்-

இந்த; ஸ்துதி:-ஸ்தோத்திரமானது; குடை:-அறிஞர்களால்; தடு-
கதம்-உன் னுடைய ஸ்தோத்திரத்திலே மனதை வியிக்கும்
படி; குத்வா-செய்து : நிபுணம்-நன்கு ; வோத்வா-தாரணை
செய்யப்படவேண்டும். யது-ஏந்த பாரதியினுடைய ஸ்துதி
யில்; அன்யமனஸः - வேறுபடாத மனத்துடன் கூடிய பக்த
ஊண்டோ; (அவனைக் குறித்து) ஆடு-வृத்தே-முதல் ச்லோகத்
தில்; தத்-பாடு-ஸ்த்ரய-அக்ஷரை: அதனுடைய பாத எண்ணிக்கை
யினுலே ஸமாநமாயிருக்கிற அச்சிரங்களோடு; ஏக - டிரி-
தி-படு-க்ரமீண- ஒன்று, இரண்டு, மூன்று என்ற பாதவரிசை
யினுலே; விஶேஷ - ஸஹித: விசேஷத்தோடு கூடியதாகவும்;
ஸத-ஸ்ப்ரदாய-அந்விதः-பரிசுத்தமான உபதேச பரம்பரை
யோடு கூடியதாகவுமிருக்கிற; மந்த்ர-உஜ்ஜார-வி஘ி:-மந்த்ரத்தி
ஊடைய உத்தாரக்ரமமானது; ஸ்஫ுடம்-தெளிவாக; குதித:-
சொல்லப்பட்டதோ.

(போழிப்புரை)

ஓ தாயே! இந்த தரிபூராஸ்-துதியை அறிவு நிறைந்த
விவேகிகள், உன்னிடத்திலே ஒன்றிய மனத்துடன் வேறு
ஒன்றையும் சிந்தனையிலே கொள்ளாது, முதல் ச்லோகத்தில்
வரிசையாக மூன்று பாதங்களிலே சொல்லப்பட்ட மந்த்
ரங்களை, முறையே முதல் பாததிலே முதல் அச்சிரத்தையும்,
இரண்டாவது பாதத்திலே இரண்டாவது அச்சிரத்தையும்,
மூன்றாவது பாதத்திலே மூன்றாவது அச்சிரத்தையும்
கொண்டால் ஸ்ரீபாலாதேவியினுடைய மந்த்ரமானது
உத்தாரம் செய்யப்பட்டதாகக் கிடைக்கும். எனவே தரி
பூராமந்த்ரவிசேஷங்களோடு கூடியதும், ஸ்ரீகுருவினுடைய
பரிசுத்தமான உபதேசஸம்ப்ரதாயத்தைத் தழுவியது

மான மந்தரோத்தாரத்தினுடைய முறையானது இங்கு தெளிவாகச் சொல்லப்பட்டது என்பதும் தாத்பர்யம்.

(விரிவுரை)

தவிர, நிர்தோஷமான-பரிசுத்தமான-ஸ த்ஸ ம் ப ர தாயம், அதாவது ஸ்ரீகுருவினுடைய உபதேச பரம்பரையை யருஸரித்து இந்த மந்த்ரங்களுடைய உத்தாரக்ரமமானது இங்கு விளக்கப்பட்டதேயன்றி என்னுடைய புத்தியின் வண்மையாலன்று எனவும் கணியினுடைய அபிப்பிரயாமும் வெளியிடப்படுவதாகும். ஏனெனில் ஸ்ரீகுருபரம்பரையைத் தழுவி அந்த வழியிலே வந்த மந்த்ரமே விரும்பிய பலன்களையளிக்கவல்லதாம். ஆகவே ஸாவதானமான-நிதானமான-மனத்துடன் உபதேசத்தைப் பெற்று அநுஸந்தானம் செய்ய வேண்டியது அறிஞர்களுடைய கடமையுமாகுமென்பதும் கிடைக்கின்றது.

மற்றும் இந்த பாரதீதேவியினுடைய ஸ்துதியானது வேதத்தைப் போலவே அபெளருஷேயமானது கொண்டு ஸ்வதந்தரப்ராமாண்ய மூளை து என்பதும் கிடைக்கின்றது. இவ்விதம் கர்த்தருத்வத்தினாலும், விஷயத்தினாலும், ஸ்வரூபத்தினாலும், இந்த ஸ்துதிக்குத் தனிப்பட்ட ஒரு சிறப்பு உண்டு என்பதும் தெளிவாம்.

“அந்த அந்த விஷயங்களை மிகவும் பரிசுத்தமான ஆகமஞானங்களைத் தள்ளி, தனது புத்தியின் வலுவைக் கொண்டு உத்தானத்திருஷ்டி-மேலெழுந்த-பார்வை-யுடன் பார்க்கின்றவர்களும், முதிர்ந்த அறிவுடன் கூடிய பெரியோர் களை ஸேஹிக்காதவர்களுமான மக்களுக்கு ஸ்ரீபாரதீதேவி-

யினுடைய அருள் வடிவாயமெந்த ப்ரஜஞா-புத்தி-விசேஷ மானது உண்டாகாது”¹ என ஸ்ரீபகவான் பார்த்ருஹரி கூறியிருப்பது போல, பரிசுத்தமான பாரம்பர்யம்-குல வொழுக்கம்-இல்லாமலும், வித்யாவிருத்தர்களை வேவிக் காமலும், கேவலம் தனது புத்தியின் வன்மை கொண்டு கரங்தங்களைப் பார்த்துப் பொருள் கொள்வதுமான வித்யையானது ஒருக்காலும் மேன்மையடையாது என்பதையும் இந்த ச்லோகம் வலியுறுத்தும். (20)

(அவதாரிகை)

இவ்விதம் இந்த ஸ்தவமானது தோழமற்றதாயிருந்தாலும், காவ்ய லக்ஷணங்களுக்குரிய சப்தம், அர்த்தம் என்ற இரண்டுவித அலங்காரங்கள், ஒன்றும் இல்லாத காரணத்தால் ரலிகர்கள் எவ்விதம் இதை அப்யாஸம் செய்வார்கள்? என ஸங்கேதஹமடைகின்றவர்களைக் குறித்து, கவியானவர் : இந்த ஸ்துதியானது ஸ்ரீபர தேவதையினுடைய பக்தியுபாஸனையை முக்யமாகக் கொண்டதாலும், அந்த பக்தியினுடைய வன்மை கொண்டு வன்னையுமறியாது உண்டாகியதாலும், ஸ்ரீதேவியினுடைய ஸ்மபந்தத்தைப் பெற்றதாலும், ஸ்ரீதேவியினுடைய பக்தர்கள் அவச்யம் இதை அங்கீகாரம் செய்வார்கள் எனத் தனது மனவுறுத்தையும், வணக்கத்தையும் இந்த ச்லோகத்தின் வாயிலாக அவர்களுக்கு அறிவித்துக்கொண்டு, இந்த ஸ்தவத்தையும் உபஸம்ஹாம் (முடிவு) செய்கிறார்.

1. शत्रुघ्नेक्षमाणानं विशुद्धैरागमैविना ।

அनुपாसிதवृद்஧ானं வி஦ா நாதி பிஸீட்டி ॥

सावद्यं निरवद्यमस्तु यदि वा किं वानया चिन्तया
 नूनं स्तोत्रमिदं पठिष्यति जनो यस्यास्ति भक्तिस्त्वयि ।
 संचिन्त्यापि लघुत्वमात्मनि दृढं संजायमानं हठात्
 त्वद्भक्त्या मुखरीकृतेन रचितं यस्मान्मयापि ध्रुवम् ॥२६॥

(पठवले)

हे भैरवपत्नि-! परप्पराह्ममल्लिष्ठि ! त्रिपुरे-मुप्पुरम्
 केऽन्नं उवलेण ! सावद्यम्-सिंकिंककत्तककत्ताकवेऽ ; निरवद्यम्-
 किंकिंककत्तकत्ताकवेऽ ; अस्तु-श्रिरुक्कट्टुम् . अनया-
 इन्त ; चिन्तया-सिंकत्तयिऩुल ; किं वा-नन्नन्न परयेऽजनम् ?
 यस्य-नवलेन्नुरुवलुक्कु ; त्वयि-उन्निटत्तिल ; भक्तिः-
 पक्कियान्न तु ; अस्ति-श्रिरुक्किण्णर्त्तेऽ ; सः-अन्त ; अनः-
 (मणीत्तन) पक्कत्तन ; इदम्-श्रिन्त ; स्तोत्रम्-स्तुतियै ;
 पठिष्यति-पारायणम् चेष्यप्पेऋकिरुन् . ध्रुवम्-सिंक्षयम् .
 आत्मनि-नन्नन्निटत्तिल ; लघुत्वम्-अल्पपुत्तियिन् तन्न
 शमयै ; दृढम्-उत्तुत्याक ; संचिन्त्य-अपि-नन्नकु शुराय-
 तर्तिन्तु केऽन्नं श्रिरुक्कत्तालुम ; त्वद्-भक्त्या-उन्निटत्ति
 अल्लै पक्कियिऩुलै ; मुखरी-कृतेन-त्तान्नं उपपट्ट ; मया-
 अपि-नन्नलुम ; हठात्-पलात्तकारत्तिऩुल ; संजायमानम्-
 नन्नकु उन्नं उक्किय ; इदम्-श्रिन्त ; स्तोत्रम्-स्तेऽत्तरमान्न तु ;
 रचितम्-चेष्यप्पेट्टतु, नूनम्-सिंक्षयम् .

(पोष्टिप्पले)

! अन्नैनयेऽ ! नान्न मिकवुम् अल्पपुत्तियैल वन्न
 नन्नपत्तु नन्नक्कु नन्नक्कु तेरीयम् . नन्नलुम उन्निटत्तिलै
 नान्न केऽन्नं शुम्निन्त पक्कियिन्न परवसक्तिनुलै त्तान्नं उप-
 पट्ट कारणत्तालै नन्नैनयुमरीयात्तु श्रिन्त स्तुति

தானுகவேயுண்டாகியது. இது உறுதி. இந்த ஸ்துதியிலே காவ்யலக்ஷணங்களுக்குரிய சொல், பொருள் முதலிய அணிகளும்; ஜெஸ், காந்தி, ப்ரஸாதம்-தெளிவு-முதலிய குணங்களும் ச்ருங்காரம் முதலிய நவரஸங்களும் இல்லா திருந்தாலும், அல்லது அவைகள் யாவும் நிரம்பியிருந்தாலும், உன்னிடத்திலே உறுதியுடன் கூடிய பக்தியுள்ளவர்கள் ஆதாவோடு கூட பாராயணம் செய்வது நிச்சயம். ஆகவே இந்ச ஸ்தவமானது தோஷத்தோடும், குணத்தோடும், நிந்திக்கத்தக்கதாகவோ நிந்திக்கத்தகாததாகவோ, இருந்தாலும் அதைக் குறித்த சிந்தனையால் எனக்கு என்ன பிரயோஜனம்? ஒன்றுமில்லை. எல்லாம் உன்னிடத்திலுள்ள பக்தியின் பரவசத்தாலெழுந்த ஸ்துதிகள்லவா?

(விரிவுரை)

உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் இந்த ஸ்துதி யானது வகல காவ்யலக்ஷணமும் பொருந்தியதோர் சிறு காவ்யமெனச் சொல்லலாம். “**स एष रसनं रसतमः**” “இதுவே ரஸங்களுக்குள் ரஸத்தன்மையுடையது” என உபநிஷத்தில் கூறியிருப்பது போல, இச்சிறு காவியத்திலே பக்திரஸத்தையே முக்கியமாகக் கொண்டு, சிவசக்தியின் வடிவாயமைந்ததும், தத்துவவடிவாயமைந்ததுமான சக்தி யினுடைய உபாஸனைக்கு இன்றியமையாத ஸாதனமெனக் கருதி இங்கு விளக்கப்பட்டதாகும். அதற்கு அங்கங்களாக ச்ருங்காரம் முதலிய ரஸங்களும் ஆங்காங்கு விளக்கப்பட்டிருக்கின்றன.

அதாவது—மூன்று, ஐந்து, ஆறு, எட்டு, பதினாறு இவைகளில் அத்புதரஸமும்; நான்காவது, ச்ளோகத்தில் கருணரஸமும்; ஏழாவது ச்ளோகத்தில் சாந்தரஸமும்; ஒன் பதாவது ச்ளோகத்தில் விப்ரலம்பச்சுங்காரரஸமும்; பத்தாவதுச்ளோகத்தில் சிருங்காரம், அத்புதம் இவையிரண்டும்; பதினேராவது ச்ளோகத்தில் ஸம்போகச்சுங்காரம், சாந்தம் இவையிரண்டும்; பன்னிரண்டாவது ச்ளோகத்தில் அத்புதம், வீரம் இவையிரண்டும்; பதிமூன்றாவது ச்ளோகத்தில் பயாநகரஸமும்; பதினான்காவது ச்ளோகத்தில் கருணரஸமும்; பதினைந்தாவது ச்ளோகத்தில் அத்புதம், பயாநகம் இவையிரண்டும்; பதினேழாவது ச்ளோகத்திலே பயாநகமும்; பதினெட்டாவது ச்ளோகத்தில் கேவலம் பாவங்களும், விளக்கப்பட்டிருக்கின்றன. மற்றும் ஒரே ரஸத்தோடு துவங்கி முடிவிலும் அதையே கொள்வது ஆன்றேர் மரபுமாம். முதலின்டு ச்ளோகங்களிலே உவமையுடன் அநுப்ராஸம், ஸொள்குமார்யம் முதலிய சொல்லணியிலக்கணங்களும் கொண்ட காரணத்தாலும் இது ஒரு சித்ரகாவ்யமுமாகும். இவ்விதம் இந்த ஸ்துதியை ரஸங்களையும், அணிகளையும் முக்கியமாகக் கொண்டு நுண்ணிய ஆராய்ச்சியோடு பார்த்தால் இது ஒரு லகுகாவ்ய மென்பது விளக்காமற் போகாது.

ஆகவே கவியானவர் தான் செய்த ஸ்தவத்திற்குக் காவ்ய இலக்கணங்களோடு கூடிய லகுஸ்தவம் எனப் பெயரிட்டதும் நன்கு பொருந்தும். மற்றும் இதையியற்றிய கவி தன்னிடத்திலே லகுத்வத்தை (வணக்கத்தை) ஆரோ பித்துக் கொண்டதால் இந்நாலுக்கு லகுஸ்துதி யென்பது

மாம். ஏனெனில் அவரது 'திருநாமம் லகுபட்டாரகார் என்பது அல்லது லகு-க்ஷிப்ரம்-அர்-திருத்தம்' என்ற பதங்களுக்குக் கோசங்களிலே, வேகம்-சீக்கிரம் எனப்பொருள்களுண்டு. அதன் காரணமாக சீக்கிரத்தில் அநாயாஸமாகச் செய்யப்பட்டது கொண்டு லகுஸ்துதியென்றுவது; சப்தங்களினால் லகுவாகவும்; அர்த்தங்களினால் மஹத்தாகவும் இருப்பது கொண்டு லகு ஸ்துதி யென்றுவது; லகுவாக-ஸாலபமாக-ஸ்துதி செய்யும் பக்தர்களிடத்திலே உண்மை வடிவாயிருந்து கொண்டு அவர்கள் கோரிய பலன்களை வெகு சீக்கிரத்திலே கொடுப்பதாலும், ஸ்ரீதேவியினுடைய ஸ்துதியின் வடிவாயமெந்த காரணத்தாலும் லகுஸ்துதியெனவும் பொருள் கொள்ளலாம். சிவம்.

இவ்விதம் ஸ்ரீலகுபட்டாரகரியற்றிய லகுஸ்தவத்திற்கு வாதால் வேங்கடஸாப்ரஹ்மண்யருடைய தநயன்
ராமசந்தரசர்மா இயற்றிய லகுதீபிகை
யென்னும் தமிழரை இவண் முற்றும்.

श्लोकानुक्रमणिका

आर्ष पल्लवितैः	69
आर्भत्या शशिखण्डः०	41
एकैकं तव देवि	27
ऐन्द्रस्येव शरासनस्य	3
चञ्चलकाञ्चनकुण्डलः०	39
चण्ड त्वच्चरणाम्बुद्धः०	47
जातोऽप्यल्पपरिच्छिदे	44
दृष्ट्वा संग्रहमकारिवस्तु०	18
देवानां त्रितयं त्रयी	56
बोद्धव्या निपुणं बुधैः	76
माया कुण्डलिनी	62
यत्सद्यो वचसां	23
यन्नित्ये तव कामराजं	21
या मात्रा त्रपुसीलता०	13
ये त्वां पाण्डरपुण्डरीक०	34
ये सिन्दूरपरागपुञ्जः०	36
लक्ष्मीं राजकुले जयां	60
वामे पुस्तक धारिणीं	32
विप्राः क्षोणिभुजो विश्वः	51
शब्दानां चन्द्री त्वमन्	64
सावद्यं निरवद्यमस्तु	79

BHARATI VIJAYAM PRESS,
TRIPPLICANE,
MADRAS.—1,500-5-49